

தாமரைச்செல்வ



காந்தியஸ்
பல புத்தனர்

CPL



8960

வ. செ. பி. ச.
பொதுசன நூல்நிலையம்
சுன்னாகம்

முக்கிய அறிவித்துல்

நீங்கள் எடுத்துச்செல்லும் புத்தகத் தில் கிறுதல், வெட்டுதல், கிழித்தல், அழித்தல், அழுக்குப் படியலிடல் மற்ற மூம் ஊதுபாடுதல்களைச் செய்யப்போன்ற டாமென் பித்த தாழ்வுமயாகக் கேட்டுக் கொள்கிறோம். புத்தகங்களைநின்கள் எடுக்கும் பொழுது இப்படியான குறையாடுகளைக் கண்டால் நானைப் பொறுப்பாளருக்கு உடன் தெரிவிக்கவோம். அவ்விஷயத்தை நீங்கள் எடுத்துச் சென்றதுதங்கள் நல்ல நிலையில் இருந்ததெனக் கருதப்படுவதுதான், ஊதுயாடுகளுக்கு நூல்கப் பொறுப்பாளரினால் விதிக்கப்படும் தன்மைத்தை நீங்கள் ஏற்கவேண்டிய நிரப்பந்தனும் ஏற்படும்.

CARBON INDUSTRIES
GALLE ROAD,
BALAPITIYA.

8960.

வினாக்கள் அல்ல விடுவொள்ள

CPL



8960

தமிழ்நீசல்வி



மீற வெளியீடு
யாழ்ப்பாணம்.

- விண்ணனில் அல்ல விடுவெள்ளி
- தாமரைக்செல்வி (நாலாசிரியர்)
- முதல் பதிப்பு: ஜூலை 1992
- விலை ரூபா: **60/-**
- வெளியீடு: 21
மீரா வெளியீடு
38, வெம்படி வீதி, யாழ்ப்பாணம்.
- அச்சமைப்பு: எங்கும் அச்சகம்
37, கண்ணி வீதி, யாழ்ப்பாணம்.

VINNIL ALLA VIDIVELLI

THAMARAICHCHELVI (Author)

First Edition: July 1992

Price: **60/-**

Publication: 21

Published by

Meera Veliyeddu

38, Vembadi Road, Jaffna.

Printed by

Sri Luxmi Press

37, Kandy Road, Jaffna.

மார்ச் 1992

என்னுடை

இந்த நாவல் நால் வடிவம் பெறும் எண்பதில் எனக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது.

1974ம் ஆண்டு நான் எழுத ஆரம்பித்ததிலிருந்து எனது படைப்புக்கள் பிரசரிக்கப்பட்ட பத்திரிகைகள் சஞ்சிகைகள் அனைத்தும் 1987ம் ஆண்டு எமது வீடு இராணுவத்தினரால் ஸிரியுட்டப்பட்டபோது முற்றாக ஏரிந்து விட்டிருந்தது.

இத்தனை காலமும் நான் எழுதிப் பிரசரிக்கப்பட்ட எண்பதுக் கும் மேற்பட்ட சிறுக்கைகள், குறுநாவல்கள், ஒரு நாவல் அச்சில் வராத சில சிறுக்கைகள், பரிசுக் கடைகளுக்கான சான்றிதழ்கள் அத்தனையும் அழிந்துவிட்டன.

இவை அழிந்ததனால் ஒரு எழுத்தாளருக்கு ஏற்படக் கூடிய மனவேதனையை ஒரு படைப்பாளியினால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும்.

மேலும் எனது பரிசுக் குறுநாவலான ‘வேள்வித்தி’ யை ‘முரசொலி’ புத்தகமாக அச்சடித்துக் கொண்டிருந்த போது அந்த பத்திரிகை அலுவலகமும் இராணுவத் தாக்குதலினால் சேதமாக்கப்பட்டது.

இந்த நாவல் கூட 1989ம் ஆண்டு என்னால் நீண்ட ஒரு நாவலாக எழுதப்பட்டது. இதன் கையெழுத்துப் பிரதி 1990 ஜூனில் ஏரிந்து போய் விட்டது. இப்போது மீரா பிரசரங்களை தொடர்ந்து வாசிக்கும் போது இந்நாவலை மறுபடி எழுத வேண்டும் என்ற வேகம் பிறந்தது.

கிளிநொச்சிப் பிரதேசத்தின் சாதாரண ஒரு விவசாயக் குடும்பம் எதிர்நோக்கும் பிரச்சனைகளை ஒரு போர்க்காலப் பின்னணியின் மத்தியில் வெளிக்கொண்டு வர முயன்றிருக்கிறேன்.

அந்த நேரம் இந்திய இராணுவ போர்க்காலத்தில் எழுதப்பட போது இருந்த ஆவேசம் இப்போது சிறிது தனிந்து விட்டதாலும் குறிப்பிட்ட பக்கங்களுக்குள் கடை அடங்க வேண்டும் என்ற விதியினாலும் நாவலை சற்று மிதமாக எழுத நேரிட்டு விட்டது அதனால் சொல்ல வந்த எத்தனையோ விஷயங்களை நாவலில் சொல்ல முடியாமல் போய் விட்டது.

இந்த யுத்த காலத்தில் புத்தகங்கள் வெளியிடுவது என்பது மிகவும் சிரமமான காரியம் எத்தனையோ கஷ்டங்களின் மத்தியில் தொடர்ந்து மீராவின் பிரகரங்கள் வெளிவருவது சாதனைக்குரிய விஷயம்.

இந் நாவலை வெளியிட முன்வந்த மீரா வெளியிட்டாளருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இல. 77, குமரபுரம்
பரந்தன். 10-5-92.

— தமிழர்ச்செஸ்வி

● சமர்ப்பணம்

இந்த

மன்னீன் வீடுதலைக்காய்
மன்னீலே விதையாகி
மனங்களே வீருடசங்களாகி
மலர்ந்து நீற்கும்
மன்னீன் மைந்தர்களுக்கு
இந்தால்
சமர்ப்பணம்.

உழைப்பவன் ஒருவன் உஸ்பவன் ஒருவன்

உலகினில் இதுதான் நடக்கிறது

தழைப்பவன் ஒருவன் தாழைப்பவன் ஒருவன்

தரணியில் இன்றும் இருக்கிறது.

— காரை செ. சுந்தரம்பிள்ளை

1

காலையிலிருந்து மெல்லியதாய் தூறிக்கொண்டிருந்த மழை
இப்போது துப்பரவாய் நின்று போயிருந்தது. வானத்தில் கரு
மேகம் கலைந்து போக லேசாக வெய்யில் எட்டிப் பார்த்தது.

முற்றத்தில் நின்ற தென்னை மரங்களின் ஓலைகளிலிருந்து
துளித் துளியாக நீர் சிந்தியது.

இதுவரை தலைவாசல் திண்ணையில் அமர்ந்திருந்த ரேவதி
மழை விட்டதால் முற்றத்தில் இறங்கினாள். உள்ளங்கால்கள்
நிலத்தில் பகிந்ததும் சில்லிட்டது. நின்றபடியே தெருவைப்
பார்த்தாள்.

புரட்டாதி மாத ஆரம்பத்திலேயே மழை பெய்ய தொடங்கி
விட்டது. நீண்ட கோடைக்குப் பிறகு நிலம் சூளிர்ந்து போயிருந்தது. ஈரமண்ணின் வாசனை வந்து மூக்கை நெருடியது.

இப்ப என்ன நேரம் இருக்கும் என்று யோசித்தபடி படலை
யைத் திறந்து கொண்டு தெருவுக்கு வந்தாள்.

தெரு ஆள் நடமாட்டமில்லாமல் வெறிச்சிட்டுக் கிடந்தது.
நேரம் ஒருமணியாவது இருக்கும்.

காலையில் கிளிநோசிக்கு விதை நெல் வாங்கப் போன
தகப்பன் இன்னும் வராதது கவலையாக இருந்தது.

இந்தக் கிராமத்திலிருந்து கிளிநோச்சி கிட்டத்தட்ட எட்டு மைல் தூரத்தில் இருக்கிறது யாரிடமோ விதை நெல்லு சொல்லி வைத்ததால் விடிய எழுந்த உடனும் ரேவதி கொடுத்த வெறும் தேன்ரூட்டு சைக்கிளில் போய் விட்டார்.

இவ்வளவு நேரமும் என்ன செய்கிறார் என்று யோசனையாக இருந்தது. கிளிநோச்சிப் பக்கம் ஏதும் பிரச்சனையோ என்று யோசித்தான். ஆனால் இப்போது யுத்த நிறுத்தம் என்றார்களே... இன்று காலையும் இந்திய வெப்பினண்ட ஜெனரல் கல்கட் யுத்த நிறுத்தம் 25ம் திகதி வரைக்கும் நீடிக் கப்பட்டிருக்கிறது என்று சொன்னதாய் செய்தி வாசித்தார் களே... யுத்த நிறுத்தம் எண்டாலும் நம்பவும் ஏலாது.

இன்று சனிக்கிழமை சந்தை நாள். ரவுண் முழுக்க ஒரே சனமாய் இருக்கும். ஆமியால் ஏதும் பிரச்சனை வந்தாலும் ரவுணுக்குள்ளதான் வரும். வெடிச்சத்தும் கூட இங்க கேட்காது.

மனம் குழம்பியபடி திரும்ப உள்ளே வந்தான். சீமெந்து தரைபோட்ட ஒலையால் வேய்ந்த தலைவாசலுக்குப் பக்கத்தில் ஒரு அறை சீமெந்து சுவர் வைத்துக் கட்டப்பட்ட சிறிய வீடு. அதற்கு அந்தப் பக்கம் மண்ணால் மெழுகப்பட்டு பணமட்டை களாலும் கிடுகுகளினாலும் கட்டப்பட்ட குசினி.

பின்பக்கம் பத்து ஏக்கர் காணியிரிந்து கிடந்தது. காணியின் முன்பக்கம் தெருஞாம் அரை ஏக்கர் புட்டிக்காணியில் அவர்களது வீடு இருந்தது. பின்பக்கம் கிணறு.

ரேவதி கிணற்றிடக்குப் போய் முகம் கை கால் கழுவிக் கொண்டு வந்தான். சிறிது நேரம் தலைவாசலில் அமர்ந்து பார்த்துவிட்டு மனம் கேளாமல் மறுபடியும் தெருவுக்கு வந்தான்.

சிறிய கற்கள் இடறுகின்ற மண்தெரு அது. எதிர்ப்பக்கம் அடர்ந்த நாவல் மரத்தில் நிறைய நாவறபழங்கள். ஐந்தாறு சிறுவர்கள் பழம் பொறுக்கிக் கொண்டு நின்றார்கள்.

தூர் ராமசாமி சைக்கிளில் வருவது தெரிந்தது. ராமசாமி இவர்களுக்கு முன்புறக் காணியில் குடியிருப்பவன். அவளைக் கண்டதும் சைக்கிளிலிருந்து இறங்கினான்.

“என்ன தங்கச்சி, ரோட்டில் நிற்கிறீங்க...”

“ஐயா விதை நெல்லு வாங்க எண்டு கிளிநோச்சிக்குப் போனவர் இன்னும் வரேலை”

“கவனிப்படாதிங்க, தேடிப்போன ஆள் எங்கேயாவது அலுவலாய்ப் போனால் காத்து நின்றுதானே வாங்கி வர வேணும்”

“நீ வாற வழியில தேவன்ர கடை திறந்திருந்ததே...”

“இல்லை, சாத்தியிருந்தது ஏன்?”

“இன்டைக்கு சனிக்கிழமை, தேவன் கடைச்சாமான் வாங்க சிலிநொச்சிக்கு காலமை போயிருக்கும். அதுதான் வந்திட்டுதோ என்று கேட்டனான். அதுவும் வரேலை எண்டால் ஏதும் பிரச்சனையோ...” பயத்துடன் சொன்னான்.

“நான் உருத்திரபுரம் சந்தி வரைக்கும் போயிட்டுத்தான் வாறன். கிலிநொச்சியில ஏதும் பிரச்சனை எண்டா சந்தியில் கடைச்சிருப்பாங்கு”

“சரி பார்ப்பம்... நீ பின்னேரம் வந்து இந்த முத்தத்தில் நிற்கிற நாலு தென்னையிலயும் தேங்காய் பிடுங்கித் தாறியே”

“நான் இப்பவே பிடுங்கித் தாறேன்” என்றபடி சைக்கிளை உள்ளே உருட்டி வந்து வேலியில் சாத்திவிட்டு தென்னை மரத்தடிக்குப் போனான்.

“ஸரமான மரங்கள் ராமசாமி கவனம்”

காலில் கயிற்றைக் கட்டிக் கொண்டு சரசரவென்று ஒவ்வொரு மரத்திலும் ஏறி தேங்காய்களை பறித்துப் போட்டான்.

ஸரமண்ணில் தேங்காய்கள் பொத் பொத்தென்று விழுந்தன. இறங்கி வந்தவன் “கானுமா தங்கச்சி” என்று கேட்டான்.

“கானும்... உனக்கு நேரமிருந்தால் இதுகளை உரிச்சுத் தாறியே. தேவன்ர கடைக்கு குடுக்க வேணும்”

ராமசாமி வேலியோரம் இருந்த பாலரைக் கம்பியில் தேங்காய்களை உரித்துக் கொடுத்தான். இருபது தேங்காய்களை ஒரு பச்சைப்பையில் போட்டுக் கட்டி தலைவாசல் மரக்கப்படுவிட்டான். சாத்தி வைத்தாள். நாலு தேங்காயை அவணிடம் கொடுத்து விட்டான்.

ராமசாமி போனதும் மறுபடி தகப்பனைப் பற்றிய கவலை பிடித்துக் கொண்டது.

கௌசியும் மஞ்சுவும் பாடசாலையில் இன்றைக்கு ஏதோ வகுப்பு என்று சொல்லி காலையில் போய் விட்டார்கள். இங்கிருந்து மூன்று மைல் நூற்று போய் உருத்திரபுரத்தில் படித்து வருகிறார்கள்.

இங்கே உள்ள பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு வரைதான் இருக்கிறது. ரேவதியும் அந்த நாட்களில் நடையாய் நடந்து உருத்திரபுரத்தில் தான் படித்தவள். ஏ. எஸ். படிக்கத் தொடங்கிய வருஷம் அம்மா இறந்து விட்டதால் படிப்பை நிறுத்தி வீட்டில் நின்று விட்டாள்.

பாவஸ் இந்த ஜ்யா பசியோடு எங்கே ஆலைகிறாரோ... அவசரத்துக்கு ஒரு தேத்தண்ணி கூட கடையில் குடிக்க மாட்டாரே...

மூன்று மணியான போது கெளசியும் மஞ்சவும் வந்து சேர்ந்தார்கள்.

“என்னக்கா ரோட்டில் நிற்கிறாய்”

“ஜ்யா இன்னும் வரேலையடி”

“காலமை பேரனவர் என்ன செய்யிறாராக்கும். கெளசியும் யோசனையுடன் தெருவைப் பார்த்தாள். அடுத்த ஆவணிக்கு ஏ. எஸ். பரிட்சை எடுக்கப் போகிறாள், பத்தொன்பது வயதுக்கு நல்ல வளர்த்தி, ரேவதியிலும் விட ஏழு வயது இளையவள். மஞ்ச ஆறாம் வகுப்பு படிக்கிறாள். இன்னும் குழந்தைத் தனம் மாறவில்லை.

“எனக்குப் பசிக்குது சாப்பாட்டை தா அக்கா”

புத்தகங்களை தலைவாசலில் இருந்த மேசையில் வைத்து விட்டு மஞ்ச கூப்பிட்டாள்.

“வந்து உடுப்புக்கூட மாத்தேலை.. அதுக்குள்ள உனக்குச் சாப்பாடு” கெளசி எரிச்சலுடன் சொன்னாள்.

“சரி நீ வா அக்கா ஜ்யா வருவார் தானே” ரேவதி உள்ளே வர கெளசி உடைமாற்ற அறைக்குப் போளாள். மஞ்ச கிணற்றடியில் கால் முகம் கழுவி விட்டு ஓடி வந்தாள்.

“அக்கா கிணத்தடியில் இருக்கிற கப்பல்குலை வெட்டலாம் வெட்டுவமே”

“அது முத்திப் பழுக்கட்டும். உனக்கு ரெண்டு சீப்பு வெட்டித் தந்திட்டு மிசுத்தை தேவன்ர கடைக்கு குடுக்க வேணும்”

“வீட்டில் இருக்கிறதையாவது நாங்கள் சாப்பிடுவம் அக்கா” மஞ்ச சினூங்கினாள்.

வீட்டின் கஷ்டத்தை மஞ்சவுக்கு சொல்லி வீளங்க வைக்க முடியாது.

“சரி பார்ப்பம் நீ வந்து சாப்பிடு”
மஞ்ச சாப்பிட்டதும் ரேவதியும் கெளசியும் மறுபடி முற்
றத்தில் வந்து நின்றார்கள்.

“தேவன்ர கடைக்கு இருங்கு ரூபா குடுக்க வேணும்.
அந்தக் கப்பல் குலையையும் குடுத்து கொஞ்ச தேங்காயும்
குடுப்பம் எண்டு நினைச்சன். தேவனும் எங்களிட்ட வாய்விட்டு
கடன் கேட்காது. ஐயாவும் விதை நெல்லுக்கெண்டு கொண்டு
போன காஸில ஏதும் மிஞ்சுதோ தெரியாது”

“கையில ஒரு சதமும் இல்லாமல் ஐயா வயல் விதைக்க
வெளிக்கிடுறார். முந்தியே பட்ட கடனுகளின்ர வட்டி ஏறிப்
போய் நிற்குது. நெடுகவும் எங்களுக்கு கடனும் கஷ்டமும்
தானக்கா. குத்தகைக் காணியில எவ்வளவு பாடுபட்டாலும்
மிச்சம் வராது”

“இவ்வொருதரமும் நம்பிக்கையோடதான் தொடங்கிறம்.
எதோ ஒண்டு வந்து சேர்ந்திடும். வெள்ளத்தால் அழியும்.
அல்லது தண்ணி இல்லாமல் எரியும். வேலுப்பிள்ளையர் மாதிரி
பணக்காரர் இன்னும் பணக்காரராகிறதும் இந்த வயலானதான்.
எங்களை மாதிரி ஆட்கள் கடவில மாண்டு போறதும் இந்த
வயலானதான். எதுக்கும் அதிக்டமும் வேணும்”

“வயது போன நேரத்தில ஐயா இன்னும் எத்தினை
நாளைக்குத்தான் கஷ்டப்படப் போறாரோ...”

அவர்கள் கவலையுடன் காத்திருக்க நாலு மணியளவில்
தான் முழுகேசு களைத்துப் போனவராய் வந்து சேர்ந்தார்.

“காலமை எட்டு மணியிலவிருந்து ரோட்டால் போற
சனங்களை கிளிநொச்சியில் ஆமி காம்ப் வாசலில இருந்தி
வைச்சுப் போட்டாங்கள். திலீபனுக்கு ஒராண்டு நினைவஞ்சலி
கொண்டாடுறிங்களோ... தோரணம் கட்டுறிங்களோ எண்டு
ஒரே பேசிக் கொண்டிருந்தாங்கள். இரண்டு மணிக்குத்தான்
ஆட்களை விட்டவங்கள். அதுக்குப் பிறகு நெல்லுக்காரனிட்ட
போய் நெல்லு எடுத்து வேலுப்பிள்ளையற்ற மெசினில் ஏத்தி
விட்டிட்டு வாறன். முதலை கொஞ்சம் தண்ணி கொண்டு வா
பிள்ளை” தோள் துண்டால் முகத்தை அழுத்தித் துடைத்துக்
கொண்டார்.

நீர் நிரம்பிய செம்பை கொண்டு வந்து கொடுத்த ரேவதி “கால் முகத்தை கழுவிக் கொண்டு வந்து சாப்பிடுவகோவன் ஐயா” என்றாள்.

“பசிதேரம் போயிட்டுது பிள்ளை, இனி சாப்பிடேலாது. இனி இரவுக்குச் சாப்பிடுவம், இதென்ன பச்சைப் பையில்... தேங்காயே?”

“ஓம் ஐயா... ராமசாமியைக் கொண்டு பிடுங்குவிச்சளான் தேவன்ர கடைக்குக் குடுக்க வேணும்.”

“தேவனையும் என்னோட சேர்த்து இருத்திப் போட்டாங்கள். அவனும் இப்பதான் வந்தவன். மழைத் தாறலுக்க எல்லாச்சனமும் இருந்ததுதான்.”

முருகேசு துவாயைத் தோளில் போட்டுக்கொண்டு கிணற் றடிக்குப் போனார். கிணற்றாடிக்கு மேற்குப்புற வெளிக்கு அந்தப் பக்கம் பரவியிருந்த காணியை ஒருதடவை பார்த்தார். மேய்ந்து விட்டு வந்த பச்க்களை பின்பக்கம் கட்ட வந்த ரேவதியிடம்...

“புரட்டாதி பிறந்து மழையும் பெய்திட்டுது. உழவு விதைப்பு பற்றி விசாரிக்க சண்முகம் இன்னும் வரேலை. நாங்களும் போட்ட கடிதம் கிடைக்கதோ தெரியேலை” என்றார்.

ரேவதியும் அடுத்த காணியை ஒருதடவை பார்த்து விட்டு “உழவுக்கு நல்ல பருவம். எங்கட காணி உழுவிற்போது இதையும் உழுவிச்சு விடலாம். இந்த முறையும் வேலுப்பிள்ளையற்ற மின்தானே” என்று கேட்டாள்.

“ஓம் பின்லை, நெவர் சோமனும் இவடத்து பெடியன் தானே. சொன்னால் வந்து உடனும் உழுது தருவான். நான் வேலுப்பிள்ளையரிட்ட இன்னடைக்கும் கதைச்சளான். மாசல் காசு தான் முதலே குடுத்திட வேணும்.”

வயல் விதைக்க முதலே வரிசையாய் செலவுகள் வரத் தொடங்கி விட்டது என்று நினைத்தபடி குசினிக்குள் நுழைந்தாள்.

அடுப்பை மூட்டி கேற்றிலைத் தூக்கி வைத்து விட்டு கெளசியும் அவளுமாக சாப்பிட்டார்கள்.

விட்டிருந்த மழை மறுபடி வரப்போவதாய் பயமுறுத்தியது. வெய்யில் மறைந்து போக கருமேகம் வானில் பரவியது. காற்று குளிராக வீசியது. தென்னோலைகளின் நுவிகளில் இன்னமும் நீர்த்துளிகள் இருந்தன.

“நல்ல மழை வரப்போகுதக்கா, சரியாய் குளிருது” மஞ்சு
வந்து அவளோடு ஓட்டிக் கொண்டாள்.

அப்போது படலை வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம்
கேட்டது. எட்டிப்பார்த்தார்கள்.

“வேலுப்பின்ஸெயற்ற கார் வந்து நிற்குது. ஐயாதான்
வாறார் போல கிடக்கு.” முருகேசு தோள் துண்டை உதறிக்
கொண்டு எழுந்தார்.

காரிலிருந்து செந்தில்நாதன் இறங்கி வந்தார். வயல்
குத்தகையை வாங்குவதற்காகவும் முன்பு வாங்கிய கடனின்
வட்டியை வாங்குவதற்காகவும் வழக்கமாய் பங்குனி சித்திரை
மாதங்களில்தான் அவர் வருவது உண்டு.

முந்தின காலங்களில் அடிக்கடி வந்து போகிறவர்தான்.
நாலைந்து வருஷங்களாய் பிரச்சனைகள் தொடங்கிய பின்
முன்பு போல் வருவதில்லை.

இப்போது எதற்கு வருகிறார் என்ற கேள்வி அவர்கள்
நெஞ்சில் எழு கொஞ்சம் திகைப்படுதன் முற்றத்துக்கு வந்தார்கள்.

2

கிளிநொச்சி மாவட்டத்தில் வாழ்பவர்கள் அனைவரும் வட
பகுதியின் பல்வேறு ஊர்களிலிருந்து வந்து குடியேறினவர்கள்
தான், நாற்பது அறுபதாம் ஆண்டுகளுக்கு இடையே வந்தவர்
கள் அனேகம் பேர்.

காடுகளாய் இருந்த இடங்களை எல்லாம் தம் உழைப்பைக்
கொட்டி ஊர்மனை வயற்கரை என்று உருவாக்கினார்கள்.

அப்போது கிளிநொச்சிப் பகுதியில் உத்தியோகம் பார்த்த
வர்கள் போட்டி போட்டுக் கொண்டு பல காணிகளை தங்களுக்
கென எடுத்துக் கொண்டார்கள். காடாகவும் பற்றைகளாகவும்
இருந்த இடங்களை ஆட்களைப் போட்டு துப்பரவாக்கினார்கள்.

செந்தில்நதான் கொக்குவிலைச் சேர்ந்தவர். கிளிநோச்சிப் பகுதிக்கு காணி அதிகாரியாக அரை மனதூடன் தான் மாற்ற ஸாகி வந்தார், கிளிநோச்சியை ஒரு சுற்று சுற்றியவருக்கு மனதில் ஏதோ ஒன்று பட்டிருக்க வேண்டும். பிற்காலத்தில் இந்த மன்னின் பெறுமதி உயரப்போகிறது என்று உள்ளுணர்வு சொல் வியிருக்க வேண்டும்.

ஆட்களுக்கு பகிர்த்து கொடுக்கும் போதே தளக்கும் தாராள மகா எடுத்துக் கொண்டார். தொடக்கத்தில் பரவிப் பாஞ்சா னில் பத்து ஏக்கரும் ஏழாம் வாய்க்காலில் பன்னிரண்டு ஏக்கரை யும் தான் தனது பெயரிலும் இரண்டு மகன்மாரின் பெயரிலும் எழுதி வைத்திருந்தார்.

பிறகு உருத்திரபுரத்தை சுற்றியுள்ள இடங்களில் பத்து ஏக்கர் வீதம் கொடுக்கப்பட்ட போது அதிலும் எடுத்து தனது கண்டசி மகன் ரவீந்திரவீன் பெயரில் பதில் செய்து விட்டார்.

அப்போதிருந்தே வேலுப்பிள்ளையர் சினேகிதம், தோளில் ஒரு துண்டுடன் கிளிநோச்சி வந்த வேலுப்பிள்ளை செந்தில் நாதனைப் பிடித்து மள மளவென்று காணிகளை மனைவி பிள்ளைகள் பெயரில் எடுத்து விட்டார். இப்போது வேலுப்பிள்ளையர் உருத்திரபுரத்தில் பெரிய வீடு கட்டி றக்ரர், கார் என்று வசதியாக இருக்கிறார்.

இப்போது முருகேசு இருக்கும் பத்து ஏக்கர் காணியும் பற்றைக்காடாக இருந்த போது யாரைக் குடிவைக்கலாம் என்று செந்தில் நாதன் யோசித்த போது தற்சயலாக முருகேசு அகப்பட்டார்.

வீட்டின் கஷ்டம் தாளாமல் பாக்கியத்துடன் ஏதும் காணி எடுத்து வயல் தோட்டம் செய்யலாம் என்று மீசாலையிலிருந்து வந்த முருகேகளை அப்படியே பிடித்துக் கொண்டுபோய் தன் காணியில் இருத்திவிட்டார்.

யானைகளின் மத்தியிலும் நுளம்புகளின் மத்தியிலும் சொல்ல முடியாத துயரங்களை அவர்கள் அந்தக் காலத்தில் அனுபவித்தார்கள். காணி திருத்தி ஓரளவு வயல் செய்யத் தொடங்கிய போது “நீ வயலை விதை முருகேசு, எல்லாச் செலவுக்கும் நான் காச தாறன்.” என்று காச கடனாகக் கொடுத்து அதற்கு வட்டியும் போட்டு வாங்கிக் கொள்வார். குத்தகையும் குறைய விடமாட்டார்.

கிளிநோச்சில் அல்ல விடிவெள்ளி

ஏதோ இருக்க இடம் கிடைத்ததே என்ற திருப்பியில் காணி யின் தெருப்பக்க கரையில் குடிசையைப் போட்டுக் கொண்டு விசுவாசமாய் உழைத்துக் கொண்டு வந்தார் முருகேசு.

தனக்கென்று ஒரு சொந்தக் காணியைத்தேட அவருக்குச் சந்தர்ப்பமே இல்லாமல் போய் விட்டது.

செந்தில்நாதனின் காணிக்கு பக்கத்துக் காணி பி. டபிள்யூ. டி. ஒவ்சியருக்கு சொந்தம். ஏழெட்டு வருஷங்களுக்கு முதல் ஒவ்சியரிடமிருந்து ஐந்து ஏக்கரை சாவகச்சேரியிலிருக்கும் சன்முகம் வாங்கியிருந்தார். அப்பவே காணிகளின் விலை கிறு கிறுவென ஏறிவிட்டது.

தனக்கென்று ஒரு காணி வாங்கும் ஆசையே முருகேசுவுக்கு இப்போது சிறுபட்டுவிட்டது. வாய்க்கும் வயிற்றுக்கும் உழைப் பதற்கே பெரும்பாடாகப் போய்விட்டது.

இன்னமும் செந்தில்நாதனிடம் பழைய கடன் இருக்கிறது. வருஷாவருஷம் வட்டி கட்ட வேணும்.

செந்தில்நாதன் கிளிநோச்சியை விட்டு மாற்றலாகி யாழ்ப் பாணம் போன பிறகும் வருஷத்தில் நாளைந்து தடவைகள் வருவார்.

ஆரம்பத்தில் சிராமத்து வாழ்க்கை எவ்வளவு கஷ்டமானதாக இருந்ததோ அவ்வளவுக்கு பிறகு முருகேசுவுக்கு பழகி விட்டது. எழுபத்தேழில் நடந்த கலவாத்துடன் அனுராதபுரத் தில் இருந்து அடிபட்டு ஒடி வந்த குடும்பங்களில் சில இங்கு வந்து குடியேறின. ராமசாமி குடும்பமும் அப்படி ஒடி வந்தது தான்.

இப்போது சிராமத்தில் முப்பது குடும்பங்கள் வரை இருக்கின்றன. இப்போது பிரச்சனைகள் காரணமாய் செந்தில்நாதன் அடிக்கடி வருவதில்லை. முன்பு கொக்குவிலிருந்து தனது காரிலே வருபவர் இப்போது பஸ்ஸில் வந்து உருத்திரபுரத்தில் வேலுப் பிள்ளையின் வீட்டில் அவரது காரை எடுத்து வருவார்.

இங்கே வரும்போது தங்கி நிற்பது எல்லாம் வேலுப்பிள்ளையின் வீட்டில்தான். இப்போது எதிர்பாராத அவரது வருகை அனைவரையும் ஒரு கணம் யோசிக்க வைத்தது.

“வாங்கோ ஜயா.” என்று முருகேசுதான் முன்னால் போய் நின்று வரவேற்றார்.

“எப்பிடி எல்லாரும் சுகமாய் இருக்கிறீங்களே...” என்று கேட்டுக் கொண்டே தலைவாசலுக்குள் நுழைந்தார்.

ரேவதி மேஜை முன்னால் இருந்த சதிரையை எடுத்துப் போட்டு “இருங்கோ” என்றாள்.

“நல்ல மழை பெய்திட்டுத் தந்த மட்டில் விதைக்கப் போறாய் முருகேசு”

“விதை நெல்லு இன்டைக்குத்தான் வாங்கினனான், நாளைக் குப்பார்த்து உழவேணும்.”

“ஏதோ வயலைக் கவனமாய்ச் செய் முருகேசு ஒவ்வொரு முறையும் உனக்கு சறுக்கிப் போடுது. நாளைஞ்சு எக்கரில் நெல்லு விதைச்சு அவனவள் பணக்காரனாகி வாற நேரத்தில் உனக்குத்தான் நெடுகவும் கஷ்டம். பொன் மாதிரி காணியை வைச்சுக்கொண்டு இன்னும் முன்னேறாமல் இருக்கிறாய். அதுதான் எனக்கும் கவலையாக்கிடக்கு. ரேவதிக்கு இருப்பத்தாறு வயசாகுது என்ன... எப்பதான் இந்தப்பிள்ளைக்கு ஒரு வழி செய்யப் போறியோ...” முருகேசு தலையைக் குனிந்து கொண்டு பெருமூச்சு விட்டார்.

“எங்க ஜூயா... கடனே இன்னும் அழியுதில்லை. நாலு காசு எங்க சேர்க்கிறது. ஒரே நகை என்டு இருந்த அதின்ற சங்கிலியை அடவு வைச்சுக்குத்தான் இன்டைக்கு விதை நெல்லு வாங்கினனான்.”

குசினிக்குள்ளிருந்து தேனீர் ஊற்றி டம்ளரில் எடுத்துக் கொண்டிருந்த ரேவதியிடம் எரிச்சலுடன் முன்னுழைத்தாள் கொள்கிறதே.

“சங்கிலி அடைவு வைச்சு கதையையெல்லாம் இவரிட்ட ஏன் ஜூயா சொல்லுதார். அந்த மனிசனுக்கு எங்கட கஷ்டம் விளங்கப்போகுதே. வட்டிக்கும் வட்டி வேண்டிய ஆள் அல்லே இந்த ஜூயாவுக்கு விசர். இதையெல்லாம் ஏன் சொல்லுவான்.”

ரேவதி பதில் சொல்லாமல் தேனீரைக் கொண்டு வந்து செந்தில்நாதனுக்கும் முருகேசுவுக்கும் கொடுத்தாள்.

தேனீரைக் குடித்து விட்டு டம்ளரை ரேவதியிடம் கொடுத்த செந்தில்நாதன் முருகேசுவுடம் சொன்னார்.

“முருகேசு இப்ப எல்லாம் முற்காச வாங்கிக் கொண்டுதான் காணியைக்குத் தலைக்கு விடுதாங்கள், நாள் உங்களுக்கு அப் பீடிச் செய்யமாட்டன். அந்தக் காலத்திலயிருந்து என்ற மண்ணில் பாடுபட்டன்கள். ஆனா ஊருலகத்தில் இருக்கிற குத் தலையாவது நீ எனக்குத் தரலாம்தானே.”

“ஓம் ஐயா முந்தி ஆறு புசல் தந்தனாங்கள் இப்ப ரெண்டு வருஷமாய் எட்டு புசல்படி தாறம்தானே.”

முருகேசு தயங்கிக் கொண்டு சொன்னார்.

“அது பழையக்கதை முருகேசு இப்ப பன்ரெண்டு பதினாலு புசல் எண்டு போகுது. நீ அவ்வளவு தரவேண்டாம். இந்த முறையிலயிருந்து பத்து புசல்படி தா என்ன.”

முருகேசு ஒரு கணம் திரு திருவென்று விழித்தார்.

இந்தக் காட்டுப் பக்கங்களில் பன்ரெண்டு பதினாலு புசல் எங்க நடக்குது. சொல்ல முடியாமல் வார்த்தைகள் தொன்றைக்குள்ளேயே அடங்கிப்போனது.

“வேற என்ன முருகேசு வேலுப்பிள்ளையிட்ட வந்தனான். பின்ன உங்களையும் பார்த்திட்டுப் போவோம் எண்டு வந்தனான். சரிவரட்டே.”

எழுந்து திண்ணையிலிருந்து இறங்கியவரின் பார்வை பின் பக்கம் கிணற்றுதியில் பதிந்தது.

“நல்ல கப்பல் குலை போல கிடக்கு முருகேசு யாழ்ப்பானைத் தில உப்பிடிப் பழம் வாங்க ஏலாது.”

முருகேசு குசினி வாசல் திண்ணையில் இருந்த கத்தியை எடுத்துக் கொண்டு கிணற்றுதிக்கு போய் வாழ்முக்குலையை வெட்டிக் கொண்டு வந்தார்.

“காரில் வைச்ச விடு முருகேசு”

மஞ்சு ரேவதியின் கையைச் சுரண்ட ரேவதிக்கு மனதுக்குள் கவலையாக இருந்தது.

“அப்ப வரட்டே பின்னையள் இதென்ன பசளைப் பையில? தேங்காய் போலக் கிடக்கு.”

“தேவன்ர கடைக்கு கொஞ்சம் காச குடுக்க வேணும், அது தான் தேங்காய் குடுப்பம் எண்டு புடுங்குவிச்சனான்.

ரேவதி அவசரமாகச் சொன்னாள்.

“இப்ப அங்க தேங்காய் சரியான விலை. ஆனா காசுக் குடுத்தாலும் இப்பிடி நல்ல தேங்காய் வாங்க ஏலாது. கிளி நொச்சியிலிருந்து தெரிஞ்ச ஒரு பெடியன்ற வான் கொக்குவி மூக்கு போகுது. இந்த வாழைக்குவையோட தேங்காயும் போட்டு விடவாம், வேணுமெண்டால் உனக்கு காச தாறன்.”

“காச வேண்டாம் ஐயா, உங்கட நிலத்தில விளைஞ்சது தானே. நீங்கள் காசக் க்கதை க்கதைக்கிறீங்கள்.”

என்று சொன்ன முருகேச தேங்காய்ப் பையையும் வாழைக் குவையுடன் கார் டிக்கியில் வைத்தார்.

ரேவதி எதுவும் சொல்ல முடியாமல் பேசாமல் நின்றாள். படலைப் பக்கம் நாலு அடி வைத்த செந்தில்நாதன் நின்று திரும்பி “அவன் ரவி இந்தப்பக்கம் வாழேலையே...” என்று கேட்டார்.

“கன்நாளாய் குரியாத்தம்பி இந்தப்பக்கம் வரேலை ஐயா.”

“ரவி என்டு சொல்லு முருகேச மற்றப் பேரை சொல்லாதை. எரிச்சலாய் கிடக்கு. எனக்கெண்டு வந்து வாச்சது தறுதலை. பெரியவன் கண்டாவில் இருந்து அவனை அனுப்பச் சொல்லி எழுதினபடி, மற்றவன் ஜேர்மனிக்கு வரச்சொன்னபடி. மூத்த வரும்-மற்றவரும் வண்டனில் இருந்து இவன் படிக்க அடிமிழுவனை எடுத்து வைச்சுக் கொண்டு இவனை வா எண்டபடி. இந்தக் கழுதைக்கு குறுக்கால புத்தி போகுது பார், நான் என்ன செய்ய இவன் வெளிக்கிட்டு ஐஞ்சு வருஷமாச்ச. இந்த அளவு காலத் திலையும் நாலைஞ்சு தரம் வீட்ட வந்திருப்பான் அவ்வளவுதான், பிரச்சனையும் வரவர மோசமாகிக் கொண்டே வருகுது. அவங்கட இராணுவத்தை விளையாட்டாய் நினைக்குதுகள்.”

“இப்ப குர்யான்னை பெரிய பொறுப்பில் இருக்கிறார்.”

“என்ன பொறுப்போ... முருகேச ! இந்தப் பக்கம் அவன் வந்தால் எப்பன் புத்தி சொல்லு, அது உங்களோடதான் நல்ல வாரப்பாடு, என்ற மற்றப் பின்னையன் எல்லாம் ஒழுங்காய் வளர இது மட்டும் வித்தியாசமாய் வந்து சேர்ந்தது. அவனுக்கு நான் என்ன குறை வைச்சன். இந்தக் காணி பத்து ஏக்கரும் அவன்ற பேரிலதானே கிடக்கு. கொக்குவில் வீட்டாயும் தம்பிக்கே குடுங்கோ எண்டு மற்றப் பின்னையன் சொல்லிப் போட்டுதுகள். பள்ளில் இருக்கிற ஐம்பது ஏக்கர் தென்னந் தோட்டத்தையும்

கூட இவனுக்கே நான் குடுத்திடுவன். இருக்கிற சொத்து பத்து எவ்வளவு... ஒண்டையும் அனுபவிக்கத் தெரியாத பேயாக் கிடக்கு. எனக்கு வாற கோபத்தில்... சத்தியமாய் முருகேச முன்னால் அவன் நின்டால் என்ன செய்வனோ தெரியாது. இந்தப் பக்கம் வாற நேரத்தில் கொஞ்சம் புத்திசொல்லு என்ன அப்ப நான் வாறன்.''

அவர் காரில் ஏறி புறப்பட்டுப் போனார், சேற்றுத் தன் ணீரை வீசியடித்துக் கொண்டு கார் போய் மறைந்தது.

மஞ்ச அழுகை முட்டிவர...

“வாழூப்பழக் குலையை அப்பிடியே கொண்டு போய்த்டார் என்றாள்.

“சரி. விடு அடுத்த குலை போட அது உனக்குத்தான். அழாதை...” ரேவதி சமாதானப்படுத்தினாள்.

“அந்த ஆள் கேட்டது கேட்கக்கிடையில் இந்த ஐயா தூக் கிக் குடுத்திட்டார்,”

கெளசிக்குக் கோபம் ஆற்வில்லை.

“தங்ர மண்ணவு விளைஞ்சத அவர் கொண்டு போறது பிழையே... அவருக்கு இல்லாத உரிமையே...”

“மன் அவற்றதான். நட்டு வைச்ச தன்னி ஊத்தி பாடு பட்டது ஆராம்.”

கெளசி விடாமல் முனு முனுத்தான்.

காலையிலிருந்து பட்ட அவைச்சல், குத்தகை கூடக் கேட்டு விட்டாரே என்ற கலக்கம், பகிக்களைப்பு. ஈல்லாமாகச் சேர்ந்து முருகேசவுக்கு சூரியன்று கோபம் வர ஏரிந்து விழுந்தார்.

“வாழை மூடடி. எப்ப பார் எதையாவது சொல்லிக்கொண்டு அவர் எங்களுக்கு கடவுள் மாதிரி. அந்த நேரம் நாங்கள் ரோட் டில் நின்ட போது இந்த இடத்திலே ஓடி வைச்ச நன்றியை சாகும் வரை மறக்க எலுமே, உங்களுக்கு என்ன விளங்கும். மனிசருக்கு இருக்கிற ஆயிரத்தெட்டு கவலையளுக்க நீங்களும் ஓரு பக்கம்.” முருகேச தலை வாசல் திண்ணையில் அமர்ந்து கொண்டார்,

“பாரக்கா இந்த ஐயாவை அந்த மனிசன்ற வறுகல் புத்தி தெரியாமல் இன்னும் எத்தினை நாளைக்கு பணிநூச் இருப்பார். கெளசிக்கு இன்னும் கோபம் குறையவில்லை.

“சரி வீடு. நீயும் ஜயரவுக்கு சமனாய் கதைக்கிறதே.”

“உந்த மனிசனுக்கு சூர்யாண்ணை எப்பிடித்தான் பிள்ளையாய்ப் பிறந்தாரோ? அவற்ற அருமை தெரியாத எனிய மனி சன்.....” சூர்யாவின் பேச்சு வந்ததும் அவன் இங்கே வந்து எத்தனை நாள் இருக்கும் என்று யோசித்தான் ரேவதி.

போன ஆனியில் வந்தவன். முன்று மாதங்கள் ஆகிறது. சூர்யாவைப் பற்றி செந்தில் நாதன் சொன்னவைகளை நினைக்க ரேவதிக்கு நெஞ்சு வலித்தது.

3

உருத்திரபுரம் சந்தியிலிருந்து உட்புறமாய் முருகேசு இருக்கும் சிராமத்திற்கு வரும் பாதையில் கால்மைல் தூரத்தில் இருந்தது வேலுப்பிள்ளையின் வீடு,

நீலமான விறாந்தையுடன் விசாலமான ஹாலும் நாலைந்து அனைகளுமாய் பெரிய கல்வீடு, அந்தக் காலத்தில் உயரமான திண்ணைகளுடன் கட்டியது.

என்றாலும் காலத்துக்குத் தக்கபடி நல்லவசதிகளை செய்திருந்தார். மின்சாரம் சந்தியிலிருந்து அவர் வீடுவரை வந்தது. வீட்டுக்கு ஒருபஷ்கமாக பெரியஸ்டோர், நெங்லு, சாக்குகள், படங்குகள் அடுக்கி வைப்பதற்காக கட்டப்பட்டது. பக்கத்தில் ரகரர் விடவும் இடம் இருந்தது.

முற்றத்தில் மா மரங்களும் பிலா மரங்களும் சோலையாக நின்றன. காணி எல்லை நீளத்துக்கு உயரமான தென்னைமரங்கள் வரிசையாய் நின்றன.

மழை மெல்லிய தூறலாக தூறிக்கொண்டிருந்தது. வேலுப்பிள்ளையர் முன் விறாந்தையில் ஈலிசேரில் சாய்ந்து கொண்டிருந்தார்.

ஐந்து மனியானியும் சோமன் மிசினைக்கொண்டு வரேவையே என்ற யோசனை, சோமன் எங்கேனும் மிசினை விட்டிட்டு குடிக்கப் போயிருப்பானோ என்றும் கோபப்பட்டார்.

சோமன் வேலைக்கு சேரும்போதே சொல்லிவிட்டிருந்தார்.

“மினின் ஒடுற நேரம் குடிக்கக்கூடாது சோமன். பிறகு நான் பொல்லாதவணாய்ப் போடுவன்.”

“சீச்சி..... வேலை நேரத்தில் நான் ஒண்டும் பாவிக்க மாட்டன்,” அதன்படி நடந்து கொண்டும் வருகிறான்.

விதை டெல்லுகளை ஏற்றிக்கொண்டு றக்ரரில் சோமன் வந்தபோது ஐந்தரை மணியாகி விட்டது.

வேலுப்பிள்ளை முற்றத்தில் வந்து நின்றார்.

றக்ரர் பெட்டியிலிருந்து நெல்லு மூட்டைகளை கூலியாட்கள் இறக்கி ஸ்டோருக்குள் அடுக்கினார்கள்.

“ஏன் இவ்வளவு நேரம் சோமன்?”

“இவ்வொரு மூட்டையாய் ஏத்திக் கொண்டுவர நேரம் போட்டிருது. மெயின் ரோட்டால் வந்தால் காம்ப்வாசல்லவைச்சு சிலநேரம் றக்ரரையும் பறிச்கப் போடுவாங்கள். அதால் டிப்போ நோட்டால் சுத்திவாறுன்.”

“முஞ்சே உழுது தரச்சொல்லி கேட்டது. நீ காலமை வந்து மினினைக் கொண்டு போய் உழுதுவிடு. சண்முகக்தாற்ற வயலை யும் உழுதுவிடு. முஞ்சேவின்ற விதை நெல்லவையும் இங்கேயே அடுக்கி வைச்சிருக்கு எண்டு சொல்லிவிடு, அப்ப காலமை வாறியே... ”

“ஓம்.”

என்றவன் வீட்டுப் பக்கத்துச் சுவரோடு சாத்தி வைத்திருந்த தன் சைக்கிளை எடுத்தான்.

கொஞ்சம் தயங்கி நின்று...

“நூறு ரூபா காசு வேணும்”.. என்றான்.

காசுக்கதை கடைக்கக் கூடாது. நீ வேலை செய்ததுக்கு கூடவாய் வாங்கிப் போட்டாய்.”

‘இப்ப அவசரமாய் தேவைப்படுகிறது. பிறகு என்ற சம்பளத்தில் கழியுங்கோ.....’

‘என்ன அவசரத்தேவை உனக்கு? அண்டைக்கு மங்கை வந்து மாஇடிச்ச காசைக்கட விடாமல் வாங்கிப் போட்டாய். எல்லாத்தையும் கொண்டுபோய் தீ குடிச்சால் வீட்டுச் செலவை ஆர் பார்க்கிறது. பாவம் அந்தப் பின்னை, வசதியாய் இருந்தாம்ருக்கேல்லி

தலை கூட்டிக்கொண்டு வந்திட்டாய். அதை நல்லாய் வைச்சி ருக்கிறதுக்கு உனக்கு ஏலாதே. நீ குடிக்கிறதும் பத்தாமல் பாவும் அதுக்கு அடியுமே...”

வழக்கமாய் சொல்லுவதுதானே என்று அலட்சியமாய் தலை குனிந்து நின்றவன் கடைசி வார்த்தைகளைக் கேட்டு சுட்டென்று நிமிர்ந்தான்.

“என்ன பார்க்கிறாய் அண்டைக்கு அது அழுது அழுது என்ற மனிசியிட்ட சொல்லுது. பாவமல்லே உன்ற ஒரு அடிதாங்குமே, எல்லாரையும் பகைச்சு அது வந்ததுக்கு நீ இப்படியே நடக்கிறது. அதுக்கு ஆரினர் ஆறுதல். ஏதோ சொல்லுறன். மனிசத்தன்மையாய் நடக்கப்பார், ஏதோ நீ குடிச்சாலும் வேலையில் சுத்தம். அதாலதான் உண்ண விடாமல் வைச்சிருக்கிறன்.”

சுரு சுருவன்று மணதுக்குள் கோபம் எழுந்தது.

எங்கேயோ பார்த்துக் கொண்டு நின்றான்.

“நாறு சூபா இவ்வை. இந்தா ஐம்பது சூபா.”

வேலுப்பிள்ளை நீட்டிய காசைவாங்கிக் கொண்டு புறப்பட அவரின் மனைவி வீட்டு வாசனை நின்று...

“நானைக்கு மங்கையை மா இடிக்க வரச் சொல்லு” என்றாள்.

தலையை மட்டும் அசைத்து விட்டு வெளியே வந்தான்.

கிராமத்துக்கு செல்லும் மண்வீதியில் திரும்ப கூப்பிடு தூரத்தில் அந்த கள்ளுக்கடை இருந்தது.

நேராய் அங்கே போய் ஐம்பது சூபாயை நீட்ட அவனுக்கு உத்திக் கொடுத்த கடைக்காரன் காசை பழைய கணக்குக்கு எடுத்துக் கொண்டான்.

“மிச்சக் காக...”

“முந்தின கடனுக்கு எடுத்திருக்கிறன்”

அத்திரம்தான் வந்தது.

“உங்கட கள்ளு ரெண்டு போத்தில் குடிச்சாலும் வெறிக் குதில்வை” என்று முனை முனைத்தான்.

“குசிப்பு காய்ச்சக் கூடாது அண்ணை, பெடியளிட்ட தப்ப ஏலாது.”

“மாறவாயும் இல்லையோ”

கண் சிமிட்டிக் கேட்டான்.

“ஓரு கிளாஸ் கிடக்கு ஆனா அது காச் கூடத்தரவேணும்.”

“இப்பநீ தா...நான் நாளைக்கு காச் கொண்டு வந்து தாறன்.”

அவன் கிளாசுக்குள் பின்பக்கம் போய் நிரப்பிக் கொண்டு வந்து கொடுக்க அதை நான்கு மிடறில் குடித்தான்.

வாயைத் துடைத்துக் கொண்டு சைக்கிளை எடுத்தபோது ஆசாயத்தில் மிதப்பது போல் இருந்தது.

மெல்ல வெளிக்கம் மங்கிக் கொண்டு வந்த நேரம். கிரவல் விதியில் சிறு கற்கள் சைக்கிள் சில்லில் இடறுப்பட்டது.

இரண்டு பக்கமும் உயரமான மரங்கள் அடர்த்தியாய் நின்றன, கண்ணுக்கெட்டிய தூரம்வரை வயல்காணிகள் இந்த நேரத்தில் இந்த ஒடுக்கமான தெருவில் அதிகமாய் நடமாட்டம் இருக்காது.

எவ்வளவு குடித்திருந்தாலும் நிலைத்தொழாமல் சைக்கிள் ஒட்டமுடிந்தது. வெலுப்பிள்ளையின் வார்த்தைகள் இப்போதும் காதிலை விழுந்தது.

நான் அடிக்கிறை எண்டு போய் சொல்லிப்போட்டாள். சனியன் அவளை இன்டைக்கு என்ன செய்யிறன் பார். மனம் ஆங்காரமாய் கறுவிக் கொண்டது.

இரண்டு மூன்று வருஷங்களாக அவனுடன் மோசமாய் நடந்து கொண்வது உள் மனதுக்குப் புரிந்தது.

எழுட்டு வருஷம் ஆகிறதா... அவனுடன் இந்தக் கிராமத்துக்கு வந்து...

வரும் என்பதாம் ஆண்டு ஆவணியில்தான் இங்கே வந்தது.

சாவகச்சேரியில் மில்கடை. என்று வசதியாய் இருந்த குடும்பத்தைச் சேர்ந்தவள் மங்கை.

அவர்களது மில்லில் அவன் வேலைக்கு நின்ற போதுதான் மெல்லவெம்பல் பழக்கம் வந்தது. மில்லொறி அவன்தான் ஓடுவது.

ஏ எல் படித்துக் கொண்டிருந்த அவன் அவன் பேச்சில் மயங்கி புத்திகெட்டு அவனுடன் ஓடி வந்தது எல்லாம் பழைய கடை.

நேரே கிணிநொச்சிக்கு வந்து ஒரு வருஷம் திருவையாறில் ஒரு நண்பன் வீட்டில் இருந்து அவன் மூலம் வேலுப்பிள்ளையிடம் வேலைக்குச் சேர்ந்தான்.

ரேவதியின் கிராமத்தில் தெரிந்த ஒருவரின் காணியில் குடியிருக்கவும் அவர்தான் வசதி செய்து கொடுத்தார்.

ஆரம்பத்தில் அப்படி இப்படி இருந்தாலும் அவனது இயல் புகள் தலைதூக்க சண்டையும் சச்சரவும்தான். இப்போது தன்மட்டதனத்தை என்னி அவன் அழாத நாட்கள் இல்லை.

இத்தனை வருஷம் கழித்து அவன் வயிற்றில் மூன்றுமாதக் குழந்தை வேறு. சோமனுக்கு இப்போது அவனை நினைத்தால் எரிச்சலும் கோபமும்தான் வரும்.

தரித்திரம் பிடிச்சது மனிசனை நிம்மதியாய் இருக்க விடாது. நெந்தெயண்டு எந்த நேரமும் ஆக்கினைதான்.

இந்த ஆத்திரத்துடனேயே சைக்கிளை மிதித்ததில் பத்து நிமிஷத்தில் மூன்று மைலைக் கடந்து வந்து விட்டான்.

மெல்ல இருள் படர நூரத்தில் ஊர் தெரிந்தது கிராமத் தின் ஆரம்பத்தில் அடர்ந்த வேப்பமரத்தின் பக்கத்தில் தேவனின் கடை இருந்தது. இரண்டு பக்கம் அரைச்சவர் வைத்துக் கட்டப் பட்டு கூரவேய்ந்த ஒருநீள் விறாந்தையை இரண்டாக பிரித்து ஒன்றை கடையாகவும் ஒன்றை வாசிக்காலையாகவும் தேவன் வைத்திருந்தான்.

கடையின் முன்பக்கம் மன் கெட்டியாக போட்டு மெழுகப் பட்ட முற்றத்தில் இரண்டு வாங்குகள் போடப்பட்டிருந்தது.

சோமன் சைக்கிளில் கடை வாசலில் போய் நின்று காலை ஊன்றிக் கொண்டு பார்த்தான்.

வாழைக்குலை முன் பக்கம் தொங்க கடை முழுவதும் அத்தியாவசியப் பொருட்கள்..... சின்ன மரத்தடுப்புகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

கடைக்குள் நின்ற தேவன் இவனைப் பார்த்துவிட்டு
“என்ன...”என்றான்.

“சிகரேட் வேலை தேவன்.”
“எத்தனை?”

“பெட்டியாய் இருக்கா?”

“இருக்கு.”

“அப்ப ஒரு பெட்டி தா.”

“தாசு?”

“கணக்கில் எழுது.”

“எற்கனவே இருநூற்றி நாற்பத்தைஞ்சு ரூபா கடன் வந்திட்டுது.”

“அவ்வளவு எப்பிடி வந்தது?”

“நீ வாங்கிறது போக மங்கை வந்து சினி தேயிலை சோப் எண்டு வாங்கிறது.”

“அவருக்கு கடன் குடுக்கவேண்டாம் எண்டெல்லே சொல்லுறனான்.”

“என்ன உண்ர கணத் தேவைக்கு அது வாங்கும்தானே.”

“அப்ப அவளிட்டயே காசை வாங்கு, என்னட்ட கேளாது.” எரிச்சலுடன் சொன்னான்.

“இப்ப உண்ணோட கதைக்க எலாது நீ போ. பிறகு பார்ப்பும்.”

“நான் போறன். சிகிரெட்டு?”

“தரேலாது. போ.”

“தேவன்?”

தேவன் பதில் பேசாமல் முன் மேசையில் ஈம்பைக் கொழுத்தி வைத்தான்.

“சரியடாப்பா... ஒரு பெட்டி சிகிரெட்டா...நான் பழைய கடனோட் சேர்த்து தாறன்.”

குரல் இறங்கி வந்தது.

“உண்ணோட பெரிய கரைச்சல்.”

“நான் கடன் தராமல் விடுறனானே. கொஞ்சதான் பொறுத்து எண்டாலும் தந்திடுவன். நீ தா.”

“இன்டைக்கு சனிக்கிழமை, வேலுப்பிள்ளையரிட்ட காசு வேண்டேலையே.”

“இல்லை எண்டு சொல்லிப் போட்டார்.”

“பொய் சொல்லாதே, அப்ப குடிக்க எங்கால காசு”

“அதுவும் கடன்தான், உண்மையாத்தான்.”

“என்னவோ அழியப் போறன் என்டு ஒற்றைக் காலில் நிற்கிறவையை ஒருதராலயும் காப்பாற்றேலாது. இந்தா பீடி”

ஒரு சிக்ரெட்பெட்டியைக் கொடுத்து விட்டு சொப்பி விரித்து எழுதினான்.

“நெருப்புப் பெட்டி இருக்கா.” என்று கேட்டவன் தேவன் நிமிந்து-முறைத்துப் பார்க்கவும்

“சரி. நான் வீட்டு போய்க் குடிக்கிறான்” என்று சொல்லி சைக்கிளை ஒரு அரைவட்டம் போட்டு பாதையில் இறங்கினான்.

வீதியோரம் உள்ள குடிசைகளில் விளக்கெரிவது கிடூக்களின் இடைவெளியில் தெரிந்தது. மழைக்கால இருட்டு எங்கும் அப்பிழுந்தது. குளிர்காற்று சில்லென்று வீசியது. இரவு இன்னும் அந்கமாய் மழை பெய்யக்கூடும். வானத்தில் ஒரு நட்சத்திரம் கூட இல்லை.

குளக்கரையில் அந்த இருட்டு நேரத்தில் ஐந்தாறு சிறுவர் கள் மாடுகள் கலைத்துக் கொண்டு நின்றார்கள்.

சிறிது தூரம்போக முருகேசுவின் வீடு தலைவாசல் திண்ணையில் இருந்து அவர் இருமுவது தெளிவாய்க் கேட்டது.

பாடசாலைக் கட்டடம் கடந்து தங்கள் குடிசை வாசலுக் குப் போனான் வெலிப்படலையைத் தீற்று கொண்டு போன வன் குடிசைச் சுவரில் சைக்கிளை சாத்திவிட்டு கதவைத் தள்ளினான்.

ஒரே கூரை போட்டு ஒரு அறையாய் இருந்த குடிசையில் ஒரு ஓரத்தில் மங்கை சுருண்டு போய்ப் படுத்திருந்தான். கை விளக்கு மெல்லிய அசைவுடன் எரிந்து கொண்டிருந்தது.

ஒரு பக்கத்தில் அடுப்பு அணைந்து போய் இருக்க பக்கத் தில் ஒரு பானையும் சட்டியும் மூடி வைக்கப்பட்டிருந்தது.

“ஏய் மங்கை” அவன் படுத்திருந்த நிலை அவனுக்கு எரிச்சலைத் தந்தது.

“எப்ப பார் சுருண்டு கிடக்கிறது. அல்லது அழுது புலம்பிறது. ஏய் எழும்பு” குரல் கேட்டு மங்கை விருட்டென்று எழுந்து அமர்ந்தாள். கை விளக்கு வெளிச்சத்தில் அவனைப் பார்த்து விட்டு அலீழுந்த தலைமயினர அள்ளி முடிந்து கொண்டாள்.

தெவு திறந்ததால் வெளியேயிருந்து அடித்த குளிர்காற்றி னால் உடல் சிலிர்த்தது. பாயின் மீதிருந்த பழைய நெந்த போர்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டாள்.

“சாப்பாட்டைப் போடு வாறன்.” என்று வெளியே போய் முகம் கழுவி விட்டு வந்தான்.

அவன் எழுந்து தட்டு எடுத்து சோற்றையும் கத்தரிக்காய் கறியையும் போட்டு முன்னால் வைத்தாள்.

பலகையை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தவன் “என்ன கறி” என்றான்.

“கத்தரிக்காய்.” நறுக்கென்று சொன்னாள்.

கத்தரிக்காயோ... மனிசன் பகல்மாநதும் மினின் ஒடி நாயாய் அலைஞ்சிட்டு வாறான் வெறும் கத்தரிக்காய்கறி காச்சி வைத்தி குக்கிராய் கருவாடு இல்லையே...”

“இல்லை.”

“வரவர உனக்கு திமிர் கூடிப்போச்சு உன்ற சாப்பாட்டை மனிசன் தின்பானே?” முன் காலால் தட்டை உதைய அது சமூன்று சோறு சிதறிப் பரவியது...

“நீயும் ஒரு மனிக்னே... சோத்தை காலால் உதைஞ்சா கடவுளுக்கும் அடுக்குமே. உழைக்கிறதை குடிச்கத் துவலச்சால் நான் எங்கபோற்று. சாமானை வாங்கித் தந்தால் சமைச்சு வைப்பன்றானே.” அவன் கத்த பாய்ந்து அவளின் தலைமயிரைப் பிடித்து தள்ளிவிட்டான்.

“தரித்திரம் எப்ப பார் இல்லை எண்ட புராணம்தான். தேவன்ர கடையில் ஏருவாடு வாஸ்தியிருக்கலாமே. சவுக்காரம் வேண்டத் தெரியுது. இதுவேண்ட ஏலாதாக்கும் இரு வாறன்.” அவன் விறு விறுவென்று வெளியே வந்து சைக்கிளை எடுத்தான்.

மறுபடி தேவனின் கடைக்குப் போன போது மெலிதாய் தூறல் ஆரம்பித்திருந்தது...

“தேவன் கால்கிழோ கருவாடு தா...கணக்கில் எழுது.”

அவளின் கோலத்தைப் பார்த்து ஏதோ நடந்திருக்கவேணும் என்று ஊகித்துக் கொண்ட தேவன் கருவாட்டை குடுக்காமல் விட்டால் மங்கைக்குத்தான் போய் அடிப்பான் என்பதால் ஒன்றும் பேசாமல் பார்சல் கட்டிக் கொடுத்தான்.

திரும்ப வீட்டுக்கு வந்து மங்கையின் முன்னால் பார்சலை எறிந்தான்.

“இந்தா கெதியாய் ஒரு குழம்பு வை...”

“தேங்காய் இல்லை.

“இல்லையோ... அதை அப்பவே சொல்லுறதுக்கென்னடி நியும் வேணுமென்டு மல்லுக்கு நிற்கிறாய் உண்ணே” கோபத் துடன் ஓங்கி அவள் முகத்தில் அடித்தான்.

அவள் முகத்தைக் கைகளால் பொத்திக் கொண்டு அந்மா என்று அழிதாள்.

“தேங்காய் என்னை கிடக்கல்லே. கருவாட்டை பொரி.”

அவள் அழுது கொண்டே கருவாடு கழுவி அடுப்பை மூடிப் பொரித்தாள்.

“உனர திமிருக்கு உண்ணப் போட்டு மிதிக்கவேணும். நான் அடிக்கிறன் எண்டு உள்ளெல்லாம் சொல்லித் திரியிறியே அவன் உறுயிக் கொண்டே கதவருகில் இருந்து சிகரெட் பிடித்தான். வெளியே மழைத் துறைலைப் பார்த்தபடி இருக்கும் அவன் மீது ஆத்திரமாக வந்தது.

எதுவும் செய்ய இயலாத நிலையில் இன்னும் அழுகை வந்தது. சீ இவனுடன் எப்படி வந்தேன். எவ்வளவு கலப மாய் ஏமாந்தேன்... மனதுள் பொங்கிப் பொங்கி வந்தது.

கருவாடு பொரித்ததும் பானைக்குள்ளிருந்த சோற்றையும் பொரியலையும் எடுத்து வைக்க அவன் வந்து சாப்பிட்டான். நீ சாப்பிட்டாயா என்று ஒரு வார்த்தை இல்லை. பாயைப் போட்டுக் கொண்டு படுத்து விட்டான். அவனுக்கு சாப்பிடத் தொங்றவில்லை. வயிறு பிசைய நெஞ்சம் கலங்க பொருமி வெடித்துச் கொண்டு அழுதாள்.

வெளியே மழை சட சடவென்று இரைச்சலுடன் பெய்யத் தொடங்கியது.

யாழ்ப்பாணத்திலிருந்து வந்த கிளிநொச்சி பஸ் கரடிப் போக்குச் சந்தியில் நின்ற போது காலை பத்தரை மனியாகி விட்டிருந்து ஆட்களுடன் முச்சுவிட முடியாமல் நின்ற ஜெகன் ஒரு விதமாய்த் இறங்கிக் கொண்டான்.

இத்தனை என்மும் எங்கதான் போகுதுகளோ என்று அலுத் துக் கொண்டபடி தோளில் பையைப் போட்டு தொங்க விட்டுக் கொண்டான்.

தாவகச்சேரியிலிருந்தே நின்ற நிலையில் பிரயாணம் செய்த தில் மனம் அலுத்துப் போனது.

காலமை ஏழு மனிக்கு பஸ்ஸில் ஏறியும் இப்போதுதான் வந்து சேர முடிந்தது. ஆணையிறியில் இரண்டு மனி நேரம் நிறுத்தி வைத்து விட்டார்கள். புரியாத மொழியில் அவர்கள் கெட்பதற்கு மறுபொழி சொல்வதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.

முப்பத்திரண்டு மைல் பிரயாணம் என்பது இத்தனை கல்ட மானது என்று இன்று தான் புரிந்தது.

கலைந்த தலையையும் கசங்கின வேர்ட்டடையும் சரிப்படுத் திக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தான்.

கரடிப் போக்கு சந்தியெங்கும் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தது. திலீபனின் ஓராண்டு நினைவு தினம் வகுவதையொட்டி தோரணங்கள் கட்டப்பட்டிருப்பதாக ஊகித்துக் கொண்டான்.

எதிரேயுள்ள சிறிய தேனீர்க் கடைக்கு நடந்தான், “அண்ணை வாங்கோ ஒரு மூ குடிக்கிறீங்களா ? ”

கடைக்காரர் சிறுவன் ஆவலுடன் கேட்டான்,

“வேண்டாம் தாம்பி. உருத்திரபுரம் போக வேணும் இதில் வான் ஏதாவது வருமே.”

“அட கொஞ்சத்துக்கு முதல்தான் ஒரு வான் போனது. இனி பதினொண்டு பன்ரெண்டு மனிக்கு ஒரு வான் வரும். நீங்கள் இதில் இருங்கோ அண்ணை. தெரிஞ்ச றக்ரர் வந்தால் ஏத்தி விடுறன்.

ஜேகன் யோசனையுடன் நின்றான்.

முன்னால் தொங்கிய அன்றைய பேப்பர் வாங்கினான், விரித் துப் பார்த்தான்.

இருபத்தெந்தாம் திகழி வரை யுத்த நிறுத்தம் நீடிப்பு அதற்குள் போராளிகள் ஆயுத ஒப்படைப்பு செய்ய வேண்டும். ஜெனரல் கல்கட் அறிவிப்பு என்று முதல் பக்க செய்தி இருந்தது.

உட்பக்கங்களில் முழுப்பக்க திலீபனின் பாங்கள்... நினை வஞ்சலிக் கவிதைகள்...

கவிதைகள் படிக்க கவலையாய் இருந்தது.

“சந்தை நாளில் அடிக்கடி வாகனம் வரும். இன்டைக்கு ஞாயிற்றுக் கிழமை எண்டாலும் ஏதும் வரும். நீங்கள் இந்த வாங்கில இருங்கோ. ஒரு ம தரட்டே அண்ணே.”

அந்தச் சிறுவனின் பேச்சு அவனுக்கு சிரிப்பு வந்தது.

“சரி தா.”

தெருவைப் பார்த்தபடி வாங்கில் அமர்ந்து கொண்டான்.

“அண்ணே; வடை பணிஸ் ஏதும் வேணுமே”

“வேண்டாம், ம மட்டும் போதும்.”

சிறுவன் தந்த தேனீரை குடித்து விட்டு காசு கொடுத்தான்.

“எங்கயிருந்து அண்ணே வாறிங்கள்”

சிறுவன் ஆர்வமாய் கேட்டான்.

“சாவகச்சேரியிலயிருந்து.”

“ஏதும் உத்தியோகம் பார்க்கிறீங்களே ?”

“ஓம். யாழிப்பாணக் கச்சேரியில்”

“உருத்திரபுரத்தில் என்ன அலுவல்.”

“உருத்திரபுரத்துக்கு முன்னுடையதைக்கு அங்கால எங்க ஞக்கு வயல் இருக்கு. அதுதான் பார்க்க வந்தனான்.”

ஓ ! இப்ப உழுது விதைக்கிற நேரம் தானே. இப்ப ஒரு கிழமையாய் நல்ல மழை என்ன இருந்தாலும் முந்தி மாதிரி சந்தோஷமில்லை அண்ணை முந்தி இவடம் என்ன கலவலப்பாய் இருக்கும். இப்ப பாருங்கோ. சனம் எல்லாம் நெஞ்சிடியோடு திரியுதுகள் என்ன நடக்குமோ எது நடக்குமோ என்று ஏன்

கின படிதான், ரெண்டு மாசத்துக்கு முன்னால் இந்தக் கடையளை எல்லாம் ஏரிச்சுப் போட்டாங்கள். விட்டிட்டு இருந்து என்ன செய்யிறது. திருத்திப் போட்டு நடத்திறம்.”

ஆப்போதுதான் கடையின் உட்புறச் சவர்களில் கரி படிந் திருப்பதை ஜூகள் கவனித்தான்.

அப்போது பிரதான வீதியில் வாகன இரைச்சல் பெரிதாக கேட்டது. தெருவில் சைக்கிள்களில் போய்க் கொண்டிருந்தவர் கள் நின்று ஒவ்வொரு கட்டங்களுக்குள் ஒதுங்கிக் கொண்டார்கள்.

“அண்ணே உள்ளுக்க வந்து நில்லுங்கோ. அவங்கட வாக னங்கள் வருகுது.”

சிறுவனின் பரபரப்பான குரல் அவனை உள்ளே வந்து நிற்க வைத்தது. நாலைந்து பெரிய வாகனங்களில் வரிசையாய் பரந்தன் நோக்கி போனார்கள். தோரணங்கள் கட்டியிருந்ததைப் பார்த்தும் ஏனோ பேசாமல் போனார்கள்.

அண்ணே ! உயிரைக் கையில் பிடிச்சுக் கொண்டிருக்கிற நிலைமைதான் எங்கட நிலைமை.”

ஜூகள் அவனை அனுதாபத்துடன் பார்த்து விட்டு வெளியே வந்தான் மழை காலத்து வெய்யில் உறைக்காமல் இதமாக இருந்தது. தெரு மறுபடி கலகலப்பானது.

பத்து நிமிடத்தின் பின் கண்டி வீதியில் சிவப்பு பஸ் ஆட்களை அடைத்துக் கொண்டு போனது.

பண்ணிரண்டு மணியளவில் ஒரு பழைய வான் வந்து இந்த ரோட்டில் திரும்பி நின்றது.

“அண்ணே உதில ஏறிப்போக்கோ. கூழாவடிச் சந்தி வரைக் கும் போய் திற்கும், அங்கால நீங்கள் நடந்துதான் போக வேணும்.”

“சரி. தம்பி. வாறன்..”

அந்த சிறுவனைப் பார்த்து சினேகிதமாய் சிரித்து விட்டு வான் நின்ற இடத்துக்குப் போனான்.

பெற்றோல் நிலையத்தின் அருகே வான் நின்றிருந்தது. உள்ளே ஒவ்வொருவராய் ஏறிக் கொண்டிருந்தார்கள்.

இவளைக் கண்டதும் டிரைவர் “அண்ணே ! முன்பக்கம் ஏறுங்கோ” என்று மரியாதையாகச் சொன்னான்.

ஜூகள் முன் பக்கம் ஏறி அமர்ந்து கொண்டான்.

மிகவும் மழைய வான். இது ஒழுங்காய்ப் போய்ச் சேருமா
என்று போசலேயாக இருந்தது.

இளிநொச்சிப் பக்கம் அவன் இதுவரை வந்ததில்லை. வழக்கமாய் அவன் தந்தை சண்முகம்தான் வந்து வயல் செய்யார். அவருக்கு ஆறு மாசத்துக்கு முதல் பாரிசுவாதம் வந்து ஒரு பக்க கையும் காலும் இழுத்து விட்டது. அதனால்தான் இம்முறை வயல் செய்ய அவன் வரவேண்டியதாகி விட்டது.

வான் ஒரு குலுக்கலுடன் புறப்பட்டது. பள்ளமும் புட்டி யுமான ரோட்டில் வான் குலுங்கிக் கொண்டு போனது. தார் ரோட்டுத்தான். ஆனால் அன்றூப்பட்ட நிலையில் கிடங்கு கிடங்காக இருந்தது. ஒவ்வொரு பள்ளத்துக்குள்ளும் வான் விழுந்து எழும்பியபோது வயிறு கருண்டது

அவனுக்கு இந்தப் பிரடிதசுங்கள் புதிது ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டே வந்தான்.

இரண்டு பக்கங்களும் கண்ணுக் கெட்டிய வரை வயல் காணிகள் தான். சில காணிகள் உழப்பட்டு விதைப்புக்கு தயாராகி இருந்தது. சில காணிகளில் றக்கர் உழுது கொண்டிருந்தது.

சேர்ட்டின் இடப்பக்கம் அகலமான வாய்க்கால் ரோட்டு நீளத்துக்கு கூடவே வந்தது. நீண்ட கோடையின் பின் ஒரு வாரமாய் பெய்த மழையால் வெள்ளம் சிலுசிலுவென பாய்ந்து கொண்டிருந்தது.

தூரத் தூர வயல் நடுவே ஒவ்வொரு விடுகள். வழியில் இரண்டுமாட்சியர்ட்சால்லக் கட்டடத்தை பார்க்க ஆச்சரியமாக இருந்தது. ஒரு முழுப்பட்டி விட்டு கூட்டம் கூட்டமாய் மாணவர்கள் வந்தார்கள்.

அவனுக்கு வியப்பாக இருந்தது.

இளிநொச்சி என்றாலே காலன் பறக்கும் ஒரு வரண்ட பிரதேசமாகத்தான் கற்பனையில் நினைத்திருந்தான். பற்றக்களும் காடுகளும் பிஞ்சப்பட்ட மக்களுமாய் ஏதேனும் தலைக்கு முடியாமல் மனதில் பசுந்துவிட்டிருந்தது.

அன்றைப்பூர்ணமாகத்தான் போகுப் போகிறது.

பக்கத்தில் இருந்தவரீடம் கேட்டான்.

“இங்கு நல்ல ஸ்கூல் இருக்கிறதா? படிப்பு எல்லாம் ஈப்பிழை”

“இப்புகிளிநோச்சி எவ்வளவோ முன்னேறியிட்டுது தமிழிப்ப யாழ்ப்பாணப் பிள்ளையருக்கு சமனாய் வர முயற்கி செய்யு வகள். இந்த வருஷம் ஒரு பெடியன் எஞ்சினியருக்கு எடுபட்டி ருக்குது எண்டால் பாருமன். எண்டாலும் சில பிரச்சினையள் இருக்குது தான். மஸ்சர்ஸ் பெரும்பாலும் யாழ்ப்பாணத்து ஆட்கள். எங்க ஒரு இடத்தில் பிரச்சனை எண்டாலும் அவையள் வராயினம். நீங்கள் இந்தப்பக்கத்துக்கு புதிச் போல”

“ஓம். நான் கச்சேரியில் வேலை செய்யிறனான். இப்பதான் முதல் தரமாய் வாறன்.”

உருத்திரபுரம் சந்தியை அடைந்த போது ஒன்றரை மணி யாழி விட்டது. வான் காரரிடம் காசைக் கொடுத்து விட்டு இறங்கி நின்று பார்த்தான். இந்த இடத்தைத் தான் அந்தச் சிறுவள் கூழாவடிச் சந்தி என்று கொல்லியிருக்கிறான்.

ஒரு நிமிஷம் நின்று பார்த்து விட்டு தந்தை கொன்ன அடையாளத்தை வைத்து சிறிது ஓரம் நடந்து இடதுபுறம் கிரும்பு கிணற ஒடுங்கிய மண் தெருவில் இறங்கி நடந்தான்.

நல்லவேளை வெய்யில் உறைக்கவில்லை. மெல்லீய வெய்யில் குளிருக்கு இதமாகக் கூட இருந்தது.

கூடலாய் இரண்டு பக்கமும் வளர்ந்திருந்த மரங்கள் குளிர்ச் சியை தந்தது. மூண்டு கட்டை தூரம் நடக்க வேண்டும் எண்டு ஐயா கொன்னாரோ.. எங்கேயிருந்து எங்கே வந்து காணி வாங்கினார். வாங்கின காணியை ரவுணுக்கு கிட்டவாய் வாங்கி யிருக்கக் கூடாதா?

மத்தியான நேரம் எங்பதால் தெரு வெறிச்சிட்டுக் கிடந்தது. சிறிது தூரம் நடந்திருப்பான். பின்னால் சைக்கிளில் பசுளைப் பைகளில் சாமான்களைக் கட்டிக் கொண்டு வந்தவன் சட்டென்று சைக்கிளிலிருந்து இறங்கினான். இவனை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு.

“இங்க எங்க போற்றுகள்? ” என்று கேட்டான்.

‘இந்தப்பக்கம் வயல் செய்யிறனாங்கள். அது தான் போறன்’

“உந்துப் பக்கம் எங்கட ஊர்தான்.”

அவன் சைக்கிளை உருட்டியடி கூட வந்தான்.

“அங்க எங்க? ”

“வழக்கமாய் ஐயா வந்து வயல் செய்யிறவர். இந்த முறை அவருக்கு சுகமில்லாததால் நான் வந்தனான்.”

“ஐயா என்று ஆர்? ”

“சண்முகம்.”

“அடு... சண்முகன்னையின்ற மகனே... அதுதான் நாங்கள் என்னடா இந்த முறை அவரைக் காணேலை என்கு யோசிச்ச னாங்கள்.”

“நீர்... ? ”

“நான் தேவன். கடை வைச்சிருக்கிறன்.”

“ஐயா உம்மைப் பற்றி சொல்லுறவர்.”

“நேற்று சந்தையில் வாங்கின சாமானை கொண்டு வர ஏலா மல் போச்சு. நேற்று முழுக்க காம்ப் வாசலில் மழையுக்க இருத் திப் போட்டாங்கள் நேற்று பின்னேரம் இந்த சந்திக் கடையில் சாமானை வைச்சிட்டுப் போயிட்டன். இப்பத்தான் எடுத்துக் கொண்டு போறன்.”

“நீர் சைக்கிளில் போறனீர். எனக்காக நடந்து வாறீர், இன் னும் கனதூரமே ”

தேவன் சிரித்து “ம் இன்னும் நடக்க வேணும் பாரம் இல்லை யெண்டால் டபிள் போகலாம்” என்றான்.

“பரவாயில்லை.”

“பின்ன ரெண்டு பேரும் நடந்து போவம், நீங்கள் கச்சே ரியில் வேலை செய்யிறனீங்கள் அல்லே.”

“ஓம் இப்ப லீவு போட்டிட்டு வந்தனான். உழவு விதைப்பு என்ன மாதிரி எண்டு பார்க்க.”

அவர்கள் குத்தத்துக் கொண்டு நடந்து போக எதிரே சைக்கிளில் இரண்டு இளைஞர்கள் வந்தார்கள். தேவனைப் பார்த்து சிரித்து விட்டுப் போனார்கள்.

‘இப்ப பெடியளின்ற நடமாட்டமெல்லாம் உட்புறங்களித்தா னேம் நிலமை எப்பிடி மாறியிட்டுது பாருங்கோ. சண்டை தொடங்கி ஒரு வருஷமாப் போகப் போகுது.’

ஜெகனுக்கு சட்டென்று மனம் கனத்து பாரமானது.

ஏதுத போராளி இளைஞர்களைப் பார்த்தாலும் நன்பனின் ஞாபகம் வந்தது.

அவனைப் பார்த்து எவ்வளவு காலம்... எங்கேயோ இந்த வன்னிப் பிரதேசத்தில் தான் இருப்பதாக அறிந்தான். அவனைப் பற்றி இந்த தேவன் ஏதும் அறிந்திருப்பானோ.....

“சரியாய் கண்டப்படுறாங்கள். அவ்வளவுக்கு மனதில் வள்ள மழும் கூடுது. இந்தப் போர் எவ்வளவு அநியாயம். எங்கயிருந்தோ வந்தவங்கள் எங்களை அழிக்கிறாங்கள். இதை எங்க போய் முறையிடுகிறது. யுத்த நிறுத்தமாம் ஆயுதங்களை ஒப்படைக்கட்டாம் நடக்கக் கூடிய விஷயமே இது.”

“இந்தப் பக்கம் ஆயி வாரேலையோ.”

“உருத்திரபுரம் சந்திவரைக்கும் ரெண்டு மூண்டு தரம் வந்த வங்கள். உடப்பக்கம் வாரேலை. இனிமேல் நம்ப எலாது. வந்தாலும் வருாவங்கள்.”

சமீபத்திய நடவடிக்கைகளைப் பார்க்கும் போது எந்தேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்றே தொன்றுகிறது...

“அந்தால் எங்கட ஊர் வந்திட்டுது. அந்த தெள்ளை மரக்கு லோட எங்கட ஊர் தான். ஒரு முப்பது குடிமனை வரும். வந்து வந்து குடியேறின் ஆட்கள் தான்.”

ஆரம்பத்தில் இருந்த தேவனின் கடைக்கு வந்தார்கள். சைக்கிளிலிருந்து பசுளைப் பைகளை இறக்கிய தேவன் கடையிலிருந்து சோடா எடுத்து உடைத்துக் கொடுத்தான்.

“அப்யோ... என் வேண்டாம்...”

‘இல்லை குடியுங்கோ. நடந்து களைச்சுது. சின்னக்கடைதான் எங்க ஊருக்குப் பின்னால் ரெண்டு மூண்டு கட்டைக்கு அங்கால யும் சளங்கள் இருக்குது. பாதை இதுதான், அதால் வியாபாரம் சும்மா நடக்கும். ஏதும் தொழில் செய்ய வேணுமே... வீட்டில் கஷ்டமதான். வயல் ரெண்டு ஏக்கர்தான் செய்யிறது. மற்றபடி புட்டியில் தோட்டம் செய்வம். தமிழி கம்பளில் படிக்குது. அது படிச்ச ஆட்பட்டிட்டால் பிரச்சனை இல்லை.’ ஜெகனுக்கு வியப்பாக இருந்தது.

இந்தக் கிராமத்திலியிருந்தும் படித்து கம்பளைக்குப் போக முடிகிறதா.....

“இங்க படிச்சத்தான் ‘என்ற’ பண்ணினது.”

தேவன் சைக்கிளை கடைவாசலில் சாத்தி வீட்டு கடையில் நின்ற தகப்பனிடம் -

“இன்யா இவர் சண்முகன்னையின்ற மகன். முருகேசன்னை வீட்டு கூட்டிக் கொண்டு போய் விட்டிட்டு வாறன்,” என்றான்.

அப்போது தான் கடைக்குப் பக்கத்தில் உள்ள பகுதி ஜெக்னின் பார்வையில் பட்டது.

“கடைக்கு அந்தப் பக்கம் ?”

“அது சின்ன ஸலபிற்றி, எவ்வளவோ கஷ்டப்பாடு உருவாக்கின்றது. புத்தகங்கள் கொஞ்சம் இருக்கு. ஒரு பேப்பரும் வரும், ஏதோ இந்த ஊர்ச்சனம் எதையாவது படிச்சு உலகம் தெரியட்டும் என்னுடனினச்சுத் தொடங்கின்றது. அதுகள் வாரேலை வந்தாலும் வாங்கில் இருந்து கதைச்சுப்போட்டுப் போகுங்கள் உள்ள வந்து பாருங்கோ...”

உள் அறையில் சுவரோரமாக இரண்டு அலுமாரிகளில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. முன்னால் இருந்த மேசையில் ஈழமுரசு பேப்பர்கள் கலைந்து போய் கிடந்தன,

“நீங்களும் புத்தகங்கள் படிப்பீங்களோ...”

‘ம. நிறைய...’

முருகேசன்னையின்ற மகன் ரேவதி இருக்கு. இத்த ஸலபிற்றி தொடங்க அதுவும் தான் காரணம். நல்ல புத்தகங்களைத் தேடிப்படிக்கும். ’

“எல்லாப் புத்தகங்களையும் வாங்க முடியுமோ...”

‘இங்க இருக்கிறது பழக்கள். ஜெயந்தி நகரில் இருக்கிற சயன்ஸ். சென்றர் ஸலபிற்றியில் நிறைய புத்தகங்கள் இருக்கு அங்க மெம்ப்ராய் சேர்ந்திருக்கிறது. நான் போய் கிழமைக்குக் கிழமை புத்தகம் எடுத்து வருவன்.’

“என்னட்ட கொஞ்சம் வீரகேசி பிரகரங்கள் இருக்கு உங்கட ஸலபிற்றிக்கு கொண்டு வந்து தாறன்.”

“அதுக்கென்ன புத்தகங்களைப் பற்றிக் கதைக்க ஒரு ஆள் கிடைச்சது சந்தோஷமாக கிடக்கு. வாங்கோ”

இருவரும் நடந்தார்கள்.

குளக்கரைப் பக்கம் வந்தபோது அந்த மத்தியான நேரத்தில் நிறைய சிறுவர்கள் நின்றார்கள். குளத்தைச் சுற்றியுள்ள வயல் வெளிகளால் மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.

குளத்தூக்குளி இருந்த கொஞ்ச தண்ணீரில் இரண்டு பேண்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள்.

குளத்தின் தெருப்பக்கம் நீளமாய் சிமெந்துக் கட்டு உயரமாய்க் கட்டியிருந்தது. அடர்ந்த மரங்கள் சிறிதும் வெய்யிலை இறங்க வீட்டில்லை.

“இது அந்தக் காலம் கட்டின குளக்கட்டு. இப்பதானே மாரி தொடங்குது. ஒத மாசியில் குளம் நிரங்கி வழியும்.”

மன்ன் வீதி சேறும் சக்தியுமாய் இருந்தது. பள்ளங்களை தவிர்த்து நடந்தார்கள்.

“புரட்டாதியில் உழவு எண்டு தொடங்கி மாசி பங்குளியில் அரிவு வெட்டி நெல்லு வாற வரைக்கும் இடையில் ஓயா பத்து தரமெண்டாலும் வந்து போறவர், இனி நானும் அப்பிடித் தானே வந்து போக வேணும்.”

“இது முதல் தரம் வாறபடியால்தான் உங்களுக்கு மனலப் பாய் இருக்கு. அடுத்த தரம் வர பழகியிடும். இந்தக் காலத் தில் பிரயாணம் மட்டுமே எல்லாம் தான் கஷ்டம்.”

சுற்றிலும் பார்த்தபடி நடந்தான் ஜெகன்.

வெட்டவெளி வயல்களில் தூரம் ஒவ்வொரு குடிசைகள்.

பட்டலையைத் திறந்து கொண்டு “இதுதான் முருகேசன்னை வீடு வாங்கோ” என்றபடி தேவன் முன்னே போனான். முன் பக்கக் கலைவாசலும் நடுவே ஒரு அறை வீடும் சிறிய குளினியுமாக இருந்த வீட்டை நியிர்ந்து பார்த்தான் ஜெகன். முற்றத்தில் நின்ற ரேவதியிடம்.

“இவர் சண்முகன்னையினர் மகன் ஜெகன். இது தான் ரேவதி. முருகேசன்னையினர் மகள்.” என்றான்.

அவனை நியிர்ந்து பார்த்த ரேவதி கண்கள் மலர வாங்கோ என்றவள் தலைவாசலுக்குள் கதிரையை இழுத்துப் போட்டாள்.

அவள் தன்னை வரவேற்றுதில் உள்ள இயல்பு... பார்வையில் இருந்த மலர்வு அவன் உள்ளத்தின் ஒரு முனையை லேசாய்த் தொட்டது.

இன்னமும் இருள் விலகாத அதிகாலை நேரம். எங்கோ சேவலின் மெல்லிய குரல் தேய்வாக கேட்டது.

தலைவாசலுக்குள் ஒரு பக்கமாக படுத்திருந்த ஜெகனுக்கு விழிப்பு வந்திருந்தாலும் எழுந்திருக்க மனமில்லாது இருந்தது. பக்கத்தில் முருகேச எழுந்து சுருட்டுப் பிடித்துக் கொண்டிருந்தார்.

ஜெகன் வந்து இரண்டு நாட்களாகி விட்டது. அந்தக் குடும்பம் தன்னை கவனித்து உபசரிப்பதில் எந்தக் குறையும் வைக்கவில்லை. இவர்களைப் பற்றி ஐயா சொன்னதில் எந்தப் பிழையும் இருக்கவில்லை. அந்தப் பிள்ளை என்னை ஒடி ஒடிக் கவனிக்கும் என்று முக்கியமாய் ரேவதியைப் பற்றி அடிக்கடி சொல்வார்.

இந்த இரண்டு நாளிலும் அவன் வந்த வேலை முடிந்து விட்டிருந்தது. அவன் இங்கே வந்த அன்று வயல் உழூபட்டுக் கொண்டிருந்தது. மறுநாள் முருகேச அவனையும் கூட்டிக் கொண்டு வேலுப்பிள்ளையரிடம் போய் விதை நெல்லுக்கும் காசு கொடுக்கச் செய்து விட்டார். பசளைக்கும் காசு தனி யாகக் கொடுத்தார்கள். தன் ரக்ரரில் ஏற்றித் தருவதாக வேலுப்பிள்ளையர் சொல்லியிருந்தார்.

இன்று சாவகச்சேரிக்குத் திரும்பி விடலாம்.....

குசினிக்குள் கைவிளாக்கு வைத்துக் கொண்டு ரேவதி அடுப்பு மூட்டுவது தெரிந்தது.

நேரான பார்வையினாலும் அளவான பேச்சுக்களினாலும் கள்ளம் கபடமற்ற தன்மையிலும் ஒவ்வொரு நிமிடமும் அவனை ஆச்சரியப்பட வைத்துக் கொண்டிருந்தாள்.

இந்தக் காட்டுக்குள் கூட.. ஒரு இலக்கிய ரசனையுள்ள பெண் இருப்பது நம்பமுடியாத ஒரு விஷயமாகப்பட்டது.

நேற்று மாலை... அவன் ஆறுதலாக தலைவாசலில் அமர்ந்திருந்த போது மேசையில் இருந்த “தீம்தரிக்கிடத்தோம்” நாவலை எடுத்துப் புரட்டிப் பார்த்தான்.

"இந்தப் புத்தகம் நீங்க வாசிச்களீங்களா?" ரேவதிதான் கேட்டான்.

"இன்னும் வாசிக்கேலே"

"இது சயன்ஸ் சென்றர் வைபிறறியில் எடுத்த புத்தகம். கட்டாயம் வாசிச்கூப் பாருங்கோ" என்று சொல்லி அந்தப் புத்தகத்தை அவள் விமர்சித்த போது அவன் அயர்ந்து போனான்.

"அந்த காலத்தில் எங்கட அரசியல் தலைவர்கள் விட்ட பிழையளின்ர பலனைத்தான் நாங்கள் இப்ப அனுபவிச்சுக் கொண்டிருக்கிறம். இப்ப பாருங்கோ அரசியல் பாலை புரியாதவைக்கு ஆயுத பாலைதான் பேசவேண்டியிருக்கு. இதுக்காக எங்கட ஒரு தலைமுறையே அறியிற நிலை வந்திருக்கு. இப்பத்த ஆட்களுக்கு தெரியாத அந்தக் காலத்து விஷயங்கள் உதில் கிடக்கு. வாசிக்கத்தான் விளங்குது எங்கட ஆட்கள் எவ்வளவு பிழை விட்டினம் என்று...."

அவனது பேச்சினால் வியந்து போன ஜெகான் ஒரு நிமிடம் அவளை இழைக்காமல் பார்த்தான்.

இவள் புத்தகங்களை வாசிப்பதோடு நிறுத்தி விடாமல் சிந்திக்கவும் செய்கிறாள். இது இந்தக் கிராமத்துப் பெண்ணுக்கு எப்படி சாத்தியமாகிறது.

அந்த நாவலை உடனும் அவன் படிக்கத் தொடங்கினான். படித்து முடிந்த போது கறையில் வந்த கரேந்திரனுக்கு மட்டு ரில்லை அவனுக்கும் மனம் பாரமாய்க் கணக்கது. எம் இனத்தின் தலைவிதி ஏன் பீப்படி இருக்கிறது? நின்றவன் வந்தவன் எவ்வோரிடமும் ஏன் அடிப்பட நேரிடுகிறது.

இந்த மண்ணின் இன்றைய நிகழ்வுக்கு அத்திவாரம் அன்றைக்கே இடப்பட்டு விட்டதோ....

இப்போது நினைத்தால் கூட மனம் கலங்குகிறது. முருகே இருமிக் கொண்டே எழுந்து கிணற்றிக்குப் போனார்.

அவன் எழும்ப மனமின்றி படுத்திருந்த படியே வானத்தைப் பார்த்தான்.

மெல்லிய வெளிச்சம் வானில் பரவத் தொடங்கியது. கிழக்கு வானம் சிவப்பாய் வயலின் அடிப்பரப்பில் தெரிந்தது. முற்றத்துத் தென்னோலைகளில் கறுப்பில் மஞ்சள் வரிகளுடன் தாமரைக்கேலனி

நீண்ட வாலுடன் இந்தாறு குருவிகள் பறப்பதும் இருப்பதுமாய் கீச் சீச் என்று அலைந்தன.

அழகான குருவிகள்... இந்தச் குருவிகளுக்கு என்ன பெயர் என்று பிறகு ரேவதியிடம் கேட்க வேண்டும்.

ரேவதி பாத்திரங்களை பள பளவென்று மினுக்கிக் கொண்டு குளினிக்குள் நுழைவதைப் பார்த்தான். தான் வந்திருப்பதால் அது இது என்று அளவுக்கு மீறி ஒடி ஒடிச் செய்யாமல் தங்களுக்கு சமைத்த உணவையே சந்தோஷத்துடன் அவனுக்கும் பகிர்த்து கொடுத்தார்கள்.

வெறும் புட்டும் சம்பலும் என்றாலும் ரசித்துச் சாப்பிட முடிந்தது. அந்த எளிமைதான் அவனுக்கு மிகவும் பிடித்தி ருந்தது. அவர்களின் கஷ்டமான நிலையில் தானும் பாரமாக இருக்கிறோம் என்பதை நினைத்து மனம் சங்கடப்பட்டது.

விடிந்தும் விடியாத அந்த நேரத்தில் வாசலில் ஒரு மோர்ட்டர் சைக்கிள் வந்து நின்றது. அதிலிருந்து இரண்டு இளைஞர்கள் இறங்கி வந்தார்கள்.

அரைகுறை வெளிச்சத்தில் வருபவர்களை அடையாளம் தெரியா விட்டாலும் ஜெகன் சட்டெண்று ஏழுந்து தன் பாயைச் சுருப்பி வைத்து விட்டு நியிர்ந்தான்.

“ஓய்... ஜெகன்...”

ஆச்சரியக் குரல் கேட்டுத் திரும்பினான். பச்சை நிற சிருடையில் சூர்யா... அவனால் நம்பவே முடியவில்லை.

“சூர்யா” திண்ணையிலிருந்து இறங்கி சூர்யாவின் அருகில் போனான்.

சூர்யா அவனது தோன்றத் தமுலி... “எங்கடா இந்தப் பக்கம், ஒ.. உங்கட வயல் செய்ய வந்தனியா.. எத்தினை நாளாச்சுத்தா உண்ணப் பார்த்து. உண்ணே இங்க பார்ப்பன் என்டு நான் நினைக்கவே இல்லை”

சந்தோஷத்துடன் சொல்லிக் கொண்டு வந்தவன் முருகே விடமும் ரேவதியிடமும் திரும்பினான்.

“ஐயா! இந்த ஜெகன் என்ற சிநேகிதன் தான். யவ்னா ஹின்டுவில் நாலு வருஷம் ஒன்றாய்ப் படிச்சனாங்கள். சிட்டந் தட்ட ஒன்றரை வருஷத்துக்கு பிறகு இப்ப சந்திக்கிறம்... என்னடா?”

ஜெகன் குர்யாவை வைத்தகண் வாங்காமல் பார்த்தார். வெள்ளொயாப் பள பளவென்றிருந்த முகம் கொஞ்சம் சேர்ந் திருந்தது. ஆனாலும் உடம்பு வைத்து மீசை அடர்த்தியாய் அழகாய் இருந்தான். அவனது கம்பீரமான உருவத்துக்கு அந்த உடையும் என்னமாய் பொருந்தியிருக்கிறது.

“இரு வாறன்” என்ற ஜெகன் துவாயை தோளில் போட்டுக் கொண்டு சினந்றாடிக்கு ஒடினான்.

முகம் கழுவிக் கொண்டு திரும்பி வந்து தலைவாசல் நின்றனன் யீல் குர்யாவின் அருடில் அமர்ந்து கொட்டான்.

இரவு முழுக்க எங்கோ அகலந்திருக்க வேண்டும். குர்யாவின் தலை கலைந்து கண் சிவந்து முகம் கண்ணத்துப் போய் இருந்தது. முரலில் மட்டும் உற்சாகம் தனும்பியது.

“நூல்கள் எப்பிடி இருக்கிறாய். இப்பவும் யாழ்ப்பாளைக் க்கேரிதானா?”

“ஒம்...”

“உன்னைக் கண்டதும் எத்தினன்போ பலமுய நினைவுகள் வருகிறது. நீ இன்னைத்து இங்க நிற்பியா? உங்கோட் நினையக் கணத்துக்க வேண்டும்”

“நான் இன்னைத்துக் காலங்கேரிக்கு போறதாய்த்தான் இருந்தான். உங்கோட் கணத்திற்கெண்டா நிற்கிறன்”

“அவசரமாய் ஒரு அலுவல் இருக்கு. நான் போய் ரெண்டு மனதிக்கு வந்திருவன். இருந்து கொள்ள என்ன...”

ஒவ்வொத்து எல்லாருக்கும் தென்றி போட்டுக் கொண்டு வந்து கொடுக்கான்.

“நெற்று உங்கள் அப்பட வந்தவர்..”

ஒவ்வொத்தும் குர்யா திரும்பி “என்னவாம்?” என்றான்.

“வந்து உங்களை விகாரிச்சவர்..”

“உங்களைப் பக்கி சொல்லச் சொல்லியிருப்பாரே...”

மெல்லச் சிரித்து விட்டு எழுத்து தெருவுக்குப் போனான். குர்யாவுடன் மற்றவனும் ஏறிக்கொள்ள மோசிட்டர் சைக்கிள் புறப்பட்டு போனது.

"தகப்பனுக்கும் மகலுக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்" ரேவதி சொன்னாள்.

குர்யாவை எதிர்பாராமல் இங்கே பார்த்ததனால் மனம் பரபரவென்றிருந்தது.

படிக்கின்ற காலத்தில் இணைபிரியாமல் பழகியவர்கள் அவர்கள், நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்த குர்யா நடுத்தர குடும்பத்தில் உள்ள ஜெகனை சுலபமாக தனது நஸ்பானாக்கிக் கொண்டான்.

அப்போது எழுபத்தேழுமாம் ஆண்டு கலவரக் காலம். ஒ. எஸ் பாஸ்பண்ணி விட்டு, ஏ. எஸ் படிக்க ஆரம்பித்திருந்த நேரம். நானே ஸ்கும் நடந்த வன்முறைகள்.

ஒரு இனத்தை இன்னொரு இனம் கொடுமையாய்த் தாக்கிய சோக நிகழ்வுகள் ...

மாணவப்பருவத்துக்கு உரிய ஆத்திரமும் ஆதங்கமும் அவர்களுக்கும் இருந்தது. அதுவும் அனுராதபுரப் பக்கங்களில் நடந்த கொடுமைகளை அறிந்த போது மனம் தாங்க மாட்டாமல் தவித்தது.

அன்றைக்கே ஏதோ ஒரு வித்து குர்யாவின் மனதில் விழுந்திருக்க வேண்டும்.

பிறகு குர்யா மட்டும் கம்பளிக்கு பெளதீக விஞ்ஞானம் படிக்க எடுப்பதுப் போனான். கம்பஸ் கிடைக்காததில் மனம் நொந்து போன ஜெகன் விட்டு நிலமைகளை மனதில் வைத்து வேலை தேடி அலைந்தான்.

அப்போது வேலைக்காக எம். பி மாரிடாந் அலைந்த அலைச்சலை இப்போதும் அவனால் மறக்க இயலாது. அத்தனை தூரம் அலைக்கழிக்கப்பட்டிருக்கிறான்.

ஆனாலும் அதிஷ்டவசமாய் கச்சேரியில் கிளாக் வேலை கிடைத்தது. அதுவும் யாழ்ப்பாணத்தில் என்பதால் சிரமமில் வாமல் தினமும் சாவகச்சேரியிலிருந்து போய் வரமுடிந்தது.

அவனும் குர்யாவும் வேறு வேறு திசைகளில் பிரிந்தாலும் அடிக்கடி சந்தித்துக் கொள்வார்கள்.

"தம்பி! விட்டில ஜயாவை நான் விசாரிச்சது எண்டு சொல்லும், ஒருக்கா பார்க்க வரவேணும், எங்க வாறது." முருகேசுவின் குரல் கேட்டுத் திரும்பினான் ஜெகன்.

"இப்ப பிரச்சனைக்குள் பிரயாணம் கூட்டம் தானே. நீங்கள் வந்து அலையவேண்டாம். இள்ளடக்கு சூர்யா வாறு தால நின்டு நாளைக்கு போகலாம் என்டு நினைக்கிறன்"

"ஓம் தம்பி! இது ஒரு அருமையான பிள்ளை, பத்து வயசில யிருந்து தகப்பன்ற கையைப் பிடிச்சுக் கொண்டு இங்க வந்திடும் அந்த நாளிலிருந்து நான் அறிய வளர்ந்த பிள்ளை. நீங்கள் நல்ல சிநேதிதம் போல..."

முருகேச சொல்லிக் கொண்டே சுருட்டு புகைக்க ஜெகன் மறுபடியும் பழைய சூர்யாவை நினைத்துக் கொண்டான்.

அப்போதிருந்தே சமூகம் பற்றிய மனநெகிழ்வுள்ளவன் சூர்யா. அனைவரையும் நேசிக்கும் மனதுள்ளவன்:

இயல்பான துரு துருப்பும் எதிலும் முன்னே நிற்கும் தைரி யழும் உள்ளவன், கல்லூரியிலும் பிறகு கம்பளிலும் மாணவர் தலைவனாய் இருந்தவன். எந்தக் கூட்டங்களிலும் தலைமை தாங்கி கணிரென்ற குரலில் பேசுவான்: கவியரங்கத்தில் கனல் பறக்க கவிதை படிப்பான். பட்டி மன்றத்தில் தம்பியரின் சிறந்தவன் பரதனா லக்ஞுமணனா என்று வாதாடுவான்.

சுகமானவரை அப்போது பொலீசாரோ இராணுவமோ கைது செய்த போதெல்லாம் தைரியமாய் ஊர்வலம் நடத்தி முன்னால் செல்வான். அவன் அளவுக்கு தன்னால் உயர முடிய வில்லையே என்ற ஏக்கம் ஜெகனுக்கு இன்றைக்கும் இருந்தது.

எப்படி அவனால் இத்தனையையும் இயல்பாய் செய்ய முடிகிறது என்று எத்தனையோ தடவைகள் ஆச்சரியப்பட்டி குக்கிறான்.

இத்தனையும் செய்தவன் வினோதினியையும் 'எவ்வளவு தூரம் ஆழமாக நேசித்திருந்தான்... அதுவும் ஜெகனுக்குத் தெரியும்.

வினோதினியை நினைத்த போது நெஞ்சில் ஒரு வேதனை நெருடியது...

கலங்கும் கண்களுடன் அவரை எங்கேனும் கண்டனீங்களா ஜெகன் என்று விசாரிக்கும் வினோதினியை கவலையடிடன் நினைத்துக் கொண்டான். கவலை என்பதையே அறியாமல் சிட்டுக்குருவியாய் திரிந்த பெண் அவள்.

படிக்கின்ற காலத்திலிருந்தே அவர்களுக்கு விணோதினியைத் தெரியும், பிறகு சூர்யா கம்பளில் படிக்கும் போது பிரபல மகளிர் கல்லூரியில் படித்த அவளை சற்றி அவைந்ததையும் தவித்த தவிப்பையும் வந்து கதை கதையாய் சொல்லுவான்.

கச்சேரி வேலை முடித்து அவள் வெளியே வரும்வரை காத்திருந்து ஒரு மணிநேரம் வரை கதைத்து விட்டுத்தான் போவான். சிலநேரம் விணோதினியையும் கூட்டிக் கொண்டும் வருவான். சிவந்த நிறமும் குண்டுக் கண்களும் இரட்டைப் பின்னல்களுமாய் சைக்கிளில் சாய்ந்தபடி நின்று இவர்களைப் பார்த்துக் கொண்டு நிற்பாள்.

ஒன்றிரண்டு வார்த்தைகள்... சத்தமில்லாத சிரிப்பு... அவள் சூர்யாவை கவர்ந்ததில் எந்த வியப்பும் இல்லை. சூர்யாவின் குடும்பம் மாதிரி விணோதினியும் படித்த வசதியான குடும்பம் என்பதால் சூர்யா தங்கள் காதல் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் இருந்தாள்.

அந்தக் கலகலப்பு... ஆர்வம்... துடிப்பு... எல்லாம் என்பத்தி முன்று ஜூலை வரைதான்.

இன்னொரு இனக்கலவரம் நாடெங்கும் வெடித்தது. திரு நெல்வேலியில் பழம்ரோட்டில் வீடுகளுக்குள்ளிருந்து ஆட்களை கூப்பிட்டு இராணுவம் வரிசையாய் சுட்டு வீழ்த்திய கொடுமை நடந்தது. தெருவில் ரத்தம் சிந்திய நிலையில் மடிந்து கிடந்த மனிதர்களைப் பார்த்ததில் சூர்யாவின் இதயம் அதிர்ந்து போனது. கடவுளே என்ன கொடுமை என்று பதை பதைத்தது.

ரத்தம் தோய்ந்த உடல்களைத் தழுவிக் கொண்டு மனைவிகளும் நடந்தைகள் கதறிய காட்சியில் உடம்பு ரத்தமெல்லாம் தன்னீராய் குளிர்ந்து போனது.

இரண்டு மாதங்களின் பின் ஜூக்னைத் தேடி சாவகச்சேரிக்கு வந்தான். நாடெங்கும் நடந்த கொடுமைகளைச் சொல்லி ஆத்திரப்பட்டாள். சொத்து சுகம் இழந்த நிலையில் சொந்த மண்ணுக்கே அகதிகளாய் கப்பளில் வரநேர்ந்த தமிழனின் தலை விதி பற்றி குழுறினான்.

“ஜஞ்ச வருஷத்தில மறுபடி கலவரம் எண்டா எங்கட நிலை என்ன. இடையில எண்பத்தொண்டில வைப்பிற்றி எரிச் சாங்கள், அந்த வயித்தெரிச்சல் தீரேலை... அதுக்குள்ள தமிழ்

நுக்கு நெருப்பு வைக்கிறாங்கள். கொழும்பில் 'எத்தினையோ பேரை காரோட் போட்டு எரிச்சவங்களாம். இங்க எத்தினை பெடியளை பிடிக்கிறாங்கள், அதுகளுக்கு பிறகு என்ன நடக்குது என்டும் தெரியுவலை."

முகம் சிவக்க கதைக்கிறவனை ஜெகன் ஆற்றாமையோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

ஒரு நிமிடம் எங்கோ தூரத்தை வெறித்துப் பார்த்து விட்டு மெல்லிய குரவில் சொன்னான்.

"ஜெகன் என்னால் ஆனதைச் செய்ய வேணும். இனி யொறுக்க ஏலாது." அவன் சொல்வதைப் புரிந்து கொண்டு மனம் படபடக்க.

"முடிவு செய்திட்டியா ரவி... அப்ப படிப்பு..." என்று கேட்டான்.

"இந்த பிசிக்கல் சயன்ஸைப் படிச்சு என்ன செய்யப்போறன். சில அலுவல்களுக்கு என்றை படிப்பு காணும்."

ஜெகன் திகைப்பு மாறாமல்

"அப்ப வினோதினி?" என்றான்.

அடிப்பட்ட பார்வையுடன் முகத்தை நிமிர்த்திப் பார்த்தான்,

"சுற்றிலும் நடக்கின்ற துயரங்களுக்கு முன்னால் இதெல்லாம் சாதாரணம் அவளுக்கு இப்ப தெரிய வேண்டாம். பிறகு நீ ஆறுதலாகச் சொல்லு." ஜெகன் கொஞ்ச நேரம் அவனை மலைப்புடன் பார்த்தான்.

இவனை மாதிரி தண்ணால் போக முடியாதபடி... ... பேச முடியாத படி... குடும்பத்தின் ஏழ்மை விவங்காக கைகளைக் கட்டிப்போட்டிருக்கிறதே என்று ஆதங்கப்பட்டான்.

அன்று போனவன் தான் மறுபடி ஒரு வருஷத்தின் பின்தான் வந்து சந்தித்தான்.

அதற்குள் வினோதினிக்கு விஷயம் சொல்ல அவள் கலங்கிப் போய் நின்ற கோலத்தை அவனால் இன்றைக்கும் மறக்க முடியாது. சூர்யா பிறகு நாலைந்து தடவைகள் வந்து சந்தித்திருக்கிறான். கடைசியாக வடமராட்சியில் நடந்த லிபரேஷன் ஓபரேஷனின் போது தோளில் காயப்பட்டு யாழ்ப்பாணம் பெரியாஸ் பத்திரியில் அவன் இருந்த போது ஜெகன் போய் பார்த்து கதைத்து விட்டு வந்தான்.

அன்றைக்குப் பிறகு இன்று தான் சந்திக்கிறார்கள். நிறைய கணத்தைக் கேட்பான், விளோதினி பற்றிக் கேட்பானோ ...

மாலை குரியா வரும் போது நாலு மனியாகி விட்டது. முகம் களைத்துப் போய் இருந்தாலும் ஜெகணப் பார்த்து மஸர்ச்சியுடன் சிரித்தான்.

எங்கே அவைந்து விட்டு வருகிறானோ என்று கவலையுடன் நினைத்துக் கொண்டான். இடது கையால் தன் தலைமயிரை கோதி விட்டபடி “வாறியா ஜெகன்” குளக்கட்டு வரைக்கும் போய் விட்டு வரலாம்” என்று கேட்டான். விட்டு முற்றத்தில் நின்ற ரேவதியிடம் சொல்லிக் கொண்டு இருவரும் தெருவில் இறங்கி நடந்தார்கள்.

6

வெய்யில் மறைந்து விட்ட நேரம்.

குளக்கட்டில் குரியாவும் ஜெகனும் வீதியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்கள்.

குரியா ஏதோ யோசனையுடன் அடிவானத்தில் சிவப்பாய் வட்ட வடிவமாய் தெரியும் குரியனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தூரத்தில் கண்ணுக்கு எட்டிய தாரம் வரை உழுவதற்காய் காத்திருக்கும் வயல்கள், கூட்டம் கூட்டமாய் மாடுகள், மாடுகளை மேய விட்டு விட்டு குளத்துக்குள் குளித்த நாலைந்து சிறுவர்கள் வெளியே வந்து குரியாவைப் பார்த்து விட்டு “ஐ.. குரியாண்ணே என்று சிரித்தார்கள். ஈரக் காற்சட்டையுடன் மாடுகளை சாய்க்க வயல் வெளிக்கு ஓடினார்கள்.

குரியாவைப் பார்த்து அந்த சிறுவர்கள் சிநேகிதமாய் சிரித்து விட்டு போனதை ஜெகன் ஆச்சரியத்துடன் பார்த்தான்

இவன் பிறந்து வளர்ந்த குழந்தைக்கும் இப்போது வாழ்கின்ற குழந்தைக்கும் எவ்வளவு வீதியாசம் என்று நினைத்துக் கொண்டான்.

“என்ன ஜெகன் யோசிக்கிறாய்...” குர்யா ஒரு சல்லவை எடுத்து குளத்துள் ஏறிந்தபடி கேட்டான்.

“நான் ஒண்டும் யோசிக்கேல. உன்னை நினைச்சு ஆச்சரியப்படுத்த. அவ்வளவுதான்.”

குர்யா வாய்க்குள் சிரித்தான்.

“நெடுகவும் நீ என்னைப் பார்த்து ஆக்சரியப்படுறாய்... எனக்கெண்டால் விளங்கேலவை.”

“உன்னை சந்திப்பன் எண்டு கணவுகூட காஜேலவை குர்யா. எனக்கு அவ்வளவு சந்தோஷமாய் இருக்கு.”

“எனக்கும்தான் ஜெகன்.”

ஜெகன் ஒரு நிமிஷம் பேசாமல் இருந்துவிட்டு கவலையுடன் சொன்னான். “நீ இப்பிடி கண்டபடி மோர்ட்டர் பைக்கில் திரியிறது பயயில்லையே, இந்தியஆயி இலங்கைஆயி மாதிரி இல்லை. இவங்கள் இடத்துக்கு இடம் பரந்துபோய் இருக்கிறான் கள். கவனமடா.”

“நாங்கள் கவனமாய்த்தான் இருப்பம் பயப்பாதை.”

“இல்லை சந்திவரைக்கும் ஆயி வந்து போறதாம். நீ அந்தப் பக்கம் போறது கவனம். இதைச் சொல்லிவிட்டு ஜெகன் ஒரு விணாடி தயங்கினான்;”

வினோதினி பற்றி இவனாக கேட்பானோ... கேட்காவிட்டாலும் நானாக சொன்னால் என்ன...“

“குர்யா... நீ கிட்டடியில் வினோதினியை கண்டனியா?”

குர்யா வயல் வெளியிலிருந்து பார்வையைத் திருப்பினான்.

“போன வருஷம் கண்டனான்.”

“இப்ப கம்பளில் செகண்ட் இயர் படிக்குது.”

“ம், தெரியும்.”

“நீ அண்டைக்கு தன்னோட கதைக்கேலையாம். காணாதது மாதிரிப் போயிட்டியாம். உன்னைப் பற்றி விசாரிக்கிறதுகூக என்னட்டவரும்.”

“ம்.”

இந்தச்சுருக்கமான பதில்களிலிருந்து குர்யாவின் மனநிலையைப் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது.

வினோதினி பற்றிய பேச்சுக்களை அவன் விரும்புகிறானா இல்லை தவிர்க்க முயற்சிக்கிறானா என்று தெரியவில்லை.

ஆனால் அவன் முகத்தில் மட்டும் திடீரென ஒரு கவலை... ஏக்கம்

இரண்டு நிமிஷம் பேசாமல் இருந்து விட்டுச் சொன்னான். நானும் சராசரி மனிச்சௌதான் ஜெகன். எனக்குள்ள இருக்கிற ஆசையள் பாசங்கள் மடிஞ்சு போகேலை. நான் துறவியுமில்லை. ஆனா வினோதினியின்ர விஷயத்தில் என்ற மனதை கஷ்டப்பட்டு கல்லாக்கிக் கொண்டிருக்கிறன். என்ற பாதையை விட்டு நான் விலகப் போறதில்லை. பிறகு ஏன் அவன் என்னில் நம்பிக்கை வைக்கவேணும். அதாலதான் நான் அதோடு கதையாமல் வந்தனான். போன வருஷம் கம்பளில் ஒரு மீட்டிங், அதில் நான் பேசப் போனான். அப்ப அந்தக் கூட்டத்துக்குள்ள வினோதினி யும் இருந்தது, திடீரெண்டு என்னை கண்டதால் வந்த திகைப் போட என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. அப்ப அதின்ர மனம் என்ன பாடுப்பட்டுக் கொண்டிருக்கும் எண்டு எனக்குத் தெரியும். ஆனா அதுக்கு நம்பிக்கையை குடுக்க எனக்கு மனம் வரேலை. இனிமேலும் அதை சந்திக்கக் கூடாது எண்டுதான். நினைச்சுக் கொண்டிருக்கிறன். உன்னால் முடியுமென்டா அதின்ர மனதை மாத்தச் செய்..”

ஜெகன் அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தான்.

வினோதினி மனதை மாற்றிக் கொள்ளும் பெண்ணில்லை என்பது மட்டும் புரிந்தது.

“ஜெகன்! வினோதினி பற்றி இங்கே ரேவதிக்கும் எல்லாம் தெரியும். நான் ரேவதியிட்ட முந்தியே எல்லாம் சொல்லுற னான்.”

“இப்ப எப்பிடி எண்டு ரேவதி கேட்கிறேலையே”

“நான் வினோதினியைக் கண்டும் கதைக்காமல் வந்தது பிழைண்டு சண்டை என்னோட. அப்பாவும் ஒருபக்கம் நீ விரும்பிற பெட்டையை செய்து வைக்கிறன் வா எண்டு கேட்டுப் பார்த்தார். நான் போகேலை இப்ப ஒரே பேச்சு. இங்க ரேவதி லீட்ட வந்தால் என்னைப் பற்றித்தான் ஒருபாட்டம் பேசித்தீர்ப்பார். அப்பா மாதிரி ஆட்கள் எங்களைப் பேசிக்

கொண்டு திரியிறது ஏன் சொல்லு. இவையெல்லாம் நினைச்சு மாதிரி கார்களில் திரிஞ்சலை. இருந்த இடத்தில் போன் பண்ணிக் கதைச்சுக்கூடு கொண்டிருந்தலை. அந்த வசதியள் எல்லாம் போயிட்டுதே எங்ட ஆத்திரம்... வருமானங்களை பெருக்கிக் கொண்டிருந்தலைக்கு இழப்புகளை சந்திக்கப் பிடிக்குதில்லை. ஆனா இளம்தலைமுறை அப்பிடி இல்லை. அப்பான்ற பேச்சை நான் கணக்கில் எடுக்கிறேலை. சரிவிடு நீ உண்ணைப் பற்றிச் சொல்லு. வீட்டில் எல்லாரும் சுகமே..”

“ஐயாவுக்கு பாரிச வாதம் வந்து ஒரே படுக்கை.”

“அட பாவம் ஒரு இடமும் காட்டுவையே...”

“காட்டி வைத்தியம் நடக்குது.”

“அக்காவுக்கு ஏதும் கல்யாணம் சரி வந்ததா?”

“இல்லை. ஒன்டும் சரிவரேலை. வந்தாலும் சீதனம் அது இது என்டு தட்டிப் போகுது. லட்சக் கணக்கில் கேட்டா என்ன செய்யிறது.”

“எங்கட சமூக அமைப்பினர் அறியாயம் இது. இப்பநாங்கள் துப்பாக்கி தூக்கி எதிரியோட் போராடுறம். ஒரு நாளைக்கு எங்கட சமூக அமைப்புக்கு எதிராக எங்கட துப்பாக்கியை திருப்ப வேண்டி வரும். இந்தப் போராட்டத்திலெயும் வெற்றி வந்தால்தான் எங்கட சமூகத்தினர் விலங்கு உடையும். அதுதான் உண்மையான சுதந்திரம்.”

“அப்பிடி ஒரு நிலமை எப்ப வரப்போகுது. அதுக்குள் எங்கட ஒரு தலைமுறையே அழிஞ்சு போயிடும்.”

“அப்பிடி இல்லை. எனக்கு நம்பிக்கை இருக்கு. ஒருமனி சன் மண்ணையும் மனிசரையும் நேசிச்சாலே போதும். எனக்கு இல்லாட்டிலும் மற்றவனுக்காவது கிடைக்கட்டும் என்டு நினைச்சாலே போதும்.”

“அப்பிடி ஆர் நினைக்கினம். எனக்கு இல்லாதது மற்ற வனுக்கும் கிடைக்கக் கூடாது என்டு நினைக்கிறவன்தான் கூடுதலாய் இருக்கிறான். சுயநும் பிடிச்சது எங்கட சமூகம். வரி சையாய் பொம்பிளைப் பிள்ளையளைப் பெத்து வைக்கிறுகிற துகள் பெருமுச்சு விட்டுக் கொண்டிருக்க வேண்டியதுதான்.”

“கவனைப்படாதே. நல்லது நடக்கும் எண்ட நம்பிக்கையோடுஇரு. வயல் செய்யிறதில் ஏதும் லாபம் வருகுதே.”

“முந்தி ஐஞ்சோ பத்தோ லாபம் வரும். இப்ப லாபம் குறைவு.செலவு கூடியிட்டுது.செலவுக்குத் தக்க நெல்லு விலைச்சல் இல்லை. ஆனா மனம் கேளாதாம். ஒவ்வொரு முறையும் நம் பிக்கையோடு செய்யத் தொடங்கிறம். முருகேசன்னணயவை எங்கட காணியையும் பார்த்துக் கொள்ளுறதால் எங்களுக்கு பிரச்சனை இல்லை.”

“இதுகளும் பாவங்கள் ஜெகன். எத்தனையோ வருஷங்களாய் பாடு படுகுதுகள். முன்னேறக் காணல்லை. குத்தகைக் காணியில் அதுவும் கடன் பட்டு வயல் செய்தால் முன்னேற என்னது. அப்பா குடுக்கிற மாதிரி குடுத்து எடுக்கிற மாதிரி எடுத்திடுவார். இதுகளுக்கு அது விளங்கிறேலை. அவ்வளவுக்கு கண் மன் தெரியாத விசுவாசம்.”

“இதுகள் கொஞ்சம் அப்பாவிச் சனங்கள்.”

“கொஞ்சம் என்ன முழு அப்பாவிச் சனம் சின்ன வயதில் யிருந்து நான் இங்க வாறனான்தானே. இதுகளில் எனக்கு நெடுகவும் ஒரு அபிமானம். பாவங்கள். அதுவும் இந்த காட்டுக் கிராமத்துக்குள்ள இருந்து கொண்டு உலகத்தை அறியத் துடிக் கிற ஆர்வம் இருக்கு. ரேவதியோடுதீ கதைச்சப் பார்த்தால் தெரியும். அரசியலில் இருந்து கவிதைப் புத்தகம் வரைக்கும் அத்தினை விஷயங்களையும் கதைக்கும். பாவம் அதுக்கும் ஒரு விடிவு காலம் வரவேணும். அதின்ர மனதுக்கேற்றபடி ரசனைக் கேற்றபடி ஒருதன் வரவேணும்.”

ஜெகன் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தான்.

ரேவதியின் முகம் மின்னலாய் மனதில் எழுந்தது. நிறம் குறைவு தான் ஆனால் எந்நேரமும் குளித்து விட்டு வந்தது போன்ற மலர்ச்சியுடன் இருக்கும் முகம். இயல்பான நேரான பார்வை. அளவான கதை. சின்னச்சிரிப்பு... உண்மையில் நல்ல பெண்தான்.

இப்போது மெல்ல இருள் படரத்தொடங்கியிருந்தது. மடியில் வைத்திருந்த துவக்கை கைவிரல்கள் நீவிக்கொண்டிருக்க கூர்யா ஏதோ யோசனையில் இருந்தான்.

ஜெகன் தயங்கியபடி கேட்டான், “இந்தச் சண்டையைப் பற்றி என்ன நினைக்கிறாய். இது எவ்வளவு நாளைக்கு நீடிக்கும்.”

“அது சொல்ல ஏலாது. ஆனால் அவைக்கு ஒருநாளும் வெற்றி கிடைக்கப் போறுதில்லை. கெரில்லாப் போராட்டத்தை எந்த அரசாங்கமும் வென்றதாய் வரலாறே இல்லை ஜெகன்.”

“உங்களுக்கு வெற்றி கிடைக்கும் எண்ட நம்பிக்கை இருக்கா?

“நம்பிக்கையிலதானே போராட்டம், நின்டு தாக்குப் பிடிக்க ஏலாமல் தாங்களாய் விலகிப்போயிட்டா அது எங்களுக்கு வெற்றிதானே. அப்பிடியும் தடக்க சாத்தியம் இருக்கு.”

“இந்த சண்டைக்கு சணங்களும் ஈடு குடுக்குதுகள் தானே...”

“சனம் எவ்வளவோ பாதிக்கப்படுகிறதுதான்.” சிசோபிரே னியா “எண்ட புதுவகை மன்னோயினால் யாழ்ப்பாண மக்களுக்கு பாதிப்பு எண்டும் அதால் தற்கொலை மரணங்கள் அதிகரிக்கப்படுகிறது எண்டும் டொக்டர்ஸ் கவுலை தெரிவிச்சிருக்கினம். போர்ச் சூழல்லை மக்களின்ற மனப் பாதிப்பு தவிர்க்க ஏலாத விஷயம். என்ன செய்விறது. சரி ஜெகன். நேரமும் போயிடுது. அப்ப நீ நாளைக்குப் போறியா...”

“ஓம். போக வேணும்.”

ஒரு விளாடி தயங்கி விட்டுச் சொன்னான்.

“என்னை இங்க பார்த்தது எண்டு வினோதிவியிட்ட சோல்லாத...” ஜெகன் யோசனையுடன் தலையாட்டினான்.

இருவரும் குளக்கட்டிலிருந்து எழுந்தார்கள். தெருவில் நடக்கத் தொடங்கிய போது சோமன் சைக்கிளில் இவர்களைக் கடந்து போனான்.

“இவன் ஒரு பக்கம் வசதியாய் இருந்த பிள்ளையை ஏமாத்திக் கூட்டிக் கொண்டு வந்தான். நல்லாய் வைச்சிருந்தால் பரவாயில்லை. செய்யிற கொடுமை சொல்ல ஏலாது. இவங்களை நடுரோட்டில் நிற்பாட்டி பச்சை மட்டையால் அடிக்க வேணும்.; சூர்யா ஆத்திரத்துடன் சொன்னான்.

இப்படிப்பட்டவர்களை என்ன தான் செய்வது என்ற ஆதங்கத்துடன் ஜெகன் மெளனமாய் நடந்தான்.

விட்டுக்கு வந்த போது நன்றாக இருட்டி விட்டது. ரேவதி தலைவாசலில் லாம்பு கொழுத்தி வைத்திருந்தாள். விட்டின் திண்ணெயில் இன்னொரு லாம்பு வைத்து கொசியும் மஞ்சவும் படித்துக் கொண்டிருந்தார்கள்.

“அப்ப நான் வரட்டா ஜெகன்.”

குர்யா புறப்பா— ஆயத்தமான போது ரேவதி வெளியே வந்து “சாப்பிட்டிட்டுப் போங்கோ” என்றாள்.

“இல்லை நேரம் போயிட்டுது. இன்னொரு நாளைக்கு வாறன்... ஏய் கொசி மஞ்ச... ... ஐயா வாறன்.”

அவன் எவ்வோருக்கும் சொல்லி விட்டு மோர்ட்டர் பைக்கை ஸ்டார்ட் பண்ணிக் கொண்டு போனான்.

தலைவாசல் திண்ணெயில் முருகேகவுடன் ஜெகன் அமர்ந்து கொண்டான்.

குசினிக்குள் ரேவதி அலுவலாய் இருந்தது திறந்திருந்த கதவு வழியாகத் தெளிந்தது.

இவனைப் பற்றி குர்யா சொன்னதை ஜெகன் நினைத்துக் கொண்டான். இவளின் ரதனைக் கேற்றபடி ஒருவன் வரவேண்டுமே என்ற குர்யாவின் கவலை நியாயமாகப் பட்டது. இரவு சாப்பிட்டு விட்டுப் படுத்த பிறகும் இதே நினைவாகத்தான் இருந்தது. தவிர்க்க முடியாதவாறு இவளின் நினைவு மனதை ஏன் இப்பிடி அழுத்துகிறது என்று யோசித்தான். குர்யாவுடன் இன்றைக்கு கதைத்தது மனதுக்கு சந்தோஷத்தைத் தருகிறதா கவலையைத் தருகிறதா என்று தெரியவில்லை. ஆனாலும் மனம் என்னமேர் பாரமாகத்தான் இருக்கிறது.

அந்த மனப்பாரம் அவனை வெகு நேரம் நித்திரை கொள்ள விடவில்லை. வானத்து இருட்டை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டிருப்பது என்று கண்களை இறுக முடிக் கொண்டான்.

மறுநாள் ஜெகன் புறப்பட்டுப் போனான். அதுத்த மழை பெய்ய விதைப்புக்கு வருவதாக சொல்லி விட்டுப் போனான்.

தேவன் சைக்கிளில் ஏற்றிப்போய் உருத்திரபூரம் சந்தியில் வான் ஏற்றி விட்டு வந்தான்.

இரண்டு வாரங்கள் போனது... முருகேசவுக்கு ஒரே யோசனையும் கவலையும், காணியின் குத்தகையை ஐயா கூடக் கேட்டு விட்டாரே..

பத்து ஏக்கரும் விதைச்சு எடுக்க அறுபது எழுபது ஆயிரம் காசு முடியுமே... என்று நினைக்க மனம் பகிரேன்றது. காணியின் அரைவாசியை செய்வோமா என்றும் யோசித்தார். அரைவாசியை ஆருக்கும் குத்தகைக்கு குடுத்து எடுக்கட்டும்.

இந்த முடிவை ரேவதிக்குச் சொல்லி.. “ஓம் ஐயா! பத்து ஏக்கரையும் செய்து செய்து நட்பு பட்டதுதான் மிச்சம். எங்கங்குக்கு ஐஞ்சு ஏக்கர் காணும். மற்றதை என்னெண்டாலும் செய்யட்டும்.” என்றான்.

வேலுப்பிள்ளையரிடம் விசாரித்தால் செந்தில்நாதன் எப்ப வருவார் என்று அறியலாம் என்று அங்கே போனார்.

மத்தியானச் சாப்பாட்டுக்குப் பிறகு வயிற்றைத் தடவிக் கொண்டு சுலிசேரில் படுத்திருந்த வேலுப்பிள்ளை முருகேசவைக் கண்டதும் “வா முருகேச இதில் இரு” என்று முன்பக்கம் கதிரையைக் காட்டினார்.

தோளில் போட்ட துவாயால் முகத்தைத் தடைத்துக் கொண்டு முருகேச அமர்ந்ததும் “என்ன அலுவல்?” என்று கேட்டார்.

“ஐயா, இனி இந்தப் பக்கம் எப்ப வருவார் என்று கேட்க வந்தனான்”

“என்.. என்ன அலுவல்?”

“இல்லை.. எனக்கு பத்து ஏக்கரும் செய்ய யோசனையாக்கிடக்கு, அரைவாசி செய்வுமோ என்று பார்க்கிறன். காசுக்கும் பெரிய கஷ்டமாக்கிடக்கு”

“நாளைக்கு அல்லது நாளையின்டெக்கு வருவார் முருகேசு. நான் சொல்லுறங்” என்றவர் குரலைத் தாழ்த்திக் கொண்டு சொன்னார்.

“அவருக்கு ஏழாம் வாய்க்காலில் இருக்கிற காணியை மகள் மாருக்கு சிதனம் குடுத்தவரல்லே. அதையும் பரவிப்பாஞ்சானில் இருக்கிற பத்து ஏக்கரையும் விற்கப் போறாராம். காணியளை வித்துப்போட்டுக் காக அனுப்புக்கோ, உங்க நாங்கள் என்ன வரய்போறமே எண்டு பிள்ளையள் எழுதியிருக்கின்னமாம். அது தான் விற்க ஒடித்திரியிறார். சொத்துப் பத்து இருந்தாலும் இப்ப பிரச்சனை தானே. அதுதான் ஏழாம் வாய்க்கால் காணி பண்ணிரண்டு ஏக்கரையும் நான்தான் வேண்டப் போறன், அதைப் பற்றி முடிவு எடுக்க தெதியில் வருவார். நீ வெளியில் கதைச் சுப் போடாதை முருகேசு. கதை பரவியிடும்” என்றார்.

“நான் ஏன் கதைக்கப் போறன். ஐயா வந்தால் சொல்லி விடுங்கோ” என்று சொல்லி விட்டு முருகேசு வெளியே வந்தார்.

ஐயா காணி விற்கப் போகிறார் என்ற செய்தி அவர் மனதை கொஞ்சம் திடைக்க வைத்தது. இதே போல தாங்கள் குடியிருக்கும் காணியையும் விற்க முனைந்தால் தங்கள் கதி என்ன என்பதை நினைத்தும் பார்க்க முடியாதிருந்தது. ஆனாலும் சூர்யாவின் பெயரில் காணி இருப்பதால் இப்போதைக்கு விற்க முனைய மாட்டார் என்றே தோன்றியது.

என்றாலும் அவருடைய காணிதானே... அவர் என்ன செய்தாலும் ஒரு வார்த்தை கேட்க முடியுமா?

சொந்தக் காணி இல்லாத ஏக்கம் அவர் மனதை அழுத்த மாய் நெருடியது. எதிர் காலத்தில் என்ன செய்யப் போகிறோம் என்ற கவலை விசுவருபமாய் மனதில் எழுந்தது.

வீட்டுக்கு வந்த பிறகும் அவர் மனம் ஆறவில்லை. கள்ளுளில் கவலையடன் இருந்த தந்தையை ரேவதி அனுதாபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

மறுநாள் செந்தில்நாதன் வீட்டுக்கே வந்துவிட்டார். வந்த தும் நேரடியாகவே விஷயத்துக்கு வந்தார்.

“என்ன முருகேசு உனக்கெள்ள விசரே .. அரைவாசிக் காணி செய்யப் போறன் மற்றதைக் குத்தகைக்கு குடுக்கட்டும் எண்டு

வேலுப்பிள்ளையிட்ட. சொன்னியாம். “முருகேஸ்வுக்கு என்ற மினின் விதைச்சுக் குடுக்கபோறதுதானே... மற்ற ஐஞ்சு ஏக்கரையும் நான் செய்யட்டே என்டு மனிசன் கேட்குது. இந்தக் காணிக்க மற்றவையை விட்டால் கரைச்சல். அது ஆளை விழுங்கி ஏவறை விடுகிற மனிசன். அந்த ஆளை இதுக்களிடக் கூடாது. நீ செய்தது மாதிரி பத்து ஏக்கரையும் செய். காக இல்லாட்டி நான் தாறன். ஊருலகத்தில் நாலு வீதம் ஐஞ்சு வீதம் என்டு வட்டி நடக்குது. உள்கு நான் முன்டு வீதத்துக் குத்தானே தாறன். இந்தா இதில் இருபத்தையாயிரம் இருக்கு. நீ வடிவாய்க் காணியைச் செய், இன்னும் வேலுமெண்டாலும் தாறன். நீ ஒன்டுக்கும் யோசிக்காதை.”

முருகேஸ்வை பேசவிடாமல் காசைக் கொடுத்து விட்டு செந்தில்நாதன் போய்விட்டார்.

முருகேஸ் கொஞ்சநேரம் விழித்துக் கொண்டு நின்றார்.

“என் ஐயா என்னால் ஐஞ்சு ஏக்கர்தான் செய்ய ஏலும் என்டு வடிவாய் சொன்னால் என்ன... அவர் சொல்லச் சொல்ல தலையை ஆட்டிக் கொண்டு நிற்கிறீங்கள்.” கெளசி எரிச்சலுடன் சொன்னாள்.

“என்னெண்டு பிள்ளை சொல்லுறது. அவர் சொல்லுறதைக் கேட்டுப் பழக்கமாப் போக்கு. அவர் எங்களை நல்லாய் இருக்க வேணும் எண்டுதானே சொல்லுறார். எங்கட கஷ்ட காலம் எங்களை ஆட்டிறதுக்கு அவரை நொந்து என்ன பலன்?”

“ஏதோ தர்மம் செய்யிறது மாதிரி களை, வட்டிக்குத்தானே காக தாறார். சும்மாவே, முந்தின கடனே இன்னும் குடுக்கேலை.”

முருகேஸ்வுக்கு கோபம் வந்தது.

“வாயை மூடடி... எப்ப பார் திருப்பிக் கழதச்சபடி. எல்லாம் எனக்குத்தெரியும். நீ உன்ற அலுவலைப் பார்த்துக்கொண்டு போ.” ரேவதி கெளசியை கண்ணால் அடக்க அவள் முனை முனைத்துக் கொண்டே போனாள்.

“இந்தா பிள்ளை, இந்தக் காசைக் கொண்டுபோய் வைச்ச விடு” தகப்பனின் கோபத்தை உணர்ந்து எதுவும் பேசாமல் காசை வாங்கிக் கொண்டு உள்ளே போனாள்.

இரவு சாப்பிட்டு விட்டு படுக்கப் போகும்போது ஆறுதலாகச் சொன்னார். “என்ன செய்யிறது பிள்ளை. இன்னொருதலை காணிக்குள்ள வரவிட்டால் தண்ணி பாய்ச்சிறதிலையிருந்து தூமனார்சிகள்வி

எல்லாத்துக்கும் கணரச்சல்தான். ஏதோ நாங்களே செய்வம். மனது இருக்கிற பதகளியில் அதைச் செய்வமோ இதைச் செய்வமோ என்கு அவையிறதுதான். என்ன பின்னை...”

ரேவதி ஒன்றும் பேசாமல் தலையாட்டினாள்.

“காக இருந்தால் ஒரு மாதிரி ஒப்பேற்றிப் போடலாம். கடவுள் கண்திறந்து வயல் நல்லாய் வந்தால் ஒரு வருஷத்தோடு பட்டகடன் அழிஞ்சிடும். என்ன...”

“ஓம் ஐயா... செய்வம். ஒவ்வொரு வருஷமும் இப்பிடிச் சொல்லி சொல்லித்தான் செய்யிறம் ஏதோ நன்மையாய் நடந்தால் சரி.” தகப்பனின் மனதிலே உணர்ந்து இதமாய் சொன்னாள். ஏதோ அவர் தனக்கு சரியென்று பட்டதை செய்யட்டும் திரும்ப ஏதும் கிடைத்தால் வேதனைப் படக்கடும் என்று அவள் வேறு எதுவும் பேசவில்லை.

ஒரு வாரத்தின் பின் நல்லமழை பெய்யத் தொடங்கியது.

உருத்திரபுரத்திலிருந்து சாவகச்சேரிக்குப் போன ஒருவரிடம் ஜெகனை வரும்படி சொல்லி அனுப்பினார்கள்.

நான்கு நாட்களாக மழை விட்டிருந்தது. அன்று ஜெகனும் வந்துவிட்டான்.

ஒருக்கிழமையாக தனது காணிகள் விடைத்த வேலுப்பின்னையர் அன்று இவர்களுக்கு விடைக்க ரக்ரர் அனுப்பச் சம்மதித்தார்.

அன்று புதன்கிழமை. “தம்பி! பொன் கிடைச்சாலும் புதன் கிடைக்காது என்கு சொல்லுவீனம். முதல்ல உம்மட காணியை விடைப்பம்.” காலையிலிருந்து ஒரே ஆரவாரம். முருகேசு உற் சாகமாக ஓடிஓடி ஓவ்வொரு அலுவலாய்ப் பார்த்தார்.

வழக்கமாய் ஓவ்வொரு வருஷமும் காணி விடைப்பு என்றால் விடைகாரருக்கு முருகேசு வீட்டில்தான் சாப்பாடு.

வேறு காணிகளுக்கு வேலைக்குப் போனால் சோமனுக்கு மத்தியானச் சாப்பாடு மட்டும் வேலுப்பின்னையர் வீட்டிலிருந்து போகும். முருகேசுவின் காணி விடைப்பு என்றால் அவனுக்கும் அங்குதான் சாப்பாடு.

“உனக்கு மட்டும் சமைக்கப் போறியே.. வா மங்கை நீயும் இங்கடிய சாப்பிடலாம்” என்று ரேவதி கூப்பிட்டதில் மங்கை சமையலில் உதவி செய்ய காலையிலேயே வந்து விட்டாள்.

றக்ரர் கிணற்றுக்கரை புட்டியில் புளியமரத்தின் கீழ் நிற்க பெட்டியிலிருந்து நெல்லு மூட்டைகளையும் பசாளைகளையும் ராமசாமியும் விதைப்புக்கு வந்த அருணாசலம், செல்வம், முத்து ஆகியோரும் இறக்கிக் கொண்டிருந்தார்கள்.

வயல் பக்கம் போவதற்காக தலைவாசல் தின்னையிலிருந்து இறங்கிய ஜெகன் முற்றத்தில் குசினிக்குப் பக்கமாக ரேவதியும் மங்கையும் கதைத்துக் கொண்டு நிற்பதைக் கண்டதும் தயங்கி நின்றான்

அவள்தான் மங்கையாக இருக்கவேண்டும் என்று ஊகித்துக் கொண்டான். முகம் மெலிந்து கண்கள் இடிந்து குழந்தை வயிற் ரூடன் நின்றவளைப் பார்க்க அனுதாபமாக இருந்தது.

வசதியாய் இருந்தவளை கூட்டி வந்து அடித்துக் கொடுமைப் படுத்துகிறான். என்று குர்யா சொன்னதை நினைத்துக் கொண்டான்,

“சண்முகன்னையினர் மகன் ஜெகன். இப்ப இவர்தான் இங்கவந்து வயல் செய்யிறார்.”

மெல்லிய சூரலில் மங்கையிடம் ரேவதி சொன்னாள். “இவள் மங்கை, தெரியும்தானே.”

ஜெகன் தலையசைத்தான்.

“இவளின்ற ஊரும் சாவுகசேரிதான். இவளின்ற அப்பாவை சண்முகன்னைக்குத் தெரியும்.”

“அங்க ஆர்...”

“கந்தரமூர்த்தி எண்டு மில் வைச்சிருக்கிறார்.”

தடுமாறிக்கொண்டு மங்கை சொன்னாள். சொன்ன சூரலில் தளுதனுப்பு இருந்தது.

“ஓ தெரியும். ஆனால் நேரில் அவ்வளவு பழக்கமில்லை.”

அவர்கள் கொஞ்சம் வசதியான ஆட்கள். அந்தக் குடும்பத்துப் பெண் இந்த நிலையிலா...?

தன்னை அவன் அலுதாபத்துடன் பார்த்தது அவளுக்கு கொஞ்சம் கவலையக் கொடுத்திருக்க வேண்டும்.

எங்கோ வயல் பக்கமாக ஓரு வினாடி தூரவெறித்துப் பார்த்தாள். பிறகு வேலை இருப்பது போல குசினிக்குள் நுழைந்து கொண்டாள்.

“பாவம். அவ்வளவுக்கு நொந்து போச்சு. சோமன் நினைச்சா இவளை சந்தோஷமாய் வைச்சிருக்கலாம். பெண்சாதி எண்டா ஏதோ அடிமை எண்ட நினைவு. நான் என்னவும் செய்வன். நீ ஒன்றும் கேட்கக் கூடாது எண்ட தியிர். இந்த ஆம்பிளையன் எல்லாமே பொம்பிளையளை கால்ல போட்டு மிதிக்கிற சாதிதான்.”

“அய்யோ...என்ன நீங்க. ஒட்டு மொத்தமாய் காலை வாருறிங்கள்.”

“சீச்சி எல்லாரும் அப்பிடி இல்லை. எண்டாலும் பெரும் பாலான ஆம்பிளையன் அப்பிடித்தான்.”

“எனக்கெண்டால் அப்பிடித் தெரியேலை.”

அவன் சிரித்துக் கொண்டே பின்பக்கம் நடந்தான். ரேவதி யின் ஆத்திரம் சோமன் மீது மட்டும் இல்லை என்பது தெரிந்தது. அவள் சொல்வது மாதிரியும் ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். மனதில் வக்கிரத்தை வைத்துக் கொண்டு பெண்களை ஒவ்வொரு காரணம் சொல்லி வதைக்கிறவர்கள்.

ஆனால் எல்லோருமா அப்படி?

ரேவதியிடம் பாலகுமாரனின் கலைகள் வாசிக்கச் சொல்ல வேண்டும். பெண்ணை மதித்து கொரவம் கொடுத்து நேசித்து தோழமையடன் இருக்கும் ஆண்களின் மனதை அற்புதமாய் எழுதியுள்ளதை படிக்க சொல்லவேணும். ஒரு தியாகு... ஒரு பரமு... ஒரு சம்பத்.. இவர்களைப் போல பெண்ணை மதித்து நடப்பவர்களும் எம்மத்தியில் இருப்பார்கள் என்று சொல்ல வேண்டும்.

தலையிரைக் கோதியபடி தனது காணிக்கு வந்தான். நெல்லு மூட்டைகளும் பசளைகளும் வேலி ஓரம் இறக்கப்பட்டி ருந்தன. மூட்டை பிரித்து கடகங்களில் ராமசாமி நெல்லை எடுத்தான்.

முருகேச கிழக்குப் பக்கமாய் நின்று தேங்காய் உடைத்து கடகத்திலுள்ள நெல்லில் ஒரு பிடிளுத்து அப்பனே முருகா என்று கண்மூடி கும்பிட்டுவிட்டு நிலத்தில் விசிறினார்.

அதைத் தொடர்ந்து ராமசாமி தெல்லுக்கடகத்துடன் வயலுக்குள் இறங்கினான். ராமசாமி நெல்லை வீசி எறியும் லாவகத்தை ஜெகன் கண் இலைமக்காது பார்த்தான்.

அவனுக்கு அது புதிய அனுபவமாக இருந்தது. செல்வம் பசளையைப் போட முத்துவும் சின்னத்தம்பியும் ஒடிஓடி நெல் லையும் பசளையையும் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் நெல்லையும் பசளையையும் விதைத்துக் கொண்டு போக சோமன் உழுதுகொண்டு போனான்.

அன்று மத்தியாண்ம் இவர்களது விதைப்பு முடிந்து வந்து தலைவாசலில் வரிசையாய் இருந்து சாப்பிட்டு முடிய முன்று மணியாகி விட்டது.

மறுநாள் முருகேசவின் பத்துரக்கரும் விதைக்கப் பட்டது. அன்றைக்கு காலையிலிருந்து கருமேகங்கள் வானில் குவிந்திருந்தது. வெய்யில் சிறிதும் இல்லை.

பார்த்து விதைப்போமா என்று தயங்கிவிட்டும் ஐப்பசி விதைப்பு இதமாய் இருக்கும்..... பின்தினரால் வெண்கதிர்தான் வரும். என்று மப்பும் மந்தாரமுமாய் இருந்தாலும் பரவாயில்லை என்று விதைத்தார்கள்.

பொழுதுபட ஆறுமணி போல சோமன் உழுதுமுடித்து விட்டுப் போய்விட்டான்.

மிஞ்சிய சோறுகறிகளை ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொடுக்க மங்கை தயங்கியபடியே வாங்கிக் கொண்டுபோனாள். ராமசாமியும் மற்றவர்களும் கூவியை வாங்கிக் கொண்டுபோன பின் முருகேசவும் ஜெகனுமாய் கடகங்கள் மண்வெட்டிகளை எடுத்து பின் கொட்டிவில் வைத்தார்கள்.

நெல்லு விதைத்த வெற்றுச் சாக்குகளை உதறிமடித்து வைத்தார்கள். பசளைப் பைகளைக் கிணற்றியில் கழுவி புல்லு நிலத்தில் விரித்தார்கள்.

சேற்றிலும் வரம்பிலும் நின்ற அலுப்புத் தீர குளித்துவிட்டு வந்து அப்பாடா என்று தலைவாசலில் அமர இரவு எட்டுமணி யாகி விட்டிருந்தது.

“கடவுளே! இந்தப்பாடு பட்டு விதைச்சாக்ஸ. ஏதோ நல்ல படி நடந்திட வேணும்.”

“குளிர்காத்து வீசுது. மழை வருமோ தெரியேலை.

“முருகா எண்டு ஒரு நாலைஞ்சு நாளைக்கு மழை இட்லை யெண்டால் தப்பியிடலாம். நல்ல பதமான விதைப்பு.”

அன்று இரவு படுத்துக் கொண்ட பிறகு குளிர்காற்று சிலு சிலுவென்று வீசியதில் நிச்சயம் மழை வரப்போகிறது. என்று கலக்கமாய் இருந்தது.

மெல்ல அயர்ந்து போனவேளையில் சாமம் பன்னிரண்டு மணிக்குமேல் எங்கோ இடி இடிக்க சடசடவென்று பெய்யத் தொடங்கிய மழை இரண்டு மணிக்கு மேல் ஒரேயடியாகக் கொட்டத் தொடங்கியது.

8

மெல்லியதாய் விடியத்தொடங்கிய நேரம்... ஐந்து மணிக்கு மேல்தான் மழைவிடத் தொடங்கியது. அப்போதும் மெல்லிய தூறலாய் தூறிக் கொண்டிருந்தது.

முற்றத்தில் வெள்ளம் ஒடிக் கொண்டிருந்தது. தலைவாசலில் சிமெந்து நிலம் ஈரமாய்க் கசிந்தது.

ஜெகன் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்திருந்தான். மனதுக்குள் பாரமாக இருந்தது.

எதிரே தென்னைமர ஒலைகளைப் பார்த்தான். அந்த சின்னங்கிறிய குருவிகளைக் காணவில்லை. மழை பெய்ததால் வரவில்லையோ. அந்தக் குருவிகளின் பெயர் இங்கே ஒருவருக்கும் தெரிந்திருக்கவில்லை. மஞ்சு சீச்சிடுவான் குருவி என்று பெயர் வைத்திருக்கிறாளாம். இந்த அடை மழைக்குள் அந்தக் குஞ்சுக் குருவிகள் எங்கே இருக்கும் ..

படுக்கையிலிருந்து எழுந்து முற்றத்துக்கு வந்தான் ஜெகன். முற்றத்தில் நின்று கொண்டு பின் பக்கமாய் வயலைப் பார்த்துக் கொண்டிருந்தார் முருகேசு.

கண்ணுக்கெட்டின தூரம் வரை வரம்பு தெரியாமல் ஒரே தண்ணீர்..... அதைப் பார்க்க மனம் கலங்கிப் போனது.

கடவுளே இந்த அநியாய மழைவந்து எல்லாத்தையும் பழாக்கிப் போட்டுது...

முருகேச முனுமுனுத்துக் கொண்டே வானத்தைப் பார்த்தார்.

“அறுந்த மழை இன்னும் பெய்யப் போகுது போல.....”

ஜெகன் கண்முன்னால் விரிந்து கிடந்த வெள்ளத்தைப் பார்த்தான். “கடவுளே...நேற்று முந்தாநாள் விதைச்சுடனும் இப்பிடி வெள்ளம் போட்டால்...”

“அதுதானே தம்பி.. நெல்லெல்லாம் ஒதுங்கிக் கொண்டு போயிடும், வாறன். நான் ராமசாமியைக் கூட்டிக் கொண்டு வெள்ளத்தை உடனும் கடத்த வேணும்.”

முருகேச படலையைத் திறந்து கொண்டு போக ஜெகன் என்ன செய்வது என்று புரியாமல் முற்றத்திலேயே நின்றான்.

கெளசி சின்ன ரேஷ்யோவைப் போட்ட போது காலை செய்தியறிக்கை வாசிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தடந்து முடிந்த மாகாணசபைத் தேர்தல் பற்றிய செய்திகள்... ஏரிச்சலுடன் பட்டெண்று மூடிவிட்டு அவள் குசினிக்குப் போனாள்.

குசினிக்குள்ளிருந்து ஈரவிறகுடன் அடுப்பு மூட்ட கஷ்டப் பட்டுக் கொண்டிருந்தாள் ரேவதி.

“எடுத்துப் போட்ட மட்டை பாளைகூட நனைஞ்சு போச்ச கெளசி. பின் பக்கத்துப் பத்திக்குள்ள ஓலை இருந்தா எடுத்துக் கொண்டு வா”

“அதுவும் ஒழுக்கில் நனைஞ்சு கிடக்கு. இப்பிடி பேய்மழை பெய்தா என்ன செய்யும்.” கெளசி ஈரமான நாலைந்து சள்ளித் தடிகளைக் கொண்டு வந்து கொடுத்தாள்.

“குசினியையும் தலைவாசலையுமாவது இந்த முறை மேய வேணும் என்று ஐயாட்ட சொன்னனான். கேட்கேலை. இரவு என்னெண்டு கிடந்தவையோ தெரியாது.”

“கொஞ்ச ஓலை பின்னினது இருக்கு. மிச்சத்துக்கு காக குடுத்து வாங்கியெண்டாலும் இந்த முறை மேயவேணும்.”

“ஏன் கிடந்து உத்திக் கஷ்டப்படுறாய். ஐயாட்ட சொல்லி ஒரு வண்டில் விறகு பறிக்கவேணும்.”

“இரு வண்டில் விறகு நூறுகுபா சொல்லுவான்’.

“அப்ப கிடந்து ஊது” கெளசி பாவாடையைத் தட்டிக் கொண்டு வெளியே போனாள்.

குசினிக்குள்ளையும் பொட்டுப் பொட்டாய் நீர் கிந்திக்கொண்டிருந்தது. நிலமும் ஈரவிப்பாய் இருந்தது. இந்தக் கூரை மேய்ந்த மன் வீட்டில் எத்தனை நாளைக்குத்தான் இருக்கப்போறுமோ... எங்களுக்கென்று ஒரு நிலம் இருந்தால், என்ன கஷ்டப்பட்டாவது இரண்டு அறை ஒரு விறாந்தையுடனாவது ஒரு கல்வீடு கட்டி யிருக்கலாம்... மனம் ஆதங்கத்துடன் நினைத்துக் கொண்டது.

ராமசாமியும் முருகேசவும் வயல் பக்கமாய் போனபோது ஜெகனும் கூடவே போனான். மத்தியானம் வரை குனிந்தது நிமிராமல் ராமசாமி கடவான்களை வெட்டி விட்டான். தண்ணி வெள்ளமாய்ப் பாய்ந்தது.

“தம்பி! உங்கடை கொஞ்சம் புட்டிக்காணி தண்ணி கெதியாய் வடிஞ்சிடும். அருமந்த நிலப்பசளை இப்பிடி தண்ணி பாய்ஞ்சால் அள்ளுப்பட்டுப் போயிடும் பசளையை கொஞ்சம் பொறுத்துப் போட்டிருக்கலாம்.. கஷ்டகாலம்”

“நெல்லு வெள்ளத்தில் ஒதுங்கிப் போனால் திரும்ப விடைக்க வேண்டி வருமா” ஜெகன் பயத்துடன் கேட்டான்.

“நல்லா தண்ணியை வடிய விடுவம். தொடர்ந்து மழை பெய்யாட்டி தப்பியிடும். தண்ணி இல்லையென்டால் பயிர் முளைச்சிடும். பிறகு அள்ளுப்பட்ட இடங்களில் நாக்து'நடலாம். நெல்லு விடைச்சுப் பயிராக்கின பிறகுதான் நிம்மதி”

நல்ல வேளை பகல் முழுவதும் மழை இல்லை. ஆனாலும் மய்பும் மந்தாரமுமாகவே இருந்தது.

பின்னேரம் தண்ணீர் பெருமளவு வடிந்து விட்டது. கொஞ்சம் மன ஆறுதலுடன் படுத்தவர்கள் இரவு மறுபடி மழை தொடங்கியதில் கலங்கிப் போனார்கள்.

மழை இரைச்சலோடு பெய்ய முருகேச அடிக்கடி எழுந்து சுருட்டுப் பிடித்தார். ஜெகனும் நித்திரை வராமல் எழுந்து கவலையுடன் மழையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தூவானம் அடிக்காமல் இருக்க இரண்டு பக்கத்துக்கும் பசளைப் பையினால் தைத்தத் படங்கு தொங்க விடப்பட்டிருந்தது.

“இதென்ன பேய் மழையாக கிடக்கு. அழிவுக்குத்தான் வந்து நிற்குது” முருகேசவுக்கு மனம் ஒரேயடியாய் கலங்கி விட்டது.

மறுநாள் விடிந்த பிறகு மழை சிறிது விட்டிருந்த இடை வெளியில் ராமசாமி மறுபடி தண்ணீரைக் கடத்துவதில் ஈடு பட்டான். நேற்றைய விட இன்றைக்கு அதிகமாய் தண்ணீர் பாய்ந்தது.

மத்தியானம் தண்ணீரை வடிய விட்டு விட்டு ஜெகனும் முருகேசவும் வீட்டுப்பக்கம் வந்தார்கள்.

கெளசியும் மஞ்சவும் ஒலை பின்னிக் கொண்டிருந்தார்கள். ஜெகன் ரேவதியிடம் கேட்டான்...

“இவை ஸ்கலுக்குப் போகேலையே...”

“மழை சரியாய்ப் பெய்தால் போறேலை”

“ஏன்?”

“ஸ்கலுக்கு வயலுக்குள்ளால் நடந்துதானே போறதுகள். மழைவெள்ளம் போட்டால் நடந்து போக கஷ்டம். சேறும் சக்தியுமாய் இருக்கும். இதுகள் போகாதுகள்”

“அட.. அப்ப மாரியில் படிப்பும் ஒழுங்காய் இல்லை”

“ஒரு சைக்கிள் வாங்கித் தரச்சொல்லி கெளசி நெடுகவும் கேட்டபடி. சைக்கிள் எண்டால் மஞ்சவையும் ஏத்திக் கொண்டு போய் வரலாம். மூவாயிரம் காச எண்டாலும் வேணுமே. ஒவ்வொரு முறையும் நெல்லு வெட்டி சைக்கிள் எடுக்க வேணும் எண்டு நினைக்கிறதுதான். பிறகு வாங்கின கடன்களை குடுத்துக் கொண்டு வரவே காணாமல் போயிடும். பிறகு சைக்கிள் எங்க வாங்கிறது. பாவங்கள் ஒவ்வொரு நாளும் நடக்குதுகள்.”

அவள் சொன்னது அவனுக்கும் கவலையைத் தர தன்னால் என்ன செய்ய முடியும் என்பது போல பேசாமல் நின்றான்.

ஓலை பின்னிக் கொண்டிருந்த கெளசி கட்டென்று எழுந்து வந்தாள். “அதுவுமில்லாம் எங்களுக்கு இனி ஸ்கல் இப்போதைக்கு இல்லை...”

“ஏன்?”

“காலமை நியூஸ் சொன்னது... தெற்கில ஜே. வி. பி. பிரச்சனையால் நாட்டின் சகல பாடசாலைகளையும் எங்கட வடகிழக்கு உட்பட காலவரையறை இன்றி மூடசொல்லியிருக்கு அரசாங்கம்”

தாமரைச்செல்லி

- 57

“அட அநியாயம்... அங்கால பிரச்சனை எண்டா இங்க ஏன் மூடச் சொல்லுறாங்கள்”

மத்தியானம் தேவன்ற கடையிலிருந்து அன்றைய முரசொலி மஞ்ச கொண்டு வந்திருந்தாள்.

அதில் ‘தமிழ்மீப் பாடசாலைகளை எதற்காக மூட வேண்டும், என்று அருமையான ஆசிரியர் தலையங்கம் வந்திருந்தது, வாசித்து விட்டு பேப்பரை வைத்தான்.

‘இவ்வளவு நாளும் எங்கட இடத்தில் பிரச்சனை நடக்கேக்கை அங்கால ஸ்கூலை மூடுமேலே. இப்ப அங்காலை பிரச்சனை எண்டாலும் எங்கடை ஸ்கூலையும் சேர்த்து மூடு றாங்கள். எப்பவும் நாங்கள் தான் பலிக்கடாக்கள். இரண்டு பக்கத்தாலும் நெருக்கடி எங்களுக்குத்தான்’.

ஜெகன் சலிப்புடன் எழுந்து முற்றத்தில் நின்று பின் வயலைப் பார்த்தான். எல்லாக் கவலைகளையும் விட இந்த வயல் பற்றிய கவலை இப்போதைக்கு பெரிதாய்ப் பட்டது.

“எவ்வளவு தண்ணி.. அவ்வளவுக்கு மழை கொட்டியிருக்கு வயல் செய்யிறது சரியான கஷ்டமான வேலைதான். நடடம் வந்தா ஆளை ஒரேயடியாய் அமத்தி விட்டிடும்...”

“பின்னேரத்துக்குள்ள தண்ணி வடிஞ்சிடும்” என்றாள் ரேவதி.

“இண்டைக்கு இரவும் மழை பெய்யாமல் விட வேணுமே” ஜெகன் யோசனையுடன் வான்தைப் பார்த்து... “கொஞ்சம் தெளிவாக கிடக்கு. இதோட மழை விட்டிடும்” என்றான்.

“நீங்களும் முதல்முதல் வயல் செய்ய வந்து நல்ல அனுபவம்”

“பயிர் முளைக்க கண்நாள் எடுக்குமே..”

“ஒரு கிழமையெண்டாலும் செல்லும்... ஏன்?”

“இல்லை. கண நாளாகுமெண்டால் நான் லீவு போட்டிடு நிற்கேலாது. அதுதான் கேட்டனான்”

தலைவாசவில் அமர்த்து மண்வெட்டிக்குப் பிடி போட்டுக் கொண்டிருந்த முருகேக் “நீங்கள் போங்கோ தம்பி நான் பார்த்துக் கொள்ளுறன்” என்றார்.

“எங்கட வயலில் ராமசாமி செய்யிற வேலைக்கு பிறிம்பாய் கூலி குடுங்கோ. நான் தந்திட்டுப் போறன்”

“காசுக் கணக்கு என்ன தம்பி... நீர் கவலைப் படாமல் போயிட்டு வாரும்”

“வாற சனி அடுத்த சனி வரட்டே”

“ஓம்... அப்ப வந்தால் புல்லு மருந்து அடிக்க வேணும்... காக கொண்டு வந்தால் வாங்கி வச்சிடலாம். பிறகு நீர் போனாலும் நாங்கள் பார்த்து அடிக்கலாம்”

அன்று இரவு மழை வராததால் மனம் கொஞ்சம் ஆறுத வாக ஜெகன் புறப்பட்டுப் போனான்.

முருகேசுவுக்குத்தான் தாள முடியாத கவலையாகவும் யோசனையாகவும் இருந்தது. தண்ணீர் வடிந்து ஒடுவதை ஒவ்வொரு வயல் வரம்பிலும் நின்று கவனித்துக் கொண்டே வந்தார்.

இவ்வளவு காசை கொட்டி விதைத்தது பயிர் முளைக்கா விட்டால் என்ன செய்வது என்ற பயம் நெஞ்சை நெருடியது. பயிர் முளைக்கா விட்டால் திரும்ப விதை நெல்லு வாங்க வேணும், திரும்ப உழவேணும், நக்ரருக்கு மசல் காச முதலே குடுத்து விடவேணும்.

செந்தில்நாதன் தந்த காசில் ரேவதியின் சங்கிலியை அடை விலிருந்து மீட்க வேண்டும் என்று நினைத்திருந்தார். இப்ப அது சரி வராது போன்ற தோன்றியது.

திரும்ப விதைக்க வேண்டி வருமானால் காச தேவைப்படும். பொறுத்துப் பார்த்து அடைவை எடுப்போம் என்று முடிவு செய்தார். ஒன்றை நினைக்க ஒன்று நடக்கிறதே என்று கவலை யாக இருந்தது.

அடுத்து வந்த நாட்களில் தண்ணீரை வடிய விட்டு பயிர் முளைக்கிறதா என்று பார்த்தார்கள். ஜெகனின் காணியில் ஓரளவு நெருக்கமாய் முளை கிளம்பி தளிர் விட்டு பச்சையாய் படர்ந்திருந்தது. முருகேசுவுக்கு பள்ளப்பக்கம் முழுவதும் அழிந்து விட்டது.

திரும்ப விதை நெல்லு வாங்கி விதைப்போம் என்ற முடிவில் வேலுப்பிள்ளையாரிடம் போனார்.

“என்ன அலுவல் முருகேசு?” வரவேற்பில் அவ்வளவு இயல் பில்லை. ஏதோ இடறியது.

“மூண்டு ஏக்கர் துப்பச்சுவாய் அழிஞ்சு போச்சு... திருப்பி விதைக்க வேணும், விதை நெல்லு வேணும், மூண்டு மூட்டை தாறிங்களே... காச தாறன்”

வேலுப்பின்னள நாடியைத் தேய்த்துக் கொண்டு யோசித்தார் “உனக்கு பத்து ஏக்கரையும் விதைக்கக் கஷ்டம் எண்டு சொன்ன தாலதான் நான் விதைப்பம் எண்டு கேட்டனான். நீ எனக்கு அப்பிடிச் சொல்லியிட்டு பிறகு செந்தில்நாதனிட்ட முழுக்க விதைக்கிறன் எண்டு சொல்லிப் போட்டாய். நான் இடையில் கதைச்சு வீண் பழி கேட்டிட்டன்’ என்று குற்றம் சாட்டும் குரவில் சொன்னார்.

இதற்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்துக் கொண்டு முருகேசு பேசாமல் நின்றார்.

“அதில் எனக்கு ஒண்டுமில்லை.. எனக்குச் செய்ய கானி இல்லையே... ஏதோ உனக்கு உழு விதைக்க வாற்றுதானே நானும் விதைப்பம் எண்டு நினைக்கன்... மற்றபடி நீ செய்யிற கானியில் நான் தலைப்போடப் போறனே...”

“அப்பிடி இல்லை... முதல்ல நான் அப்பிடித்தான் நினைச் சனான். பிறகு செய்யிறதோட செய்வம் எண்டு செய்யிறன்”

“நான் சொல்லுறன் எண்டு குறை நினைக்காதை முருகேசு செந்தில்தாதன் பெரிய ஆள். உனக்குத் தாற மாதிரி தந்து தன்னட்ட தாள ஏலாத கடன் காரணாக்கிப் போடுவார். உனக்கு விளங்காது’ முருகேசு பேசாமல் நின்றார்.

“சரி சரி உனக்கு அவரைப் பற்றிச் சொன்னாலும் பிடிக் காது. எனக்கு என்ன வந்தது. சரி முண்டு மூட்டை தாறன். ஆனா விதை நெல்லு எண்டபடியால் ஐநூறு ரூபாப்படி தர வேணும்”

“ஐநூறு ரூபாயோ... நெல்லு விலை இப்ப நானாறு ரூபா தானே...” என்று ஏங்கிப் போய் நின்றார் முருகேசு.

“திறமான விதை நெல்லு முருகேசு... மற்ற ஆட்களின்ர சப்புச்சவர் நெல் இல்லை. இந்த விலைக்குத்தான் நான் மற்ற வைக்கும் குடுத்தனான். விருப்பமெண்டால் சொல்லு. இல்லை யெண்டால் வேற இடத்தில் பார்”

இனி எங்கே நெல்லுக்கு அலைவது. இங்கே வாங்கினால் மெஹினுடன் ஏற்றி வரச்சுகம்

“சரி தாங்கோ” மடியைப் பிரித்து ஆயிரத்தி ஐநூறு ரூபா எண்ணீக் கொடுத்தார். “மசலுக்கு இதை வைச்சிருங்கோ” என்று ஐநூறு ரூபா கொடுத்தார்.

“உனக்கு எண்ட படியால் மஸல் காசோட உழுது விதைச்சுத் தாறன். மற்றவங்கள் மிசின் காசையும் வாங்காமல் வயலுக்க மெழினை இறக்க மாட்டாங்கள். என்ன செய்யிறது மனிசரை வேணும் என்டு நினைக்கிறவன் நான்...”

காசை வாங்கிகைக்குள் வைத்துக் கொண்டு .. “கிணத் தயில சோமன் மிசின் கழுவிக் கொண்டு நிற்கிறான் எப்ப விதைக்க வேணும் எண்டு சொல்லியிட்டுப் போ... தண்ணி நல்லாய் வடிஞ்சிட்டுதே.. சேறாய் இருந்தால் மிசின் புதைஞ்சு போகும்” என்றார்.

“இரண்டு நாள் பொறுத்து விதைக்க சரியாய் இருக்கும்”

“சமி சொல்லிப் போட்டுப் போ...”

முருகேக் சோமளிடம் விஷயத்தைச் சொல்லிவிட்டு விட்டுக்கு வந்தார்...

இரண்டாம் நாள் றக்கார் வயலுக்குள் இறங்கி இரண்டு வயல் உழுத்துடன் அதிக ஈரம் காரணமாக புதையத் தொடங்கியது. கடைசியில் சங்கிலி கட்டி புதைந்த றக்கரை இழுத்து வெளியே விட்டு விட்டு மாட்டுக்காரனிடம் ஒடினார்.

மூன்று சோடி மாடுகளைப் பிடித்து நெல்லைத் தண்ணீரில் ஊறப்போட்டு உழுது விதைத்து முடிப்பதற்குள் முருகேக்குக்கு சீ என்றாகி விட்டது. என்ன கஷ்டகாலம் என்று மனம் விட்டுப் போயிற்று.

9

சரியாக இரண்டு கிழமையின் பின் ஜெகன் வந்தான். அன்றைக்கு உருத்திரப்புரம் சந்தியிலிருந்து பாதிவழி ஒரு மாட்டு வண்டிலில் வந்து மீதி வழியை நடந்து வந்து சேர்ந்தான்.

தேவன் கடைவாசலுக்கு வரும்போது நல்ல மத்தியான நேரம். நல்ல வெய்யில் தோளில் தொங்கும் பை பாரமாய் சுன்னத்து. அதை எடுத்து முன்பக்கம் போட்ட வாங்கில் வைத்து விட்டு அப்பாடா என்று தானும் அமர்ந்தான்.

அவளைக் கண்டதும் தேவன் சோடா உடைத்துக் கொடுத்தாள். மறுக்காமல் வாங்கிக் குடித்து விட்டு காசு கொடுக்க தேவன் தயங்கினான்.

“முதல்நாள் ஈஸ்மா தந்ததோட சரி. காசு வேண்டேலை யெண்டால் இனி இந்தப் பக்கம் வரவே மாட்டன்.” என்று சொன்னதும் காசை வாங்கிக் கொண்டான்.

“இண்டையான் பேப்பர் பார்த்தனீங்களே.. தமிழ்மூ மக்கள் மன்றத் தலைவர் சிவானந்தசுந்தரத்தை வல்லவெளியில் பஸ்ஸால் இறக்கிச் சுட்டுப் போட்டாங்களாம்.” தேவன் கவலை புடன் கேட்டான்.

“ஓம் பார்த்தனான். எவ்வளவு அநியாயம். ஆர் இதைக் கேட்கிறது..”

“இப்ப பேப்பரைப் பார்த்தாலே கவலைதான். ஆனா கண்ணிவெடியில் சிதறி பத்து ஆமிரி சரி எண்டு செய்தி வந்தா கொஞ்சம் சந்தோஷமாக் கிடக்கும். உதன்ன பையுக்க? புத்தகங்களே...”

“ஓம்.” தான் கொண்டு வந்திருந்த பையைப் பிரித்து ஒரு கட்டு புத்தகங்களை எடுத்து தேவனிடம் கொடுத்தான்.

“உங்கட வைபிறற்றியில் வையுங்கோ. வேற புத்தகங்களும் இருக்கு. பிறகு கொண்டு வந்து தாறன்.”

தேவன் சந்தோஷத்துடன் வாங்கிக் கொண்டான். “எவ்வளவு புத்தகங்களை வைச்சு என்ன.. இந்தச் சங்கள் வந்து படிக்கப் போகுதுகளே.. வாற பேப்பரைக் கூட ஒழுங்காய் வந்து படியாதுகள். இந்த லட்சணத்தில் இந்த ஊர்ச்சணங்கள் உலகை அறியட்டும் எண்டு நாங்கள் வைபிறறி நடத்திறம்.” அலுப்புடன் சொன்னான்.

அந்தப் புத்தகங்களை பூரட்டிப் பார்த்து விட்டு அதில் இரண்டு புத்தகங்களை எடுத்து ஜூகனிடம் கொடுத்து ‘இதை ரேவதியிட்ட குடுத்து விடுங்கோ’ என்றான்

“அதிகமாய் இலங்கைப் புத்தகம்தான் வாங்குவீங்கள் போல்.”

“இங்க வாற புத்தகங்களை கட்டாயம் வாங்க வேணும் எண்டதுக்காக வாங்கிறனான். சரி நான் வரட்டே. வயல் என்ன மாதிரியோ தெரியேலை இதை நினைச்சு ஒரே யோசனை.”

“நான் அந்தப் பக்கம் போனனான். உங்கட பயிராயிட்டுது.”

“இந்த பிரயாணத்தை நினைச்சால் ஒரே அலுப்பாக்கிடக்கு. காலமை ஆறுமணிக்கு வெளிக்கிட்டனான். இப்ப இரண்டு மணிக்கு மேல் ஆகுது. ஆனையிறவில் இன்டைக்கு அநியாயத் துக்கு மறிச்சு வைச்சுப் போட்டாங்கள். பஸ்ஸாக்குள்ளாயும் இருக்க விடேலை. ரோட்டில் வரிசையாய் நிற்க விட்டிட்டாங்கள். வெய்யிலுக்க நாலு மணித்தியாலம் நின்டதுதான். அதுதான் சரியாய் தலையிடிக்குது. தன்ற நாட்டின சனம் நடமாடித் திரியக் கூட வழியில்லை. எங்கயிருந்தோ வந்தவங்கள் என்ன பாடுபடுத்திறாங்கள்.”

“தமிழன்ற தலைவிதி அது. என்ன செய்யிறது.”

ஜெகன் பையைத் தோளில் போட்டுக் கொண்டு நடந்தான்.

ஏனோ இன்றைய பிரயாணம் சரியான அலுப்பைத் தருகிறது. உடம்பை அடித்துப் போட்டது மாதிரி இருக்கிறது.

நாலு மணிநேரம் எந்தக் காரணமும் இல்லாமல் வெய்யிலில் நின்றதை நினைக்க மனதுக்குள் சுரு சுருவன்று ஆத்திரமாய் வந்தது.

அந்த வெட்ட வெளியில் எத்தனை சனம்... கிட்டக்கட்ட எழைட்டு பஸ்களில் வந்த அத்தனை பேரையும் வரிசையாய் நிற்க விட்டு விட்டார்கள். எத்தனை வயதானவர்கள் பெண்கள்... குழந்தைகள்... சின்னஞ்சிறிக்கள் தண்ணி தண்ணி என்று கத்திக் கொண்டே நின்றதை தாங்க முடியாமல் இருத்தது.

இந்தக் கஸ்டம் எல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு...?

ஜெகன் யோசித்துக் கொண்டே முருகேகவின் வீட்டுக்கு வந்தான்.

அவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தவர் போல தலைவாசலில் இருந்த முருகேசு ‘வாரும் தம்பி’ என்று வரவேற்றார்.

துவாயால் தின்னையைக் கட்டி “இரும்” என்று சொல்லி விட்டு ‘ரேவதி’ என்று குரல் கொடுத்தார்.

வீட்டுக்குள் இயங்கிக் கொண்டிருந்த தையல்மெனின் டக் கெள்று நின்றது.

ரேவதி வெளியே வந்தாள். அவனைக் கண்டதும் முகம் மலர புன்னகைத்தாள்.

“சாப்பாடு கொண்டு வந்து குடு பிள்ளை. நீர் கை காலைக் கழுவி விட்டு வாரும் தம்பி”

ரேவதி சூசினிக்குள் போக ஜெகன் தலைவாசல் தட்டி சாத்தியிருந்த பக்கமாகப் போய் உடைகளை மாற்றி விட்டு கிணற்றிக்குப் போய் முகம் கழுவி விட்டு வந்தான்.

அதற்குள் ரேவதி தட்டில்சோறு கறி போட்டு தண்ணீர்ச் செம்பையும் தலைவாசல் திண்ணையில் கொண்டு வந்து வைத்து விட்டாள்

காலையில் எதுவும் சாப்பிடாததால் ஒரே பசியாக இருந்தது சோறும் கைத்தங்காய் கறியும் தக்காளிப் பழக்குழம்பும் வாய்க்கு சுசியாக இருந்தது.

“இன்டைக்கு மீன் வாங்கேலை தம்பி. சைவக்கறிதான். பிள்ளை கொஞ்சம் குழம்பு கொண்டு வந்து விடு”

ஜெகன் சாப்பிட்டுக் கை கழுவி விட்டு வந்ததும் முருகேசு சான்னார்...

“கொஞ்சம் இருந்திட்டுப் போய் வயலைப் பார்ப்பம் தம்பி எல்லாம் பயிராயிட்டுது. பச்சையாய் பார்க்க கொஞ்சம் மனதுக்கு சந்தோஷமாக கிடக்கு. இனி வந்து சேர்ந்திடும்”

“கிணற்றியில் நின்டு பார்த்தனான். உங்கடையும் ஓரளவு பயிராயிட்டுது...”

“முண்டு ஏக்கர் ஒழுக்குப் பக்கமாய் திரும்ப விடைச்சனான் இந்த முறை விடைப்பு சரியாய் அலைய வைச்சிட்டுது”

வெய்யில் சிறிது இறங்கிய பின் இருவருமாய் வயலைச் சுற்றிப் பார்த்தார்கள். ஊசி இலையாய் சிறு சிறு தள்ளிடங்கள் நிமிர்ந்து நிற்கும் பயிரைப் பார்க்க மனதுக்குள் சந்தோஷமாய் இருந்தது.

“இருபத்தொரு நாளால் புல்லு மருந்து அடிச்சால் நல்லது. புல்லைத் தொடக்கத்திலேயே கட்டுப்படுத்திப் போடவேணும். விறகு புல்லு புடுங்க இங்க ஆட்களை பிடிக்க ஏலாது”

‘ஏன் சனம் வராதே...’

“சனம் எங்க தம்பி போன வருஷம் வரை புல்லுப் புடுங்கி வரம்பு செநுக்கித் திரிஞ்சுவனெல்லாம் இந்த வருஷம் குத்த கைக்குக் காணி எடுத்துச் செய்யிறாங்கள். சனம் எல்லாம் வயலைச் செய்து முன்னேற எங்கட தரவழிதான் இன்னும் இப்பிடியே இருக்கிறம்...”

“என் இப்பிடி வருதூ என்டு நினைக்கிறீங்கள்”

“எதைச் சொல்லுறது... கஷ்டகாலம் தான்... தண்ணி இல்லாமல் ஏரியும், இல்லை வெள்ளத்தால் அழியும். கடைசி நேரம் கதிரில் நோய் பிடிச்சா ஒரு சாம்பலும் வராது. எத்தி ணையோ கஷ்டப்பட்டு நெல்லை விளைய வைச்சாலும் குத்தகை குடுக்க ஒருபகுதி போயிடும். இதுவே சொந்தக் காணியெண்டால் குத்தகை குடுக்கத் தேவையில்லைத் தானே”

அவரது குரவில் ஒரு தழு தழுப்பு இருந்ததை ஜெகன் உணர்ந்தான்.

“இரவுல் காணியில் இருந்தே என்ற காலம் முடிஞ்சிட்டது. இந்தப் பிள்ளையருக்கும் சொந்தக் காணியில் இருக்க பலன் இல்லாமல் போச்சு.. நானும்தான் பாடுபடுறன்... ஒரு பிடி மன்னைக் கூட சொந்தமாய் வாங்க முடியேலை... அதுதான் தம்பி எனக்கு ஆறாத கவலை...”

குரவுக்கு கம்மச் சொல்லும் அவரைக் கவலையுடன் பார்த்தான் ஜெகன். சொந்தமாய் ஒரு காணி இல்லாத ஏத்துக்கம் அவர் பார்வையில் பிரதிபலித்தது.

“நீங்கள் இந்தக் காணியில் குடிவந்து எத்தினை வருஷம் இருக்கும்?”

“கிட்டத்தட்ட முப்பது வருஷம் தம்பி காடி பத்தையாய்க் கிடந்ததை நாங்கள் வந்துதான் துப்பாவாக்கின்னாங்கள்... யானைக்காடு தம்பி, யானையளாலும் நுளம்புக் கடியளாலும் அந்த கோம் நாங்கள் பட்ட பாடு”

“முப்பது வருஷங்களாய் இங்கிறீங்கள் காணியை விட்டு எழும்ப மாட்டும் எண்டால் என்ன செய்வார் செந்தில்நாதன்”

இதைக் கேட்டுக் கிடைக்கிட்டவராய்... “என்னதம்பி இப்பிடிச் சொல்லுறீர், அப்பிடி நினைக்கிறதே அநியாயம் அந்த நோம் அலைஞ்ச எங்களை இங்க குடியிருத்தி எங்கட வாழ்க்கைக்கு வழி காட்டினவர். அவற்ற சொத்தை எடுக்கிறது துரோகம். அப்பிடி நான் ஒரு நாளும் செய்யமாட்டன்” என்றார்.

“சீ! நான் ஒரு பேச்சுக்குச் சொன்னனான்... நீங்கள் குறையாய் நினைச்சுப் போடாதேங்கோ”

“இதில் என்ன தம்பி குறை எங்க குடும்பத்துக்கு அவர் கடவுள் மாதிரி... இந்தப் பிள்ளையள் அவற்ற அருமை தெரியாமல் ஏதாவது சொல்லுங்கள், நாங்கள் செய்ந்றி மறக்கிறதே சொல்லும்.” வயலைச் சுற்றிப் பார்த்து விட்டு வீட்டுக்கு வந்தார்கள்.

முருகேச தெருப்பக்கம் போக.. ஜெகன் தலைவாசலில் அமர்ந்தான். தேனீர் கொண்டு வந்து கொடுத்த ரேவதியிடம்

“உங்கட.. ஐயாவுக்கு சூர்யாவின்ற அப்பாவில் சரியான விசுவாசம் என்ன?” என்றான்.

“விசுவாசம் எண்டா அப்பிடி ஒரு விசுவாசம். ஏன் கேட்கிறீங்கள்”

ஜெகன் முருகேச சொன்னதைச் சொன்னான்.

“எங்களை இங்க குடி வைச்சது உண்மைதான். அதுக்காக இப்பிடி ஒரேயடியாய் பணிஞ்க போற்றே... ஐயா அந்தக் காலத்து ஆள். நேரமை, நியாயம், விசுவாசம், பணிவு எண்டு அப்பிடியே மனதில் படிஞ்சிட்டே. அவர் காணியில் எங்களை இருத்தி வைச்சிருக்கிற காரணமே ஐயாவின்ற இந்த குணங்கள் தான். ஐயாவை நம்பிற அளவுக்கு வேற அட்களை நம்பேலாது தானே அதாலதான் நாங்கள் வேற காணி ஏதும் வாங்கியிடக்கூடாதெண்டு கவனமாய் இருந்தவர். காணி ஏதும் வாங்கிறதாய் இருந்தால் எப்பவோ வாங்கியிருக்க வேணும். இனிமேல் சரிவராது இரவல் காணிக்க குடியிருக்கத்தான் எங்கட பலனாக்கும்”

ரேவதியை கெளசி இடை மறித்தான், “என் இனிமேலும் காணி வாங்கலாம் தானே... நினைச்சா வாங்கலாம், ஆனா ஐயா நினைக்கிறேலை. அவ்வளவுதான்”

“நீ பேசாமல் இரு. இவளுக்கு நெடுகவும் ஒரு கோபம்”

கெளசி அந்த அதட்டலை பொருட்படுத்தாமல் சொன்னான் “அவர் எங்களுக்கு சம்மா எதுவும் தரேலை. அது ஐயாவுக்கு விளங்குறேலை. ஒருதரம் வெள்ளத்தால் அழிஞ்சுது... ஒருதரம் தண்ணியில்லாம எரிஞ்சுது... அப்ப குத்தகை வாங்காமல் விட்டவரோ, ஒரு புசல் கூட குறைக்க மாட்டின் எண்டு சொல்லிப் போட்டார். அப்ப சூர்யாண்ணை கூட எங்களுக்காக கதைச்சுப்பார்த்தவர். இவர் கேட்கேலை... அப்பிடிப்பட்ட இரக்கமே இல்லாத ஆள்” கெளசியின் கோபம் வார்த்தைகளில் வெடித்தது.

அவர்களின் ஆத்திரமும் ஆற்றாமையும் ஜெகனுக்குப்புரிந்தது

“கெளசி! நீ அந்த ஆட்டுக்கு குழை ஒடிச்சுப் போட்டு விடு” கெளசி அந்தப் பக்கம் போனதும்.

“இவருக்கு அந்த ஆளில் ஒரே கோபம். அதுக்காக பாவம் ஜயாவை மனம் நோக்க கடத்தக்கிறதே. அவரும் தான் என்ன செய்வார்”

எல்லோரையும் அரவணைத்துப்போகின்ற அவளது இயல்பு... எத்தனை மௌமையான சபாவழுள்ள பெண் இவள். அவளையே ஒரு வினாடி பார்த்தான்...

“பார்த்திங்களா மறந்தே போயிட்டன். இந்த முறை கொஞ்சப் புத்தகங்கள் கொண்டு வந்தனான். தேவனிட்ட குடுக்க அசில ரொண்டு புத்தகம் உங்களுக்கு தந்து விட்டது.”

ஜெகன் எழுந்து போய் புத்தகங்களை எடுத்துக் கொடித் தான்.

அதைப் பாட்டிக் கொண்டே “தேவனும் பாவம் ஒரு வைப்பிற்றியை வைர்க்க கொண்டு அலையது. இங்க ஆர்போயிப் படிக்குதுகள். அது தேவனுக்கு சரியான கவலை இந்தச் சனங்கள் என் இப்பிடி ஓர்க்குதுகள் எண்டு” என்று அவள் இயல்பாய் சொல்லிக் கொண்டு போக ஜெகன்ன் மனதில் மெல்லியதாய் ஒரு பொறாமையுணர்வு எழுந்தது.

கேவனை அவள் உரிமையடன் அமைக்குப் பேசுவது ஒரு வித நெருடலைக் கந்தது. சின்ன வயதிலிருந்து பழகுவதால் இந்த மாதிரி உரிமையாய் கடைக்க முடிகிறது என்று உணர்ந்தாலும் தன் மனதை நெருடிம் அந்த உணர்வை அவனால் தலீர்க்க முடியவில்லை. ஏன் இப்படி நினைக்கிறேன் என்று தன்னையே நொந்து கொண்டான்.

அந்த நினைவுகளை ஒதுக்கிக் கொண்டு அவளைப் பார்த்தான். அவள் தலைவாசல் கிண்ணணயில் அமர்ந்து தாணில் சாய்ந்து கொண்டு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தாள்.

மாலை நோத்து வெப்பில் அவள் முகத்தில் விழ அந்த கறுப்பு முகத்தில் பள்ளவென்று ஒரு அழகு தெரிந்தது.

இவளைப் பார்க்கும் போதும் கடத்தக்கும் போதும் மனதுக்குள் பொங்குகின்ற உற்சாகத்தை அவனால் ஒதுக்க முடியவில்லை.

“இந்த வைப்பிற்றியால் உங்களுக்கு என்ன லாபம்?”

“எத்தினையோ ஆசையோட்டியும் எதிர்பார்ப்போட்டியும்தான் இதைத் தொடங்கினாங்கள். ரவுண் கவுன்சில்ல பதிவு செய்து

அதன் உதவியோட தொடங்கினது. இப்பவும் ஈழமுரசு பேப்பர் அதுதான் தருகிறது. ஏதோ நாலு விஷயங்களை எங்கட சனங் அறியட்டும் என்கு தேவன்தான் ஒரே பிடியாய் நின்கு தொடங்கினது. ஆனா சணம் எங்க வாசிக்குது...”

“தேவனும் இதைத்தான் சொன்னது.”

“ஆனா சனத்திலியும் பின்மூலம் இல்லை. இங்க உள்ளதெல்லாம் படிப்பட்டுக் குறைஞ்ச சனங்கள், பறந்து பறந்து உழைஷ்சும் ஆன படி சாப்பிட முடியாத ஏழைச்சனங்கள். இதுகளுக்கு ஒருநாள் பொழுது விடிஞ்சால் அண்டைக்கு சாப்பாட்டுக்கு என்ன வழி எண்டதே பெரிய கேள்வியாக கிடக்கும். பிறகு கதைப் புத்தகம் எண்ணெண்கு வாசிக்கிறது மங்கையும் முந்தி நல்லாய் வாசிக்கும். இப்ப அதுவும் தன்ர கவலையில் வாசிக்கிறதை விட்டிட்டுது. போய் தேவனிட்ட புத்தகம் வாங்கினாலும் சோமனிட்ட அடிதான் வாங்கும். எப்பவாவது வந்தால் நான் குடிப்பன். பாருங்கோ...ஒவ்வொரு ஆட்களின்ற தலைவிதியை வாழ்க்கையே பிரச்சனையாய்ப் போனால் அதைத் திஷ்யம் எண்டு ஒண்டுமே இல்லாமல் போயிடும்.” அவன் குரல் நெகிழ சொல்ல அவனையும் கவலை தொற்றிக் கொண்டது.

“இப்பிடி ஒருதன் வந்து அவளையும் அவளின்ற ரசனையையும் மிதிப்பான் எண்டால் அவளுக்கு கல்யாணம் என்னத்துக்கு?”

இதைக் கேட்டதும் இவளைப் பற்றி குளக்காயில் வைத்து சூர்யா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. இவளின் ரசனைக் கேற்ற படி நல்லவன் ஒருவன் வரவேணும்...

“உந்த ராமசாமி பகல் முழுதும் மாடுமாதிரி உழைக்குது. பின்னேரம் குடிச்சிட்டு போய் மனிசிக்கும் அடி பின்னையஞ்சுக்கும் அடி.. என் தேவன்ர ஜ்யாவும் உப்பிடித்தான். இப்ப பின்னையன் வளர்ந்திட்டுதுகள். அதில் கொஞ்சம் திருத்தம். அண்டைக்கு விதைக்க வந்துது செல்லும். அது குடிக்கிறேலை வெறிக்கிறேலை. ஆனா மனிசியில் சரியான சந்தேகம். ஆரோட கணத்தச்சாலும் அடியும் உதையும் தான். ஏச்சுப் பேச்சு காதால கேட்கேலாது. எல்லா ஆம்பினையளும் உப்பிடித்தான். பொம்பினை திருப்பி அடிக்க மாட்டான் எண்ட கைரியத்திலதானே அடிக்கிறதும் உதைக்கிறதும்.

“நீங்கள் பாலகுமாரன்ற கதையள் படிச்சிருப்பீங்கள். அதில் எவ்வளவு நல்ல ஆம்பினையள் வருகினம். கரையோர முதலைகள் படிச்சிங்களா?!”

“நீங்க பாலகுமாரன் வரைக்கும் ஏன் போற்கள். எங்கடநாட்டு எழுத்தாளர்களும் எழுதியிருக்கின்றதானே. அதெல்லாம் கதையளிவதான். உண்மையில் பொம்பிளையளின்ற கஷ்டங்களை ஆம்பிளையள் உணருமேலே.”

“எதையும் வெறும் கற்பணையில் எழுத ஏலாது. ஏதாவது உண்மையை... நடைமுறையை... யதார்த்தத்தைத்தான் எழுத லாம். நல்லவையும் கெட்டவையும் சேர்ந்துதானே சமூகத்தில் இருக்கின்ற.”

“எண்டாலும் எனக்கு நம்பிக்கை இல்லை” அவள் மெல்ல விரித்துக் கொண்டு புத்தகங்களுடன் எழுந்து போனாள். ஆன்களைப் பற்றிய பயம் பெண்களின் மனதில் எவ்வளவு ஆழமாக படிந்து போயிருக்கிறது. இது எவ்வளவு கவலைக்குரிய விஷயம்.

இந்தக் காணி வாங்கிய ஏழைட்டு வருஷங்களில் அவன் ஒரு தடவைகூட இங்கே வந்ததில்லை. இவர்களைப் பற்றி ஐயா சொன்னபோது அவை மனதில் அப்போது பதியவில்லை.

இப்போது அனுபவழூர்வமாக இவர்களை உணரும் போது இவர்கள் என்ன மனிதர்கள் என்ற வியந்து போகிறது. இந்தக் காட்டுக்குள் இந்தப் பெண் நற்பண்புகளோடு எப்படி உருவாகியிருக்கிறாள் என்று ஆச்சரியப்பட வைக்கிறது’

சிறுவயதிலிருந்தே இங்கே வருகின்ற குர்யா இவர்கள் மீது பரிவும் பாசமும் கொண்ட தில் ஆச்சரியப் பலவுதற்கு எதுவுமில்லை என்று தோன்றுகிறது. இசுவ முருகேசு பக்கத்தில் இருந்து கதைத்தது எதுவும் அவன் மனதில் பதியவில்லை.

இசுவின் அமைதியில் குசினிக்குள் ரேவதி நடமாடுவதும் பாத்திரங்களின் சின்ன சத்தங்களும் அவன் கவனத்தை ஈர்த்தது.

என்னவென்று அவனால் இனம் காணமுடியாத உணர்வில் மனம் தலித்ததுகுழம்பியது.

அடுத்த அடுத்த நாட்களில் திரும்பிப் போக வேண்டுமே என்ற நிலைப்பு அலுப்புடன் மனதில் எழுந்தது. இருட்டைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு ரேவதியை இப்படி பார்ப்பது தவறு என்று மனகின் மூலையில் ஒரு குரல் புலம்பியது.

பாரிச வாதத்தால் படுத்திருக்கும் தந்தையினதும் அக்காவி எதும் நிலைப்பு திடுமென வந்ததும் வேதனையுடன் கண்களை மூடிக்கொண்டான்.

தூரத்தில் இரண்டு நாட்கள் மாறிமாறிக் குரைப்பது விடாமல் கோட்டு.

ஊய் என்ற சத்தத்துடன் காற்று குளிராக வீசியது.

மார்க்டி மாதத்துக்குரிய குளிர் உடலை ஊசியாய்க் குத்தியது. வீட்டுக்குள் மூன்று பாய்களைப் போட்டு ரேவதி கெளசி மஞ்ச படுத்திருந்தார்கள்.

மஞ்ச ரேவதி யின் இடுப்பில் கையை வளைத்துப் போட்டுக் கொண்டு நித்திரையாகிப் போயிருந்தாள். சுவரோரம் பாயில் குப்புறப் படுத்துக் கொண்டு தலைமாட்டில் லாம்பு வைத்துக் கொண்டு கெளசி படித்துக் கொண்டிருந்தாள்.

அறையின் மூலையில் தையல் மெழின். பக்கத்தில் பெரிய ரங்குப் பெட்டி... சின்ன மர அலுமாரி. குறுக்கே கயிற்றுக் கொடி. அதில் ஒழுங்காகத் தொங்கிய அவர்களது உடுப்புக்கள்...

அவர்களது உடைகைகள் அவற்றுக்குள்ளேயே அடக்கமாகி விட அறை பளிச்சென்று துப்பரவாக இருந்தது.

வயலைப் பார்த்தபடி இருந்த ஐள்ளலை குளிர் காற்று வீசுவதால் சாத்தியிருந்தார்கள். தவளைகளின் சத்தம் விடாமல் கேட்டது. பகல் பெய்த மழை இன்னமும் ஓயவில்லை. வெளியே மெல்லிய தூறல்களாகத் தூறிக் கொண்டிருந்தது.

போர்வையால் இறுகப் போர்த்தியபடி கெளசி குனிந்த முகத்துடன் படித்துக் கொண்டிருப்பதை ரேவதி பார்த்துக் கொண்டிருந்தாள். லாம்பின் வெளிச்சத்தில் கெளசியின் முகம் பளிச்சென்று இருந்தது. வெளியே முருகேசு இருமுவது கேட்டது.

மாரிகாலம் வந்தால் அவருக்கு இந்த இருமலும் லேசான இருப்பும் வந்து விடும். சரத்துக்குள் அலைவதால் தொடர்ந்து இருமிக் கொண்டே இருப்பார்.

என்ன நேரம் இருக்கும் என்று ரேவதி யோசித்தாள். பத்து மனி என்றாலும் வரும். எழுந்தபோய் சுடச்சுடத் தேத்தண்ணி வைத்துத் தரட்டா என்று கேட்கலாம். ஆனால் முருகேசுவுடன் ஜெகனும் படுத்திருப்பதால் போகத் தயக்கமாய் இருந்தது.

புல்லு மருந்து வாங்கி வைத்து விட்டுப் போனவன் ஒரு மாதத்தின் பின் நேற்று வந்திருக்கிறான்.

இப்போது வயலில் புல் பிடுங்க வேண்டும். புல்லு மருந்து அடித்தாலும் அங்கும்கே தப்பி வந்து முளைத்து விட்டது. ஏழூட்டுப் பேர் நாளையிலிருந்து வந்து பிடுங்க ஒழுங்கு செய்திருக்கிறது.

செந்தில்நாதன் தந்த காசில் விதைத்து புல்லு மருந்து அடித்து பசனை வாங்கியதில் பெரும்பகுதி மழிந்து விட்டது. புல்லு பிடுங்கவே மட்டு மட்டாகத்தான் காலை. அதற்குப் பிறகு செலவுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

வினாக்கத்து ஒரோ தரத்தில் முளைத்திருந்தால் எவ்வளவு செலவு மிக்கம். பிறகு மாடு பிடித்து விதைச்சது எல்லாம் அநியாயச் செலவு...

அவன் யோசித்துக் கொண்டிருக்கையில் தற்சயலாய் திரும்பிப் பார்த்த கௌசி

“என்னக்கா நித்திரை வரேலையே...” என்று கேட்டாள்.

“ம்... நித்திரையும் வருகுதில்லை. நீ படி..”

கௌசி அலுப்புடன் கைகளை உதறி விட்டுக் கொண்டாள்.

“வாற ஒசல்டிற்கு என்னெண்டு எக்ஸாம் எடுக்கிறதோ தெரியேலை. எங்கட் கிளாஸில் நானைவாசுபேர் யாழ்ப்பாணம் ரியூஷன்கு போயிட்டினம். சிலதுகள் கிளிநொச்சியில் சாந்தி நிகேதனில் ரியூஷன் எடுக்குதுகள். எனக்கு ஒரு இடமும் போகவறியில்லை.”

“என் கிளாஸில் வடிவாய் படிப்பிக்கிறேலையே...”

“படிப்பிக்கிறதுதான் ஆனா சிலபஸ் ஒண்டும் முடிக்கேலை. ஸ்கஸ் ஒழுங்காய் நடக்கிறேலை. அது நடந்தா யாழ்ப்பாணம் சர்ஸி, ஒழுங்கா வாரேலை. அங்க ஏதும் பிரச்சனை எண்டா அவை வரசாயினம். கடைசி எங்கயாவது ரியூஷன் எடுத்தாலும் பரவாயில்லை.”

“ரியூஷன் எங்க எடுக்கிறது.”

“யாழ்ப்பாணம் போகத்தான் எங்கஞ்கு வழி இல்லை. உதிலை இருக்கிற கிளிநொச்சிக்கும் போய்ப் படிக்க ஏலாமல் கிடக்கு.”

“இவ்வளவு தூரம் என்னெண்டு போவாய் கௌசி. அதை யும் விட ஆமிகாம்புக்கு கிட்டத்தானே அந்த ரியூஷன் நடக்குது. அதெல்லாம் கரைச்சல். எந்த ஓரம் எது நடக்குமோ தெரியாது.”

“உப்பிடிச் சொல்லிச் சொல்லி நாங்க வீட்டுக்க கிடக்கிறம். பிரச்சனை எண்டதுக்காக ஆர் படிக்காமல் விடுதுகள்.”

“மற்றவை மாதிரி எங்களால் இருக்க ஏலுமே.”

“அப்ப நான் படிக்காமல் போமல் இருக்கிறன்.”

கெளசியின் கோபத்தைப் பார்த்த ரேவதி சமாதானப்படுத் தினாள்.

“எதோ உன்னால் ஏலுமானதைப் படி கெளசி. கிளிதூச் சியில் போய்ப் படிக்கிறதெண்டால் அங்கேயே தங்கியிருக்க வேணும். அதெல்லாம் எங்களுக்கு சரிவராது.”

“ஏன் தேவன் அண்ணை வீட்டு சிவபாலன் கிளிநொச்சியில் ரியூஷன் எடுத்துத் தானே ‘என்ற’ பண்ணினது.”

“அதுகள் பெடியன். எங்கழும் போய்ப்-படிக்குங்கள். உனக்கு அது சரி வருமே.”

“உ!-னும் ஏதாவது சொல்லு.”

கெளசி முனை முனைத்துக் கொண்டே புத்தகத்தைப் புரட்டியவன் திடுமெனத் திரும்பி “எனக்கு இண்டைக்கு மனமே குழம் பிக் கிடக்கு அக்கா.” என்றாள்.

“ஏன்? ” ரேவதி விளங்காமல் கேட்டாள்.

“எங்களோட படிக்கிற துவிசியினர் அண்ணையை இந்திய ஆழி பிடிச்சுக் கொண்டு போயிட்டுதாம், துவி வகுப்பில் இருந்து கொண்டு ஒரே அழுகை. நினைச்சால் பாவமாக்கிடக்கு. துவியினர் பெரியண்ணாவை முந்தி இவங்கை ஆழி சுட்டது. அதுகள் எப்பிடி தாங்கி இருக்குங்கள்.”

“ஏனாம் பிடிச்சவங்கள்?”

“பிடிக்க காரணம் வேணுமே? வாட்ட சாட்டமாய் இருந்தால் எரிச்சலில் பிடிச்சுக் கொண்டு போறதுதான். அதுகளின்ற வீட்டில் சமையல் சாப்பாடு ஒண்டுமில்லையாம். துவி அழுற தைப் பார்க்க பாவமாக்கிடக்கு.” விளக்கு வெளிச்சத்தில் கெளசியின் விழிகள் ஈரத்தில் பளபளத்தனு.

ரேவதிக்கும் கவலையாய் இருந்தது,

“இப்பிடி எவ்வளவு கொடுமைகள் என்ன செய்யிறது? ”

“உதுகளை எல்லாம் யோசிச்சால் படிக்கவே மனம் வருக தில்லை அக்கா. இப்பிடியே பிரச்சனைகளும் இருந்தா நிம்மதி யும் இருக்காது. பிறகு எக்ஸாமும் இழப்பட்டுக் கொண்டே போயிடும். எக்ஸாம் நடக்கேலை எண்டால் நாங்கள் கஸ்டப் பட்டுப் படிச்ச என்ன பிரயோசனம்.”

“நம்பிக்கையோட் படி கொசி. எப்பிடியும் எக்ஸாம் நடக்கத்தான் செய்யும்.”

கொசி கீழ் உத்தைப் பற்களால் கழுத்தபடி. படிக்கத் தொடங்கினான்.

படிக்க ஆர்வமுள்ள இவருக்கு நல்ல கூழ்கினை! இருந்தால் சிச்சயும் முன்னேறி விடுவான். அனால் என்ன செய்வது..... ரேவதி ஆற்றாமையோடு கொசியைப் பார்த்தாள்.

பத்து நிமிஷம் போனதும்... “என்னால் படிக்க எலாமல் இருக்க அக்கா. நான் படிக்கப் போறன்” என்று கொல்லி வாம்பைத் தணித்து விட்டு கொசி போர்த்திக் கொண்டு படுத்து விட்டாள்.

அந்த அளா இந்டமல் ரேவதி வெகு நோமாய் மேல் கூரையையே பார்த்துக் கொண்டு படுத்திருந்தாள்.

ஒன்ற காற்றின் ரெரச்சவையும் மெல்லிய மழைக் தாறல் சுத்தக்கையும் மீறிக்கொண்டு முருகேசுவின் இருமல் விட்டு விட்டுக் கேட்டது.

கடப்பணைப் பற்றிய கவலை பிடித்துக் கொண்டதில் நித்திரை துப்பரவாக வரவில்லை.

நாட்டு நிலமை போலவே விட்டு நிலமையும் பிரச்சனைக் குரியதாகவே இருக்கிறது. எக்தனையோ கூரத்தின் பின் எங்கோ சேவவின் மெல்லிய கூவல் கேட்ட போதுதான் மெல்ல அயர்ந்து போனாள்.

அன்று பகல் முழுவதும் ஒருவருக்கும் யெல்லை இருக்க வில்லை. ஜெகனின் வயலில் ராமசாமியுடன் சேர்ந்து எட்டுப்பேர் புல் பிடிங்கிக் கொண்டிருந்தார்கள். முருகேசுவுடன் ஜெகன் வயல் வரம்பில் நின்றான்.

அவர்கள் தெல்லை விட்டு புல்லைப் பிடுங்கும் போது எப்பாடி வித்தியாசம் கண்டு படுங்குகிறார்கள். என்று ஆச்சரியப் பட்டான். அவன் பார்வைக்கு வித்தியாசமே தெரியாமல் இருந்தது.

தாமரைக்கெல்லி

73

“என்னாம் பழக்கம்தான் தமிழி. பிறந்த காலத்திலயிருந்து நெங்கும் புல்லோடதானே புழங்குதுகள்.”

காலை பத்து மணிக்கு புல்லு பிடிங்குபவர்களுக்கு தேனீர் போட்டு சர்க்கரைக் கட்டிகளைக் குண்டு துண்டாய் வெட்டி குடிக்க கொண்டு போய்க் கொடுத்து விட்டு ரேவதி சமைக்க ஆரம்பித்தாள்.

வேட்டைக்குப் போனவர்களிடமிருந்து காலையிலேயே மான் இறைச்சி வாங்கி வைத்திருந்ததனால் கறிப் பிரச்சனை இல்லை. சோறும் கத்தரிக்காயையும் இறக்கிய பின் இறைச்சிக் கறியையும் இறக்கி வைத்து தேசிக்காய் புளி விட்டு நிமிர முருகேகவும் ஜூகனும் வயலிலிருந்து வந்தார்கள். இறைச்சிக் கறியின் வாசம் முற்றம் வரை வந்தது.

“தமிழி! மான் இறைச்சி சாப்பிடுறனீரே...” முருகே கேட்டார்.

“இரு நாளும் சாப்பிடேலை. சாவகச்சேரிப் பக்கம் வாறேலை.”

“இன்டைக்குச் சாப்பிட்டுப் பாரும். இந்தப் பக்கம் ஆட்கள் வேட்டைக்குப் போவினம். அதால் அடிக்கடி மான் மரை இறைச்சி வரும். நல்ல ருசியாய் இருக்கும். அதுவும் பின்னை காய்ச்சினால் தனிவாசம்தான்.” அவர் இயல்பாக சொல்லிக் கொண்டு போக ரேவதி மெதுவாய் சிரித்துக் கொண்டு தன்னீச் செம்பைக் கொண்டு வந்து கொடுத்தாள் சாப்பாடு நன்றாகக் தான் இருந்தது. இறைச்சிக் கறியை ரசித்துச் சாப்பிட்டான்.

“இந்தப் பக்கம் மீனைவிட இறைச்சி லாபம். கிளோ முப்பது ரூபாதான். சில நேரம் இருவத்தைத்தஞ்சை ரூபாக்கும் வாங்கலாம், மீன்தான் கிடைக்காது.”

“சாப்பிட்டு முடிந்ததும் முருகே சுருட்டுப் பிடித்துக் கொண்டு தெருப்பக்கம் போனார்.

இவர்கள் சாப்பிட்ட தட்டுகளைக் கழுவி வைத்து விட்டு வந்த ரேவதியிடம் ஜூகன் கேட்டான்.

“இன்டையான் பேப்பர் இருக்கா?”

“ஓம்!” என்று உள்ளே போய் எடுத்து வந்து கொடுத்தாள். அன்றைய பேப்பரில் நடந்து முடிந்திருந்த ஐனாதிபதி தேர்தல் பற்றிய செய்திகள் எழுதப்பட்டிருந்தன.

“ஜானாதிபதி வெக்டுன் ஏதோ வேற நாட்டில நடந்து மாதிரிதான் இருக்கு.” என்றாள் ரேவதி.

“எங்களுக்கு ஆர் அண்டால் என்ன எல்லாராலும் பிரச்சனைதான். எல்லா நாட்டு அரசாங்கமும் தங்கட நலன்களைப் பார்க்குமே தவிர எங்களைப் பற்றிய அக்கறை ஒருவருக்கும் இல்லை. போன்கிழுமை சர்வதேச மன்னிப்புச் சபை வடக்குக் கிழக்குப் பக்கங்களில் நடந்த மனித உரிமை மீறல் குறித்து ராஜீவ் காந்தியினர் கவனத்துக்கு கொண்டு போன்காம். நாலூலஞ்சநாள் பாராப்பார் செய்தி அடிப்பட்டது. பி. டி. ஸிம் வெரிட்டாசும் மாறி மாறிச் சொல்லிச்சுது. பிறகு ஒரு சக்தத்தை யும் காண்களை இதால் எங்களுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை. பேப்பரை திண்ணையில் வைத்து விட்டு

“குர்யா பிறகு இங்க வரேலையா...”

“வரேலை. என் கேட்கிறீங்கள்? ”

“இல்லை அவனிட்ட ஒரு விஷயம் சொல்ல வேணும். அது தான் கேட்டனான்.”

“முந்தி அடிக்கடி வாறவர். இப்ப வாறது குறைவு. என் எதும் முக்கிய அலுவலே...”

வினோதினி பற்றி ரேவதிக்கும் தெரியும் என்று குர்யா சொன்னது நூபகத்தில் வர

“இல்லை...போன்கிழுமை வினோதினியைக் கண்டனான். அதுதான் அவனிட்ட சொல்லக் கேட்டனான்.” என்றான்.

வினோதினியின் பெயரைக் கேட்டதும் ரேவதியின் முகத்தில் ஒரு மெல்லிய வாட்டம் தெரிந்தது.

“தன்னை இங்க கண்டது என்று வினோதினியிட்ட சொல்லக் கூடாது என்று குர்யா சொன்னவன். ஆனா வினோதினியை கண்ட உடன என்னால் சொல்லாம இருக்க முடியேலை. அது இவனைப் பற்றிய கவலையில் இருக்குது.”

“எங்க வினோதினியைக் கண்டனீங்கள்.”

“போன்கிழுமை கம்பஸ் ஸ்ருடன்ஸ் ஊர்வலம் வந்து கச்சேரி யில் ஜி. ஏ யிட்ட மகஜீர் தந்தவை. அதில் வினோதினியும் வந்தது. அண்டைக்கு பின்னேரம் கம்பஸில் கூட்டமாம். அதில் அதுவும் பேசுதாம். பத்து நிமிஷம் நின்று கதைச்சுப் போட்டு போச்சுது.”

“முந்தி வீரும்பின காலத்தில் வினோதினியின்ற படம் கொண்டு வந்து காட்டினவர். நல்ல வடிவான பிள்ளை. இப்பகண்டாலும் கதைக்காமல் வந்திடுவாராம். பாவம் வினோதினி..”

“இவன்ர மனம் அப்பீடி இறுகிப் போச்சு.”

“என் கதைக்கக் கூடாது என்டு சட்டம் இருக்கே?”

“இல்லை. நம்பிக்கையை ஏன் குடுப்பாள் எண்டுதோன் அவன் விவகிப்போறான். நடக்க சாத்தியமில்லாத விஷயத்தில் நம்பிக்கை வைக்கிறதும் கூடாதுதானே. பிறகுமனம் உடைஞ்சு போனால் தாங்க முடியாமல் இருக்கும்.”

இதைச் சொல்லும் போது தன் மனதுக்குள்ளும் சோகமாய் ஏதோ அழுத்துவது போல உணர்ந்தான் அவன். தயக்கத்துடன் ரேவதியை ஏறிட்டுப் பார்த்தான்.

வினோதினியைப் பற்றிய கவலை மட்டுமே அந்தக் கண்களில் தெரிந்தது.

II

அந்த வெள்ளிக்கிழமையுடன் ஜெகனின் காணியில் புல் பிடுங்கி முடிந்து விட்டது. மாலை மூன்றாரை மணியுடன் ஆட்கள் போனதும் தலைவாசலில் ஆறுதலாக ஜெகனும், முருகேசுவும் அமர்ந்திருதார்கள்.

“நானைக்கு யூரியாவை போட்டு விடலாம் தம்பி... ஐஞ்சு ஏக்கருக்கும் இப்ப ரெண்டரை அந்தர் யூரியா போடுவீம். பிறகு பார்த்து ரெண்டரை அந்தரைப் போடுவீம்.”

“நானைக்கு சனிக்கிழமை... பச்சளை போட்டிட்டால் ஞாயிறு நான் போகலாம்.”

“ஓம் தம்பி... ராமசாமி அரை நேரத்தில் போட்டிடும்... தண்ணி விட்டுக் கட்டவேண்டும்”

ஐந்து ஏக்கர் செய்வதற்கே ஆயிரக் கணக்கில் செலவழிந்து கொண்டே போகிறதே... என்று ஏக்கமாக இருந்தது. பயிர் நல்லபடி வந்து வெட்டி லாபம் வர வேணுமே...

வெய்யிலின் குடு குறைந்து கொண்டு வந்தது.

அப்போது வாசலில் வேலுப்பிள்ளையின் கார் வந்து நிற்க அதிலிருந்து செந்தில்நாதன் இறங்கி வந்தார்.

ரேவதி குதிரையை தலைவாசல் பக்கமாக முற்றத்தில் போட அவர் அப்பாடா என்று அமர்ந்தார். ஜெகனைப் பார்த்து...

“என்ன தம்பி சுகமே... கண்டு கணக்காலம்” என்றார்.

மகனின் நண்பன் என்ற முறையில் அவன் மீதும் அவருக்கு ஒரு வித வெறுப்பு இருந்தது. இவங்களோட் சேர்ந்து தான் அவன் இப்பிடிப் போனவன் என்று அடிக்கடி எரிச்சலுடன் கொல்லுவார்.

இப்போது நீண்ட நாட்களின் பின் அவனைக் கண்டதால் அந்த எரிச்சல் கோபம் கொஞ்சம் காணாமல் போயிருந்தது. இயல்பாய் கதைத்தார்.

“ஐயா! என்ன இந்தப்பக்கம்?” முருகேசு தணிவாழ குரலில் கேட்டார்.

“உங்களுக்கு சொன்னால் என்ன, வெளியில் கதைச்சுப் போடாதெந்கோ... ஏழாம் வாய்க்கால் காணியையும், பரவிப் பாஞ்சான் காணியையும் நான் விற்கப் போறன். அதாலதான் ஒடித்திரியிறன். ஏழாம் வாய்க்கால் காணியை வேலுப்பிள்ளை கேட்டது. நான் ஏக்கருக்கு ஐம்பதாயிரம் கேட்டனான். அவர் நாற்பதாயிரம் சொல்லுறார். ஐம்பது எண்டா தாறன் என்டு சொல்லிப் போட்டன். அதில் இழுபடுகுது”

முன்பு ஒருநாள் வேலுப்பிள்ளை தன்னிடம் இந்த விஷயத்தை சொன்னதை நினைத்துக் கொண்ட முருகேசு பேசாமல் இருந்தார்.

“என்ன முருகேசு... வயலில் புல்லு புடுங்கு வேலை நடக்குது போல்”

“ஓம் ஐயா...”

“காக்கு என்ன செய்யிறாய். தேவையெண்டால் சொல்லுதாறன்”

அவர் தானாக இப்படி சொன்னது முருகேசுவுக்கு மட்டு மில்லை கேட்டுக் கொண்டு நின்ற ரேவதிக்கும் ஆச்சரியமாகத் தான் இருந்தது.

“முந்தி மாதிரி பிரயாணமே... கொக்குவிலில் இருந்து கிளி நொச்சி வாறதுக்கு ஒரு முழுநாள் வேணும். என்னாலயும் அடிக்கடி வர ஏலாது. காலம் என்ன மாதிரி மாறிப்போச்சு சனங்களினர் கஷ்டத்தை ஆர் உணருகினம். சன்டை சன்டை என்டு சாகுதுகள்”

தாமரச்செல்லி

-77

“ஒருதரும் விரும்பி சண்டை போடுகிறேனே, விரும்பி சாகி நேறை இது தவிர்க்க ஏலாத நிலைமை” என்றான் ஜெகன்.

“போற போக்கைப் பார்த்தால் ஒரு சனம் மிஞ்சாது போல கிடக்கு. நேற்றும் கிளிநொக்கியில் ரெண்டுபேர் சரி, என் இந்தத் தேவையில்லாத சண்டை, எவ்வளவு நிம்மதியாய் சனம் இருந்ததுகள். இப்ப எல்லாம் தலைமீழாப் போச்சு, அந்த நேரம் எங்கட தலைவர்கள் பார்விமெண்ட்டில் பேசி எங்கட பிரச்சனையை உலகத்துக்கு தெரியப் படுத்தினவை தானே. மெல்ல மெல்ல ஏதும் ஒரு தீர்வு வந்திருக்கும். இவங்கள் அதுக்குள்ள துவக்கைத் தூக்கியிட்டாங்கள்”

“பாரானுமன்றத்தாலும் தேர்தலானும்தான் எங்கட இனம் நாசமாய்ப் போய் இருக்குது. சாகும்வரை அவை கதைச்சாலும் ஒரு பிரயோசனமும் இருந்திருக்காது. எம். பி. மார் இங்க கதைக்கிறது ஒண்டு அங்க கதைக்கிறது ஒண்டு”

“தமிழி! உந்தக்கதை சொல்லாதுயும்... இந்த அழிவுகள் எல்லாம் சரியே... சமாதானமாய்ப் போயிருக்கலாம். ஏதும் கிடைச்சிகிறுக்கும். இது எல்லாத்தையும் போட்டு உடைச்சுப் போட்டாங்கள்”

இதற்கு சூடாக ஏதாவது சொல்ல வேண்டும் போல் இருந்தது ஜெகனுக்கு... ஆனால் இவர் மாதிரி ஆட்களுடன் கதைப்படில் ஒரு பயனும் இருக்கப் போவதில்லை என்பதால் மௌனமாய் இருந்தான்.

ரேவுதியின் அருகில் நின்ற கெளி முனைமுனைத்தாள்... “இப்ப சூர்யாண்ணை நிஸ்டால் நல்ல பதில் கூடுத்திருப்பார்”

“நான் வேலுப்பிள்ளை வீடு வரைக்கும் வந்தனான். இங்க வராமல் போகக் கூடாது எண்டு வந்தனான்” என்றவர் எழுந்து கண்ணை எதிரே உயர்த்திப் பார்த்தார்.

“நல்ல பயிராக கிடக்கு”

“முண்டு ஏக்கர் அழிஞ்ச போய் கிருப்பி விடைக்கச் சரியாய் அலைஞ்ச போனன்”

“எண்டாலும் நல்ல பயிர்தானே. என்பது தொண்ணுறுதீம் அடிக்கும்... நல்லாய் விளையிற காணி... நீ வடிவாய் செய்தான் அது தன்பாட்டில் விளையும்... இந்த முறை குத்தகை விஷயம் சொன்னது ஞாபகம் இருக்குத்தானே. பத்து புசல்படி தந்தீட வேணும்”

முருகேச என்ன சொல்வது என்று தெரியாமல் பேசாமல் நின்றார்....

“மற்றது முருகேச ஐஞ்சாறு தேங்காய் வேணும். ராமசாமி யைக் கொண்டு பிடிங்குவிச்ச தாறியே... யாழ்ப்பாணத்தில் தேங்காய் ஐஞ்சாறு சூபா விற்குது. அதுவும் நல்ல தேங்காய் இல்லை”

“இருந்து கொள்ளுங்கோ ஐயா வாறன்” என்றவர் தெரு வக்குப் போய் குரல் கொடுத்து ராமசாமியைக் கூட்டி வந்தார்.

முற்றத்தில் நின்ற மரங்களில் ராமசாமி தேங்காயைப் பிடுங்கிப் போட்டு விட்டுத் தானே உரித்தும் கொடுத்தான்.

சாக்குக்குள் இருபத்தைஞ்ச தேங்காய் அளவில் போட்டுக் கட்டி, கார் டிக்கிக்குள் வைத்து விட்டு வந்தார் முருகேச.

“எனக்கு இந்த முருகேஸ்வில் நெடுகவும் பிடிச்ச குணம் இதுதான். என்னவும் சொல்ல முதல் செய்யும், சரி வரட்டே முருகேச, வாறன் பிள்ளையன், தம்பி போயிட்டு வாறன்”

அவர் எல்லோருக்கும் சொல்லிக் கொண்டு காரில் ஏறிப் போனார். ஐந்து நிமிட அமைதியின் பின் முதலில் வெடித்தவள் கெளிதான் ..

“ஒரு சதம் குறைக்காமல் குத்தகை வாங்குகிறார். பிறகு எனாக் தேங்காயையும் கொண்டு போறார். வெட்கமில்லாமல் வாய்ணிட்டுக் கேட்டு வாங்கிக் கொண்டு போறார். ஐயா ஒண்டும் சொல்லாமல் உடனும் தூக்கிக் குடுத்திடுவார்”

“சரி சரி... பேசாமல் இரு, இருந்திட்டு ஒரு நாளைக்கு வந்து கொண்டு போறார். போகுது விடு”

“தேவன்ர கடைக்குக் குடுப்பம் எண்டு எப்ப நினைக்காலும் அண்டைக்கு மூக்கில் வேர்த்தது மாதிரி வந்திடுவார்” என்று பெருமூச்சு விட்டாள் ரேவதி.

“தேவனிட்ட தேங்காய் தாறன் எண்டு சொல்லியிட்டன் ஐயா. எண்ண செய்வம். கிணத்தடி மரங்களில் பார்த்து பிடுக்கலாமே”

முருகேச மரங்களை நிமிர்ந்து பார்த்து விட்டு “அந்த வேவிக்கரை மரத்தில் பிடிங்கலாம். ராமசாமியிட்ட சொல்லி விடுறன்” என்றார்.

தெருப்பக்கமாய் முருகேச போனதும் ரேவதி ஜூகளைப் பார்த்து சொன்னாள்.

“தட்டிச் சுத்திறதில் அவரை ஒருதரால் வெல்ல ஏலாது”

“அப்பிடிப்பட்டவைதான் நல்ல வசதியாய் இருக்கினம்”

“அடுத்தவளை சுரண்டி அப்பிடி ஒரு வசதியாய் இருக்க வேணுமே. இவருக்கு நேர்மாறான குணங்களோடு சூர்யா இருக்கிறதுதான் ஆச்சரியம்”

அவர்கள் கதைத்துக் கொண்டிருந்த போது சைக்கிளில் சூர்யா வந்து இறங்கினான்.

“ஜெகனும் நிற்கிறியே. நீ உத்தியோகத்தை விட்டிட்டியே... வயலோட நிற்கிறாய்” என்று சிரித்துக் கொண்டே வந்தான்.

“உங்கட அப்பா இப்பதான் வந்து போறார்”

“என்னவாம்?”

அப்போது கெளசி குறுக்கிட்டாள்... “தேவன் அண்ணெயின்ற கண்டக்கு கடனுக்காக குடுக்க வேணும் எண்டு நாங்கள் நினைச்சுக் கொண்டிருக்க உங்கட அப்பா வந்து அப்பிடியே கொண்டு போறார். யாழ்ப்பாணத்தில் தேங்காய் சரியான விலையாம்”

சிரித்தபடி இருந்த அவன்து முகம் ஒரு வினாடியில் மாறியது

“அதுதான் போகட்டும், இந்த வருஷத்திலயிருந்து குத்தகை கூட்டித் தரட்டாம். எட்டுப்புசல் காணாதாம், பத்து புசல்படி தரட்டாம். இந்தப் பக்கங்களில் ஆர் பத்து புசல் குடுக்கினம். ஜூா எல்லாத்துக்கும் தலையாட்டிக் கொண்டு நிற்கிறார். குத்தகை கூட்டித் தராலாது எண்டு சொல்லவாமே...”

“அதுதானே... ஏன் சொல்லேலை...”

“அவர் சொல்ல மாட்டார். அப்பிடிச் சொல்லுற அளவு வாய் இருந்தால் நாங்கள் இண்டைக்கும் இப்பிடியே இரவல் காணியில் இருப்பமே...”

சட்டென்று நிமிர்ந்து கெளசியைப் பார்த்தான் சூர்யா... ஆத்திரமும் அழுகையும் கலக்க அவள் பேசுவது கவலையைத் தந்தது.

“நீ பேசாமல் இரு கெளசி” ரேவதி மெல்லிய குரலில் அதட்டினாள்

“அவளை ஏன் அதட்டிறாய்... இந்த அப்பாவினர் குணம் இன்னும் மாறேலை. இதுகளை வருத்தி ஆருக்கு சொத்து சேர்க்கிறாரோ தெரியேலை”

"இனும் கதையும் கூட இன்னும் மாருவை" என்றான் ஜெகன்.

"ஓரு நாளைக்கு அப்பாவை சந்தித்தால் நான் கதைக்கிறேன். நிங்கள் பத்துப் புசல் தரங்காது எண்டு சொல்லுங்கோ"

ரேவதியும் கெளசியும் குசினிக்குள் போன பிறகு ஜெகனிடம் ஆத்திரமாகச் சொன்னான்.

"இந்த அப்பாவை என்னடா செய்யிறது. அப்பா எண்டு சொல்ல வெட்கமாய் இருக்கு. இதுகள் பாவங்கள் இதுகளினர் நிலமையைப் பார்த்தும் குத்தகையைக் கூட்டிக் கேட்கவும் மனம் வருகுதுதானே..."

"வயல் செய்ய வசதி இல்லை. குத்தகைக்கு அவரவாசியை ஆருக்காவது குடுங்கோ எண்டு சொல்ல.. ஓருவருக்கும் குடுக்காமல் நீயே செய்... செலவுக்கு காக தாறன் எண்டு அவர்தான் இருபத்தையாயிரம் குடுத்தவர்"

"வட்டிக்குத்தானே... அதுவும் தலை வேற ஆரும் வந்தால் குத்தகை ஒழுங்காய் தரமாட்டான்... காணியை விடமாட்டான் அந்தப் பயம். இதுகள் அப்பிடிச் செய்ய மாட்டுதுகள்... அதுதான் அப்பா இதுகளுக்கு உதவிற மாதிரி இதுகளைப் போட்டு அமத்தி வைச்சிருக்கிறார். உலகத்தில் ஏன் இப்பிடிச் சனங்கள் இருக்குதுகள் எண்டு எனக்கு விளங்கேலை. அதுவும் படிச்சநல்ல உத்தியோகத்தில் இருக்கிற அப்பாவே இப்பிடியெண்டால் மற்றவை எப்பிடி இருப்பினா?" மனம் நொந்து சொன்னான்.

ரேவதி தேவீர் கொண்டு வந்து கொடுத்தாள்.

"வந்த இடத்தில உன்னையும் கண்டாச்சு ஜெகன். முறிப்பில் ஒரு கூட்டம் போகவேணும் வரட்டா" என்று எழுந்தான்.

ஜெகனும் கூடவே தெருவரை வந்தான். சைக்கிளில் குர்யா ஏறும் போது... மனம் தாங்காமல் சொன்னான்...

"வினோதினியிட்ட உன்னை இங்க கண்டதாய் சொன்ன னான்"

ஓரு வினாடி தயங்கி நின்றான். ஒரு காலை நன்றிக்கொண்டு இவனைத் திரும்பிப் பார்த்தான்.

"நீ சொல்லக் கூடாது எண்டுதான் சொன்னனி... ஆனா மனம் கேட்கேலை"

குர்யா பேசாமல் நின்றான்... பிறகு "வாறன்" என்று சொல்லி விட்டு சைக்கிளை மிதித்துக் கொண்டு போனான்.

ஜெகன் மனப்பாரத்துடன் உள்ளே வந்தான்.

ராமசாமி வந்து தேங்காய்களைப் பிடிட்டுக் கொடுத்த சிறிது நேரத்துக்கெல்லாம் தேவன் வந்தான்.

சைக்கிள் பின் கரியரில் தேங்காய்ச் சாக்கை வைத்துக் கட்டிக் கொண்டே சொன்னான் “வேலுப்பிள்ளையின் மெலின் பச்சையை ஏத்திக் கொண்டு வரேச்குள்ள காம்ப் வாசலில் வைச்சு மெழினைப் பறிச்சுப் போட்டாங்களாம். சோமனையும் இன்னும் விடேலை, வேலுப்பிள்ளையர் யோசிச்சுக் கொண்டு நிற்கிறார். அங்க மா இடிக்கப் போன மங்கையும் அங்கதான் நிற்குது”

“பாவம் மங்கை... அதுக்கும் மாறி மாறி ஏதும் வந்திடும்”

“இப்ப சோமன் பிடிபட்டு நிற்கிறதை விட தன்ர மெழின் பிடிப்பட்டு நிற்கிறதுதான் வேலுப்பிள்ளையருக்கு கவலையாய் இருக்கும். உள்ளவனுக்குத்தான் ஊரில் இல்லாத ஆசை”

சற்று நேரத்துக்கு முதல் இந்த விட்டில் நடந்த சம்பவங்களை நினைத்துக் கொண்ட ஜெகன் உண்மைதான் என்று மனதோடு நினைத்துக் கொண்டான்.

அன்று இரவு வரை மங்கையோ சோமனோ குழிசைக்கு வரவில்லை...

“அடுத்த நாள் பின்னேரம்.. மங்கை மட்டும் தெருவால் நடந்து வந்து கொண்டிருந்தாள். வேலி ஓரம் ஆட்டுக்கு குழை முறித்துக் கொண்டிருந்த ரேவதியைக் கண்டதும் தயங்கி விட்டு உள்ளே வந்தாள்.

தலை கலைந்து வாடிப்போய் இருந்தாள்...

“என்ன மங்கை... சோமனை விட்டிட்டாங்களே...”

“ஓம்”

“என் ஒரு மாதிரி இருக்கிறாய்?”

ரேவதி பேட்டதும் முகத்தை பொத்திக் கொண்டு அழுத் தொடங்கினாள்.

“அழாம சொல்லு .. என்ன மங்கை நடந்தது?”

“நேற்று வேலுப்பிள்ளையர் என்னையும் கூட்டிக்கொண்டு தான் காம்ப்புக்குப் போனவர். நாங்கள் கேட்க இன்டைக்கு வரச்சொல்லி விட்டிட்டாங்கள்... வந்து வேலுப்பிள்ளையர் விட்டில் படுத்திட்டு இன்டைக்கும் போனனாங்கள். மத்தியானத்

துக்கு பிறகு மிசினையும் ஆளையும் விட்டிட்டாங்கள், மிசினை வேலுப்பிள்ளையர் வீட்டில் விட்டிட்டு வரேக்குள்ள... விக்கி விக்கி அழுதாள்...

“அழுமா சொல்லு மங்கை...”

“ஆயி காம்புக்கு உன்னை ஆரடி வரச் சொன்னது என்னுடோட்டில் வைச்சு அடிச்சுப் போட்டார்”

“இப்ப எங்க சோமன்?”

“அங்க கள்ஞக் கொட்டிலுக்கு போட்டுது. நான் நடந்து வாறன்.. என்னால் இந்த நரசுத்துக்குள்ள இனி இருக்க எலாது வாயால் பேச்சுக்கும் ஒரு அளவு இல்லை.. எனக்கு ஒரு வழி சொல்லு ரேவதி. ஜயோ நான் என்ன செய்ய...”

ரேவதியின் தோலில் சரிந்து அழுதாள்... மனீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறாள்.

அவளது முதுகை ஆதரவாக தட்டிய ரேவதிக்கு பேச முடியாமல் தொண்டையை அடைத்தது.

12

ஓவ்வொரு நாட்களாய் நகர்ந்து கொண்டிருந்தது. எவ்வளவு வேகமாய் நாட்கள் போகின்றன என்று ஆச்சரியத்துடன் ரேவதி வீட்டின் பின்பக்கம் புளியமரத்தின் கீழ் நின்று வயலைப் பார்த்தாள்.

தை மாதம் முடியப் போகிறது...

குடலையும் சதிருமாய் வயலைப் பார்க்க சந்தோஷமாய் இருந்தது இந்த அளவுக்கு கொண்டுவர எத்தனை ஆயிரங்கள் முடிந்திருக்கின்றன. கடவுளே என்று நல்லாய் வந்திட. வேணும்.

அதுவும் இந்த வருஷம் நோய் பிழித்து மாறி மாறி ஒரே மருந்துகள் அடித்தபடிதான்.

இந்த வருஷம் வயலுடன் அலைந்ததிலும் பாடுபட்டதிலும் முருகேசு பத்து வயது கூடியவராய் மாறிவிட்டார்.

ஜெகனின் வயலும் நன்றாக இருந்தது. முப்பத்திரண்டு மைல் அலைந்து வந்து வயல் செய்வதில் பலன் கிடைக்கப் போகிறது. இன்னும் ஒரு மாதத்தின் பின் அரிவி வெட்டலாம். இவரி அரிவி வெட்டுக்குத்தான் வருவானோ இல்லை இடையில்

வருகிறானோ தெரியவில்லை. ஜெகனை நினைத்ததும் மனதுக்குள் எதுவோ பிசைந்தது. எவ்வளவு அமைதியான மென்மையான இயல்புள்ளவன். எந்த விஷயங்களையும் அவனுடன் கதைக்கலாம்.

அவனும் மனம் விட்டுக் கதைப்பான். தன் வீட்டுக் கல்டாந் கள் பற்றி, தந்தையின் வருத்தம் பற்றி...அக்காவிற்கு எங்கே அவைந்தும் ஒரு கல்யாணம் செய்து வைக்க முடியாமல் இருப்பது பற்றி... இந்தக் கவலைகளை அவனுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் தன் மனதுக்கு ஏற்படும் ஆறுதல் பற்றிக் கூட சொல்லுவான்.

அன்றைக்கு மங்கையின் விஷயத்தில் அவன் எவ்வளவு அனுதாபப்பட்டான்.

மங்கை அழுத அழுகை தாங்காமல் ஒரு மாதிரி அவளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்து விட்டு ஜெகனிடம்தான் வந்து எல்லாம் சொன்னான்.

“நீங்க சாவகச்சேரியில் ஒருக்கா மங்கையினர் அப்பாவை கண்டு விஷயத்தை சொல்லிப்பாருங்கோ. மங்கை தாய் தகப்பனிட்ட போயிட்டா கானும். பாவம்.”

அதன்படி ஜெகன் போய்க் கதைத்து விட்டு அடுத்த கிழமையே வந்தான். ஆனால் முத்தில் மலர்ச்சி இல்லை. ஜெகன் வந்த நேரம் ரேவதியுன் மங்கையும் நின்றாள். அவன் தயங்கியபடி சொன்னான்.

“நான் எல்லாம் சொன்னான். அவருக்கும் தாங்க ஏலாத கவலையாய்ப்போச்சு. கனநேரம் யோசிச்சுப் போட்டுச் சொன்னார்... அவள் ஒடினபிறகு எவ்வளவு அவமானம். அத்தினைக் குள்ளாயும் தேறி மற்றவருக்கு கல்யாணம் பேசப் போகத்தான் இன்னும் அவமானப் படவேண்டியதாப் போச்சு. அவளீன்ற செய்கையால் மற்றவருக்கு கல்யாணமே ஆகுதில்லை. இவருக்கு ஒருவழி பிறந்து கல்யாணம் செய்து அனுப்பி விட்ட பிறகு அவளைக் கூப்பிடுறன். என்ன செய்யிறது. பெத்த மனம் கேட்குதில்லை. என்னு சொல்லி கண். கலங்கிறார்.”

மங்கை இதை எதிர்பார்த்தவள் போல

“அப்பா நினைக்கிறது நியாயம்தான். எவ்வளவு அவமானத்தை அவைக்குக் குடுத்திட்டன். நினைச்சா கவலையாக்

கிடக்கு. நான் ஏதோ படிச்சிருந்தா ஒரு தொழில் தேடி. என்ற காவில் நின்டிருப்பன். ஒருதரையும் சார்க்கு வாழுத் தேவையில்லை. இது வறியில்லை வகையில்லை என்னுடையே என்ன கொடுமை செய்தாலும் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டிக் கிடக்கு. எனக்கு வேண்டியதுதான். நான் இனி அப்பாட்ட போகேலை. என்ற பலன்படி நடக்கட்டும்.” என்று அழகையுடன் கூறிவிட்டுப் போய்விட்டாள்.

இந்த மங்கையை நினைத்தாலே மனம் கலங்கிப் போகிறது. சோமனைப் பார்த்தால் ஆத்திரமாய் வரும். தனிர்க்க முடியாத நினைவாக இந்த சோமனுக்கும் ஜெகனுக்கும் எவ்வளவு வித்தியாசம் என்று மனம் நினைக்கும்.

அப்படி நினைக்க எது தாண்டுகிறது என்று அவளுக்கு தெரியவில்லை. சிலநேரம் அவனுடைய பார்வை தன்மீது பதிவுகில் எதும் லித்தியாசம் தெரிகிறதா.. சேச்சே...அப்படி நினைக்கவே கூடாது. அவன் எட்டாத உயரத்தில் இருப்பதாக பட்டது.

கெளசி “அக்கா” என்று கூப்பிட்டுக் கொண்டு வந்தாள்.
“என்னடி?”

“முதலாளி வந்திருக்கிறார் வா”

சேவுதி முற்றக்கிழ்கு வந்த போது செந்தில்நாதன் அமர்ந்திருந்தார்.

“ஐயா எங்க பிள்ளை...”

“மருந்து வாங்க கிளிநொச்சிக்குப் போயிட்டார். வயலில் சரியான நூய்.”

கொஞ்ச நேரம் தலையைத் தடவிக்கொண்டு யோசித்தார்.

“மத்தியானம் சாப்பாட்டுக்கும் வரேலை. இனி வந்திடுவார். ஏதும் அலுவலே...”

“இல்லை பிள்ளை சும்மாதான்.” சொல்லிக் கொண்டிருந்த போதே சூர்யாவின் சைக்கிளில் முந்தேசே பாரில் இருந்து வந்து வாசலில் இறங்கினார்.

“சைக்கிள் காத்துப் போட்டுது. சுந்தியிலருந்து என்ற சைக்கிளில் ஐயாவை ஏத்திக் கொண்டு வாறன்.”

உள்ளே வந்த சூர்யா தகப்பணைக் கண்டதும் சட்டென்று முற்றத்திலேயே நின்றான்.

நீண்ட நாட்களின் பின் எதிர்பாராத விதமாக மகனைக் கண்டதால் செந்தில்நாதனுக்கு பேச்சு எழவில்லை.

என்னதான் மகன் மீது அவருக்கும் அவர் மீது அவனுக்கும் மெல்லிய கோபம் இருந்தாலும் நேரே கண்டதும் ஒரு மன நெசிழ்வு உண்டாகத்தான் செய்தது.

“ரவி...” என்றார் மெல்லிய குரவில்.

அவன் வந்து தலைவாசலில் அமர்ந்தான். அப்பாவைக் கண்டதும் அம்பாவின் நினைவு வந்து மனதை அழுத்தியது. அந்த நேரம் இந்த அப்பாவுடன் சதா மல்லுக்கு நிற்பானே... இவரது கிடு சிடுத்த சூஜத்துக்கு எவ்வளவு தூரம் ஈடுகொடுத்து வாழ்ந்திருக்கிறான்.

“அம்மா சுகமாய் இருக்கிறாவே...” தலை மயிரைக் கோதி விட்டபடி கேட்டான்.

அவனது களைத்துப் போன தோற்றுத்தைப் பார்த்துக் கொண்டே “ஏதோ இருக்கிறா, நீ கண்நானாய் அந்தப் பக்கம் வரேலை.” என்றார்.

“நேரமில்லை. நான் சுகமாய் இருக்கிறன் என்னு அம்மாட்ட சொல்லி விடுங்கோ.”

“கன் நான்களுக்குப் பிறகு உன்னைக் காணுறன். உன்னை இந்தக் கோலத்தில் பார்க்க எரிச்சலாக் கிடக்கு.”

“எந்தக் கோலத்தில்?” மெல்லச் சிரித்துக் கொண்டு கேட்டான்.

“உன்ற உடுப்பும் நீயும். உந்த ஆயுதத்தால் அவங்களை வெல்ல ஏலுமே. உலகத்தில் நாலாவது இடத்தில் அவங்கட இராணுவம் இருக்கு. அவங்களுக்கு முன்னால் உங்கட ஆயுதம் என்ன செய்யும்.”

“சில வெற்றியளை ஆயுதங்கள் மட்டும் தீர்மானிக்கிறேலை. இருந்து பாருங்கோ என்ன நடக்கும் என்னு.”

“இலங்கையோட நட்பு ஒப்பந்தம் செய்ய இத்தியா சம்மதம் என்னு டிக்கிற் அறிவிச்சிருக்கிறார் தெரியுமே. இசன்னு நாடும் சேர்ந்து ஒட்டு மொத்தமாய் எல்லாரையும் அழிக்கப் போகுது.”

“போராட்டத்தில் இழப்புக்கள் தவிர்க்க முடியாதது.”

“எனக்கு இப்ப வாயில் வருகுது. நீங்கள் என்னதான் கதைச்சாலும் உங்களால் அவங்களை வெல்ல ஏலாது.”

“சரி பார்ப்பம். நீங்களும் என்னவாய் முடியுது என்னு பாருங்கோவன்.”

இரு நிமிஷம் அவனைக் கண்டதால் நெகிழ்ந்த மனம் இப்போது இறுகிக் கொண்டு விட்டது. அவனைப் பார்க்க பிடிக்காதவராய் முகத்தைத் திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தார்.

ரேவதி தேசிக்காய்த் தண்ணி கரைத்துக் கொண்டு வந்து கொடுத்தாள். முருகேசுவும் முகம் கழுவித் துணைத்துக் கொண்டு தலைவாசல் திண்ணையில் வந்து அமர்ந்தார்.

“என்ன ஐயா ஏதும் அலுவலே? ”

“அரிவு வெட்டு எப்ப எண்டு கேட்க வந்தனான் முருகேசு..”

“இந்த முறை பிந்திப்போச்சு. பங்குணி தொடக்கத்திலதான் அரிவு வெட்டு வரும். நாள் கூடிய நெல்லுத்தானே..”

“வேலுப்பிள்ளையினர் மிசின்தானே குடிடிக்கும். நான் முப்பக்திநாலும் சாக்கை வேலுப்பிள்ளையிட்ட வைச்சிட்டுப் போறன். குத்தகை நெல்லை மிசினில் ஏத்திலிடு. வேலுப்பிள்ளை தஸ்ர வீட்டில் கொண்டு போய் வைக்கட்டும். நான் பிறகு எடுப்பிக்கிறன்..”

“முப்பக்திநாலும் சாக்க நெல்லெண்டால்...? நான் வழக்க மாய் இருவத்கேழு மூட்டைட்டதானே ஐயா தாறனான்..” தயங்கிய படி சொன்னார் முருகேசு.

“என்ன முருகேசு நீ? இந்த முறை பக்கு புசல்படி தரச் சொல்லி நான் முன்னமேயே சொல்லிப் போட்டன்தானே. ”

“இந்த முறை சரியான செலவு ஐயா. இந்த முறையும் எட்டு புசல்படி தாறன். அடுத்த முறை...” மென்று விழுங்கிய படி சொன்னார் முருகேசு.

குர்யாவுக்கு முன்னால் இந்தக் கதையை வளர்க்க விருப்ப மில்லாதவராய் செந்தில்நாதன் சட்டென்று கதிரையை விட்டு எழுந்தார்.

“நான் சொன்னால் சொன்னதுதான் முருகேசு. உடை மெல்லாம் பன்றெண்டு பதினாலு புசல் குத்தகை நடக்குது. நீ பாவம் எண்டுதான் நான் அவ்வளவு கேட்கேலை. வயல் செய்யிறது எண்டால் செலவறிக்கத்தானே வேணும். செலவு எண்டதுக்காக எனக்கு நீ குத்தகை தராமல் விட எலுமே.”

தாமரைச்செல்லி

“அய்யோ.. நான் குத்தகை தரமாட்டன் என்னு சொல் வேலை”

“பின்ன என்ன சொல்லுறாய்... வயல் நல்லாத்தானே கிடக்கு. நல்லா விளைஞ்சாலும் உனக்கு குத்தகை தர மனம் பிடிக்காது”

இந்தக் குற்றச்சொட்டைக் கேட்டு அடிப்படவராய் முருகேசு “சரி ஐயா தாறன்” என்றார்.

அதுவரை பேசாமல் இருந்த குர்யா...

“என் இந்தப் பக்கம் ஆர் எட்டுப்புசலுக்கு கூட குத்தகை குடுக்கினம். இதுகளிட்ட வாங்கித்தான் உங்களுக்கு நிறைய வேணுமே. வேண்டாம் அப்பா... அதுகள் தாறதைத் தரட்டும்” என்றான்.

“உனக்கு ஒன்னும் தெரியாது, நீ பேசாமல் இரு, அவைக்குத் தாறது நட்டமே ஊர் உலகத்தில் இல்லாததையே நான் கேட்டனான்”

“ஊர் உலகத்தில் உள்ளதுதான்... நீங்கள் அளவாய் மனிதா பிமானத்தோட கேட்டால் சரி. எல்லாரும் வயல் செய்யிறது தான், குத்தகை குடுக்கிறதுதான். ஆனால் இல்லாததுகளிட்ட கூட்டித்தா என்னு கேட்கிறதுதான் பின்ற. ஐயா நீங்கள் வழக்கமாய் குடுக்கிறதைக் குடுங்கோ... கூட்டிக் குடுக்க வேண்டாம்”

“நீ வாயை முடு... கதைக்க வந்திட்டாய்... உனக்கும் இதுக்கும் அலுவல் இல்லை. நீ போ உன்ற வேலையைப் பார்த்துக் கொண்டு”

செந்தில்நாதன் குரலை உயர்த்திக் கத்த முருகேசு நடுங்கிப் போய் விட்டார்.

“அய்யோ தம்பி.. நான் குத்தகை குடுக்கிறன். நீங்கள் ஒன்னும் கதையாதேங்கோ.”

“அதுகள் தாறதையும் நீ மறிச்சுப் போடுவாய்”

“ஆருக்கு எல்லாம் சேர்க்கிறீங்களோ தெரியாது, காசு பண்துதுக்கு அவையிறி குணம் உங்களுக்கு இன்னும் மாறேலை” குர்யா கோபம் குறையாத குரவில் சொன்னான்.

தொட்டதுக்கெல்லாம் அப்பாவுடன் வாதாடிக் கொண்டு ருந்த பழைய நாட்கள் நூபகத்திற்கு வந்தது.

பிரச்சனையும், போராட்ட காலமும், இழப்புகளும் அப்பாவின் மனதைக் கொஞ்சம் கூட மாற்றவில்லை என்பது புரிந்தது. அப்பாவுடன் இப்போது எதைக் கதைத்தாலும் பிரயோசனம் இருக்காது என்று உணர்ந்ததால் பேசாமல் இருந்தான்.

பதை பதைப்புடன் நிற்கும் முருகேசவையும் கணக்கமாய் பார்த்துக் கொண்டு நிற்கும் ரேவதியையும் ஒரு தடவை பார்த்தான். பிறகு தலையை கோதியபடி பின் பக்கம் பரந்திருந்த நெல் வயலையும் பார்த்தான்.

குடலையும் கதிர்களுமாய் பச்சையாய் விரிந்திருந்தது. இந்த கதிர்கள் சுலபமாய் வந்ததில்லை. ஆயிரக் கணக்கில் செலவழிக் கப்பட்டு இவர்களது அயராத உழைப்பைக் கொட்டியதில் ஏற்பட்ட பலன் அது.

இந்தப் பலனில் பங்கு கொள்ள அப்பாவுக்கு என்ன உரிமை இருக்கிறது. அது அநியாயமாக ஏன் ஒருவருக்கும் தெள்பட வில்லை.

செந்தில்நாதன் கோபம் குறையாதவராய் “இனி நான் வரமாட்டன் முருகேச .. நான் சொன்னபடி நெல்லைத் தந்திடு, நான் போட்டு வாறன்” என்று சொல்லி விட்டுப் போய்விட்டார்.

ரேவதி கவலையுடன் “நீங்கள் அப்பாவோட அப்பிடிக் கதைச்சிருக்கக் கூடாது” என்றார்.

“தம்பி! இவ்வளவு காலமாச்சு, உங்கட அப்பாக்கு முன்னால் தலை நியிர்ந்து நான் கதைச்சதில்லை... இன்டைக்கு குத்தகை தர உனக்கு மனம் பிடிக்கேலை எண்டு சொல்லிப் போட்டார். வயல் செய்தா குத்தகை குடுக்கத்தானே வேணும்... நீங்கள் எங்களுக்காக உங்கட அப்பாவை மனம் நோக்க கதைக்கிறதே” இருவரும் மாறி மாறிச் சொல்ல சூர்யா பேசாமல் இருந்தான்.

அப்பாவுடன் இப்படிக் கதைப்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல என்பது போலிருந்தது அவனுடைய மௌனம்...

சிறிது நேரம் பேசாமல் இருந்து விட்டு அவர்களிடம் சொன்னான்... “குத்தகையே தரமாட்டம் எண்டு சொல்லுங்கோ... என்ன செய்வார்”

“அதைப்படி சொல்லுறந்து தம்பி, அநியாயம் அல்லே தம்பி”

“அப்பிடிச் சொன்னால் காணியை விட்டு எழும்பு எண்டு சொல்லுவார்.” சொன்ன ரேவதியைப் பார்த்து...

“காணியை விட்டு எழும்ப எலாது எண்டு சொல்லுங்கோ.” என்றான்.

முருகேச பதறிப் போய்

“தம்பி! உது என்ன கதை.” என்றார்.

அவன் மெஸ்ஸே சிரித்துக் கொண்டு... “நீங்கள் ஏன் இன்னமும் முன்னேறாமல் இருக்கிறீங்கள் என்டு விளங்குது ஜியா.” என்றான்.

திகைத்துப் போய் இருந்த முருகேசு ஜந்து நியிடத்தின் பின் பெறுமுச்சுடன் எழுந்தார்.

“இரு தமிழ். நான் தேவன்ர கடைவரை போட்டு வாறன். சந்திக்குப் போனால் என்ற சைக்கிளை எடுத்து வந்து தரச் சொல்லவேணும்.”

அவர் வெளியேறி தெருவில் நடந்து போவதை குர்யா யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

பிறகு திரும்பி ரேவதியிடம் கேட்டான்.

“சுவாமி விவேகானந்தரின் ‘கிழக்கும் மேற்கும்’ புத்தகம் படிச்சனியா ரேவதி?”

“இல்லை. ஏன்?”

“அதில் ஒரு இடத்தில் எழுதியிருக்கிறார். மேல் நாட்டவரின் யேசு ‘யாரையும் பகைக்காதீர்கள், சபிப்பவர்களையும் வாழ்த் துங்கள். வலது கண்ணத்தில் அடித்தால் இடது கண்ணத்தையும் காட்டுங்கள்’ என்று சொல்கிறார். ஆனால் நம் கீழே தேசத்தில் உள்ள கிடையில் கிருஷ்ணன் ‘பகைவர்களை அழித்து உலகை வென்று அனுபவி’ என்கிறார். ஆனால் நடந்தது என்ன. மேல் நாட்டவர் யேசுவின் மொழியைப் பின்பற்றாது நம் கிடையைப் பின்பற்றி உலகை வென்று சுறுசுறுப்புடன் ஆட்சி நடத்தி வசதியாக வாழ்கிறார்கள். ஆனால் நாம் கிடையை புறக்கணித்து விட்டு யேசுவைப் பின்பற்றி அடிபட்டும் அமைதியாக இருக்கிறோம். ஒரு முறை தேடி அமர்ந்து இரவும் பகலும் சாலையே சிந்தித்த வண்ணம்

“நவீனீதளக்த ஜலமதி தராம்

தத்வத் ஜீவனமதிசய சபலம்”

வாழ்க்கை தாமரை இவைத் தண்ணீர் போன்றது என்று பாடிக்கொண்டிருக்கிறோம். மரணபயம் நாடி நரம்புவரை சென்றுபாய ரத்தம் உறைந்து போனதுதான் நாம் கண்ட பயன். இதை நாம் உணரவேண்டும்” என்று. அருமையான புத்தகம் ரேவதி. சந்திச்சால் கொண்டு வந்து தாறன். இப்ப பார் உங்கட வீட்டில் மட்டுமில்லை எங்கட நாட்டிலயும் இதுநாள்

வரை இதுதான் நடந்தது. இவ்வளவு காலமும் ஒரு கன்னத்தில் அடிச்சவங்களுக்கு மறுகன்னத்தையும் காட்டிக் கொண்டிருந்தம். இனி அப்பிடி இருக்க மாட்டம். கிணதயில் சொன்னதைப் பின் பற்றி பகவனுக்கு பாடம் படிப்பிக்க வெளிக்கிட்டிருக்கிறது. காலம் மாறுது ரேவதி. மாறுவேணும். விவேகானந்தர் சொன்னதை எல்லாருமே உணரவேணும்.”

ரேவதி மனக் குழப்பத்துடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“சரி. நான் இங்னோடு நாளைக்கு வாறன் ரேவதி.”

குர்யா சைக்கிளை எடுத்துக் கொண்டு போனான்.

“என்ன ரேவதி யோசிச்சுக் கொண்டிருக்கிறாய்.”

“ஒன்றுமில்லை. வா மங்கை” இருவரும் திண்ணையில் அமர்ந்து கொண்டார்கள்.

மங்கை முன்பு இருந்ததிலும் பார்க்க மிகவும் மெலிந்து போயிருந்தாள். வயிற்றில் உள்ள குழந்தைக்கு ஏழு மாதமாகி யிருந்தது. கண்களில் உயிர்த்தன்மையே அற்றுப் போயிருந்தது.

“என்ன மங்கை இந்த நேரத்தில்...”

“ஓரே விசராக்கிடக்கு. ஏதும் புத்தகம் இருந்தால் வாங்குவம் எண்டு வந்தனான். இங்க வந்தும் கன நாளாசுக்.”

அவளைப் பார்க்க ரேவதிக்கு பாவமாய் இருந்தது.

“சோமன் எங்கே? இப்ப மிசின்வேலை ஏதும் இருக்குதே?”

“இப்ப வேலை ஒன்றும் இல்லை. இனி சூடி தொடங்கினால்தான் வேலை.”

“அப்ப சிலியம்...?”

“வேலையுள்ள நாளிலேயே மனிசன் உழைச்சதை கொண்டு வந்து தாரேலை. இப்ப எங்காலை? தான் மட்டும் கடையில் திண்ணும். நான் எப்பிடிப்போனா அதுக்கென்ன..” எரிச்சலுடன் சொல்லி வந்தவள் குரல் தழுதழுக்க “என்னை மாதிரி விசர் உலகத்தில் இராதுகள்” என்றாள்.

“கவலைப்படாத மங்கை.”

“அப்பா அம்மாட்டயாவது போவம் எண்டு நினைச்சா அதுவும் சரிவரேலை. நானே படுகிற பாட்டுக்கு குழந்தைவேற...”

“சிலநேரம் குழந்தை பிறந்த பிறகு மனம் திருந்தவும் கூடும். குழந்தையில் பாசம் வைச்சிட்டால் கொஞ்சம் கொஞ்சமாய் மாறியிடுங்கள்.”

"உதுகள் எங்க திருந்தப் போகுதுகள்...”

“இல்லை மங்கை... இவ்வளவு காலமும் வராத குழந்தை இப்ப வந்திருக்கிறதுக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். இனிமேலா வது உளக்கு குழந்தை மூலம் ஒரு விடிவு கிடைக்கலாம். நம்பிக்கையோட இரு..”

“நான் என்ன பாவம் செய்தேனோ...ஆனா ரேவதி வாற மனிசன் நல்லவனைய் இல்லையோ வாழ்க்கை முழுக்கநரகம்தான். ஏதோ நல்லவன் ஒருவன் வாறதுக்கும் புண்ணியம் செய்திருக்க வேணும்..”

கண் கலங்க அவள் சொன்னபோது ரேவதிக்கு ஜெகனின் நினைவு வந்து நெஞ்சை அழுத்தியது.

13

நாடெங்கும் பொதுத் தேர்தல் நடந்த பரபரப்பு கொஞ்சம் அடங்கியிருந்தது. இலங்கை இந்திய வாணைகள் தமது ஒவ்வொரு செய்தி அறிக்கையிலும் இத்தேர்தல் பற்றிய விபரங்களை பரபரப்பாக ஒலிபரப்பியது.

இந்திய செய்தியறிக்கைகளில் வட-கிழக்கு தேர்தல் செய்தி களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

ஜெகன் அந்தக் கிழமை வந்திருந்தான். வயலையும் பார்த்துக் கொண்டு எப்போது அரிவு வெட்டலாம் என்று கேட்டுக் கொண்டு போவதற்காக வந்திருந்தான்.

தலைவாசலில் தேவனும் வந்திருந்து கநைத்துக் கொண்டிருந்தான்.

“நீங்கள் வெக்ஷனில் வோட் போடேவையே” என்று கேட்டான் ஜெகன்.

“வெக்ஷன் எண்ட ஒண்டு நடக்குது எண்ட சிந்தனையே இங்க ஒருதருக்கும் இல்லை. முந்தியெண்டால் திருவிழாக்கு போறது மாதிரி சனம் கூட்டம் கூட்டமாய் வோட்போட அள்ளுப்படுங்கள். இந்தமுறை முச்சம் இல்லை. கூடுதலாய் ரவுண் பக்கங்களிலதான் சனம் பயத்தில் போய் வோட் போட்ட துகள். நாங்கள் அந்தப் பக்கம் போகயில்லை.”

“கூட்டனாக்கு ஒரு இடமும் கிடைக்கயில்லை பார்த்தின் கணோ...”

“ஓம். ஆனா இண்டைக்கு காலமை நியூஸ் கேட்டனாங்களா? தேசிய பட்டியல் ஊடாக அமிர்தவிங்கத்தை எம். பி. ஆக்கிப் போட்டினம். உண்மையாப் பார்க்கப் போனால் இந்த வெக்ஷனில் வோட் போட்ட. சனத்தை விட வோட் போடாத சனம்தான் கூடுதல். ஆயுதமுனையில் வெக்ஷன் நடக்கிற அதிசயமும் எங்கட நாட்டிலதான் நடக்குது.

இரவு பெய்த மழையின் காரம் இன்னும் உலரவில்லை. “மாசிக் கடைசியில் வந்து அறியாய மழை பெய்யுது. இனி மழை தேவையில்லை. இத்தோட விட்டிட்டுது எண்டால் கானும்.” முருகேசுவுக்கு தன் கவலை.

அவர்களது பேச்சில் அக்கறை காட்டவில்லை. சுருட்டு எடுத்து பற்ற வைத்துக் கொண்டிருந்தார்.

இவர்களது பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டு நின்ற ரேவுதியும் கெளியும் மாடுகள் உண்ணே வரத் தொடங்க அவற்றைப் பிடித்துக் கட்டுவதற்காக போய் விட்டார்கள்,

“மாகாண சபை வெக்ஷன் முடிஞ்ச நாலு மாசமாச்சு. இன்னும் மாகாண சபைக்கு அதிகாரங்கள் வழங்கப்படவில்லை என்று வரசராஜப் பெருமான் அறிக்கை விட்டிருக்கிறார்.”

“ஓம் இது தெரிஞ்ச விலையம்தானே. அதிகாரம் எதுவும் இல்லாத மாகாண சபையை தந்து பேச்காட்டப் பரக்கினம்.”

“இப்ப தேர்தல் நடக்கிற குழலை தான்தான் உருவாக்கின்று எண்டு இந்தியா தமிழ்நாட்டும் அடிக்குது. அவைக்கும் இந்த சண்டையில் சரியான செலவுதானே...”

“ராஜ்ய சபாவில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் பந்த சொல்லியிருக்கிறார். அமைதிப்படைக்கு பதினொரு கோடி அமெரிக்க டொலர் செலவழியுதாம். இவ்வளவு ஏன் செலவழிக் கினம்? .

இவர்கள் கடைத்துக் கொண்டிருந்த போதே பால் கற்று மீபோட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள் ரேவதி.

குடித்து விட்டு தேவன்

“அப்ப நான் போட்டு வரட்டா?” என்ற சொல்லிவிட்டுப் போனான்.

“குர்யா பிறகு வந்தவனா? ” ஜெகன் கேட்டான்.

போன மாதம் குர்யாவும் செந்தில்நாதனும் வந்ததையும் அன்று நடந்தவைகளையும் ரேவதியும் முருகேகூவும் மாறி மாறிச் சொன்னார்கள். அன்றைய சம்பவம் முருகேகூக்கு எவ்வளவு வருத்தத்தை தந்திருக்கிறது என்பது அவரது வார்த்தை களிலிருந்து தெரிந்தது.

எதிரியுடன் மட்டும் அல்ல எங்கட சமுதாயத்துக்கு எதிராகவும் போராடவேண்டிய வரும் என்று குர்யா சொன்னதை நினைவு படுத்திக் கொண்டான்.

முருகேக் நன்றாக தளர்ந்து விட்டிருந்தார். அவைச் சலுடனும் மனக்கவலையும் வற்று சேர்ந்து கொண்டது.

“எப்ப அரிவு வெட்டலாம்? ”

“ஒரு கிழமை போக வேணும். தமிழ்”

“கதிர் நல்ல மஞ்சளாய் வந்திட்டுதூரோனே...”

“எண்டாலும் இடையில் பச்சை இருக்கு. ஒரு கிழமையில் தான் ஓப்புரவாய் வெட்ட சரியாய் இருக்கும்.”

“அப்பிடியெண்டால் நான் போய்த்தான் வர வேணும். அரிவு வெட்டுக்கு காசை தந்திட்டுப் போறன். நான் வரப் பிந்தினாலும் வெட்டிறத்துக்கு ஒழுங்கு செய்யுங்கோ. என்ன? ” என்று எழுந்து ஷேர்ட் பொக்கற்றினுள் இருந்து காசை எடுத்தான்.

“அரிவு வெட்ட எவ்வளவு வேணும்.”

“சில இடத்தில் ஐநாறு போகுது. சில இடத்தில் அறுநாறும் கேட்கிறாங்கள். ”

“இந்தாங்கோ மூவாயிரம் இருக்கு. ”

“பிள்ளை! இந்தக் காசை வாங்கிக் கொண்டு போய் வைச்ச விடு. ”

ரேவதி வர அவளிடம் காசைக் கொடுத்தான்.

இன்னும் ஒரு கிழமையில் அரிவு வெட்டு என்றால் அவன் ஒரு கிழமை பொறுத்தே வந்திருக்கலாம். ஆனா இடையே அவனை எது இழுத்துக் கொண்டு வந்தது...

ரேவதியைப் பார்க்கவும் அவனுடன் பேசவும் ஏற்பட்ட ஆவலில்தான் கஸ்டங்களையும் பிரயாண அலுப்பையும் பாராமல் ஒடிவந்தானோ?

அவனுக்கே விளங்கவில்லை.

குரிய வெளிச்சம் சிறிதும் இல்லை. நாலு மணிக்கு குளிர்மையான காற்று வீசிக் கொண்டிருந்தது.

திடீரென்று வீட்டுப் பின் பக்கமிருந்து மஞ்சவின் குரல் சத்தமாய்க் கேட்டது.

“அக்கா...இங்கே ஓடி வாங்கோ...”

ஜெகனும் ரேவதியும் பின் பக்கம் ஓடிப் போனார்கள்.

கிணற்றடியில் நின்ற கெளசியும் ஓடி வந்தாள்.

வீட்டின் பின் பக்கம் புளிய மரத்தின் கீழ் குத்துக்காலிட்டு அமர்ந்திருந்த மஞ்ச...

“ஐயோ கீச்சிகுவான் குருவி..... மாத்திலயிருந்து விழுந்திட்டுதே...” என்றாள்.

புளிய மரத்தின் கீழ் புற்கஞ்சுகள் சிறைந்த வைக்கல்கஞ்சுடன் குளிரில் நன்றாக இரண்டு குருவிகள் மேல்ல அனுங்கிக் கொண்டு கிடந்தா. ‘கீச்’ என்ற சத்தமும் இல்லாமல் சிறகுகள் ஈரத்தில் ஒட்டிப் போக கிடந்தன.

ஜெகன் அருகில் அமர்ந்து வைக்கலை மெதுவாய் பிரித்து குருவிகளை வெளியே எடுத்தான்.

“ஐயோ பாவம் குளிரில் நடுங்குது.”

“ஐஞ்சாறு காய்ஞ்ச விறகுச் சள்ளிகளும் நெருப்புப் பெட்டியும் எடுத்து வாங்கோ.”

ரேவதியும் கெளசியும் ஓடிப்போய் எடுத்து வந்தார்கள். பக்கத்தில் வைத்து நெருப்பு மூட்டி குருவிகளை குடு பிடிக்க வைத்தான். எவ்வளவு அழகான குருவிகள்

உள்ளங்கையில் அவற்றின் வயிறு தூடித்தது.

நிமிர்ந்து புளிய மரத்தைப் பார்த்தான்.

நடுமரத்தின் இடப்பக்கமாய் ஒரு பெரிய பொங்கு. இந்தப் பொந்துக்குள் இருந்துதான் குருவிகள் விழுந்திருக்க வேண்டும்.

“எதாவது வந்து இழுத்துப் போட்டதோ தெரியேலை. என்றாள் கெளசி.

சிறிது நேரம் குடு பிடித்ததும் குருவிகள் உடலைச் சிலிர்த்தன. மஞ்சவின் கோடு இப்போது பள்ளெரன்று தெரிந்தது.

“இது தானாய் இனிப் பறக்குமே...”

“தெரியேலை மஞ்சு. ஆனா நல்லா காய்ஞ்சு உடனும் பொந்துக்குள்ள விட்டு விடுவோ.”

ரேவதியும் ஒரு பக்கமாய் குருவியை கவலையுடன் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.

“காகம் ஏதும் பொந்துக்குள்ள கொத்தியிருக்குமோ...”

“ம...தெரியேலை. வேற குருவியள் இல்லாமல் இதுகள் இரண்டும்தான் இருக்குதுகளோ...”

“அக்கா! நாங்கள் கூண்டு செய்து குருவியளை வைச்ச வளர்ப்பமோ...”

“சி...வேண்டாம். அதுகள் சுதந்திரமாய் பறக்கட்டும். அநுகள் தென்னோலையிவிருந்து ஒவ்வொரு ஒலைக்கும் தத்தித் தத்தி பறக்கும். அதுதான் வடிவு.”

ஜெகன் கொஞ்சம் ஆச்சரியத்துடன் அவளைப் பார்த்தான்: தென்னோலைகளில் இவை தத்திப் பறக்கும் அழகை இவரும் பார்த்திருக்கிறான். ரசித்திருக்கிறான்.

இப்போது குருவிகளின் இருக்கள் நன்கு காய்ந்து விட்டது. மேற்பக்கம் சீச் என்று சுத்தம் கேட்க நியிரந்து பார்த்தார்கள்.

இரண்டு முன்று குருவிகள் பொந்துக்குள் போவதும் வருவது மாக இருந்தன.

கௌசி கொண்டு வந்த கதிரையில் ஜெகன் ஏறி நின்று குருவிகளை வைக்கோலில் பத்திரமாய் எடுத்து பொந்துக்குள் வைத்தான்.

“மஞ்ச காணாமல் விட்டிருந்தால் குருவியள் குளிரில் செத்திருக்கும்; நல்ல காலம்...”

மஞ்ச சிரிப்புடன் ரேவதியுடன் ஓட்டிக் கொண்டான்.

அடர்ந்த புளியமரத்தை ஜெகன் நியிரந்து பார்த்தான்.

“புளிய மரத்திலையும் நிறைய காய் பிடிச்சிருக்கு...”

கிழே கிடந்த ஒரு தடியை எடுத்து கீழ்க் கொப்புக்கு ஏறிந்தான். நாலைந்து புளியங்காய்கள் விழுந்தன.

பொறுக்கிக் கொண்டு உள்ளங்கையில் வைத்து அவர்களிடம் நீட்டினான்.

ரேவதி ஒரு காய் எடுக்க மஞ்ச இரண்டை எடுத்தாள். அவன் வாயில் கடித்தபோது சீரெரங்க புளியின் காரம் உச்சநிதிலையை தாக்கினது.

“இந்தப் புளி எங்களுக்கு வருஷம் முழுக்க கானும். பங்குளி சித்திரையில் இலை தெரியாமல் புளியங்காயாவே இருக்கும்.”

மஞ்ச கெளசிக்கு புளியங்காய் கொடுக்க ஒடினாள்.

அவனுடன் தனியே நிற்பது ரேவதிக்கு தயக்கத்தைத் தர அவள் மெதுவாய் வீட்டுக்கு போக திரும்பினாள்.

“ரேவதி!”

அவள் கொஞ்சம் தினக்திதுப் போய் திரும்பிப் பார்த்தாள்.

இவ்வளவு நாளும் அவளின் பெயரை அவன் ஒரு தடவை கூட சொன்னதில்லை.

இன்று திடுமென்று வாயில் வத்து விட்டது. அவன் அங்கரமாய்

“இல்லை... நான் நாளைக்கு ஊருக்குப் போயிட்டு ஒரு கிழமை பொறுத்து வரப் போறன். புத்தகம் ஏதும் கொண்டு வாறதா?” என்றான்.

இது கேட்கத்தான் கூப்பிட்டான் என்பதை மனம் நம்ப வில்லை. என்பது அவள் கண்களில் தெரிந்தது.

“கிருந்தால் கொண்டு வாங்கோ...”

மெல்லிய சூரியில் சொல்லி விட்டு வீட்டுக்குப் போனாள். அவன் தன்னையே நொந்து கொண்டான்.

அவள் பெயரைக் கூப்பிட்டது. தன்னை மீறிய ஒரு வேகத்தில் என்பது புரிந்தது.

சே... அவன் ஏதும் நினைத்திருக்கக் கூடுமோ என்று மனம் கவலைப்பட்டது.

அவன் கிணற்றியிப் பக்கம் நடந்தான். கால் முகம் கழுவி விட்டு எதிரே விரிந்து கிடந்த வயலைப் பார்த்தான்.

ஓரே மஞ்சள் கொத்துக்களாய் பரவியிருந்தது. மனதுக்குள் சந்தோஷமாய் இருந்தது. மாலைநேர வானம் மெல்லிய சிவப்பாய் தெரிந்தது. சூரியனைத் தெரியவில்லை.

இந்த வெட்டவெளியில் வானத்தைப் பார்ப்பது ஒரு அழுகுதான்.

ஆனால் இன்னும் எத்தனை நாளைக்கு ?

திடீரன்று அவன் மனதில் வெறுமையும் அலுப்பும் கவலையால் எழுந்தது.

ரேவதி தன்னீர் அள்ள குடத்துடன் வந்தாள். அவன் தானே கிணற்றில் அள்ளி குடத்தை நிரப்பி விட்டான்.

“என்ன வயலைப் பார்த்துக் கொண்டு நிற்கிறீங்கள்.” அவள் இயல்பாக கேட்டாள்.

இவளின் மனதில் எந்த வித்தியாசமும் தோன்றவில்லை என்று பட்டது.

“இல்லை... இன்னும் ஒரு கிழமை இரண்டு கிழமையில் அரிவு வெட்டு கூட்டி எல்லாம் முடிஞ்சிடும். நெல்லையும் வித்துக் கொண்டு ஊருக்குப் போன்ன எண்டால் இனி அடுத்த புரட்டாதிக்குத்தானே வருவன். அதுதான்...”

சட்டென்று அவன் அவனை ஒரு தடவை நியிர்ந்து பார்த்து விட்டு தலையைக் குளிந்து கொண்டாள்.

அவனுக்கும் மனதில் இந்த விஷயம் எதும் பாதிப்பை ஏற்படுத்துமோ... அவளின் மனதின் எங்காவது ஒரு ஒரத்தில் தண்ணைப் பற்றிய நினைவோ ஏக்கமோ இருக்கக் கூடுமோ என்று அவன் யோசித்தான்.

அவன் மௌனமாக குடத்தை எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டு போனாள்.

அவனுக்கு மனம் பாரமாகிப் போனது.

இவள் மனதில் என்ன இருக்கிறது...

அவ்வளவு ஏன்? என் மனதில் என்ன இருக்கிறது...

தூர வயதும் வானும் முட்டுகிற பரப்பை வெறித்துப் பார்த்தான்.

அடுத்த புரட்டாதி தான் இங்கு வருவதற்குள் அக்காவுக்கு எங்கேனும் தேடித் திரிந்து கல்யாணத்தை முடித்து விட வேண்டும்.

பிறகு ஜயாவுடன் கதைத்து விட்டு அவர் அனுமதியுடன் முதலில் ரேவதியின் சம்மதம் கேட்க வேண்டும். அவனைக் கல்யாணம் செய்து அவன் மனதில் ஆண்களைப் பற்றி படிந்து போயிருந்த பயத்தையும் கசப்பையும் நீக்க வேண்டும்.

அவனுடைய மனதை மதித்து அவனை டூ மாதிரி சந்தோஷமாக வைத்திருக்க வேண்டும். ஒரு கணவனாக மட்டும் இல்லாமல் நல்ல நண்பனாகவும் ஒரு ஆணால் இருக்க முடியும் என்பதை நிருபிக்க வேண்டும்.

இவையெல்லாம் பிரச்சனை எதும் இன்றி நடக்க சாத்தியம் இருக்கிறதா? முருகா நீதான் துணை இருக்க வேண்டும். நீண்ட பெருமூச்சுடன் வீட்டுப் பக்கம் வந்தான்.

எங்கோ கேட்ட சேவலின் குரலில் ரேவதி விழித்துக் கொண்டாள். ஸாம்பு அணைந்து விட்டிருந்ததால் கும் மென்று அறை இருட்டாக இருந்தது.

விடிவதற்கு இன்னும் எவ்வளவு நேரம் இருக்கும் என்று யோசித்தாள். இப்போது நாலு அல்லது நாலரை மனி இருக்கும் போல் தோன்றியது.

இரவின் அமைதியைக் கலைத்துக் கொண்டு திடீரென்று ஒரு நாயின் குரைப்பு கேட்டது. அதைத் தொடர்ந்து நாலைந்து நாய்களின் குரைப்பு...

எங்கோ தொலை தூரத்தில் மெல்லியதாய் ஒரு வாகன இரைச்சல்... நெஞ்சுக்குள் திக்கென்றது.

உண்மையிலேயே வாகன இரைச்சலா.. அல்லது மனப்பிரமையா..

அன்றைக்குப் போன ஜெகன் நேற்றுத்தான் வந்திருந்தான் இன்றைக்கு அரிவு வெட்டுக்கு ஆட்களை ஒழுங்கு செய்திருக்கிறது. ஜெகன் நேற்றைக்கு வந்த போது உருத்திரபுரம் சந்திக்குக் கிட்ட ஆமி காம்ப் பண்ணி இருப்பதாகச் சொன்னான்.

வீதியால் வருகிறவர்களை மறித்து அடையாள அட்டை பார்த்துத்தான் விடுகிறார்கள் என்றும் சொன்னான்.

சந்தியில் நிற்பதாக சொன்ன ஆயிக்காரர்தான் ஊருக்குள் வருகிறார்களோ... இல்லாவிட்டால் நாய்கள் ஏன் இப்பிடிக் குலைக்க வேண்டும்....

அதன் பிறகு அவளால் படுக்க முடியவில்லை. எழுந்து அமர்ந்தாள்.

கெளசியும் மஞ்சவும் நல்ல நித்திரையில் கிடந்தார்கள்.

மென்ற எழுந்து கதவைத் திறந்து பார்த்தாள்.

நல்ல நிலவு வெளிச்சத்தில் கண்ணுக் கெட்டியவரை அமைதியாய்த் தெரிந்தது.

இப்போது நாய்களின் குரைப்பு கேட்கவில்லை திரும்ப வந்து படுக்கையில் படுத்துக் கொண்டாள்.

பத்து நிமிஷம் போயிருக்கும். மறுபடி நாய்களின் குரைப்பு ஒரு நிமிஷம் மனம் கலங்கிப் போனது.

இப்படி சந்தி வரை ஆயி வந்து காம்ப் அடிச்சுத் தங்கி இருக்கும் என்று நினைத்தே பார்க்கவில்லை. ஏன் இப்பிடி இந்த நாயள் குலைக்குது.

விடியாத அந்த நேரத்தில் நாய் குரைப்பது பயங்கரமாய் கேட்டது. எவ்வளவோ தூரத்தில் கேட்டாலும் கிட்ட கேட்பது போலிருந்தது. அரைமணி நேரம் குழப்பத்துடன் கிடந்தவள் மனம் தாளாமல் எழுந்து மறுபடியும் கதவைத் திறந்து பார்த்தாள்.

மெல்லியதாய் விடியத் தொடங்கியிருந்தது. வானத்தில் கொஞ்சமாய் வெனுப்பு...

முற்றுத்தில் முருகேசவும் ஜெகனும் நின்று கொண்டிருந்தார்கள்.

“என்ன ஐயா நாய் குலைக்குது ”

“அதுதான் தெரியேலை பிள்ளை, ஆயிக்காரரோ தெரியாது நீ உள்ள இரு”

“ஆயிக்காரர் இவ்வளவு நாளைக்கு இந்தப் பக்கம் ஒருநாளும் வரேலை, பயமாக்கிடக்கு” என்றாள் கலவரத்துடன்.

“ரோட்டில் போய் நின்டும் பார்க்கக் கூடாது, தூர எங்க யாவது நின்டு கண்டிட்டு சந்தேகத்தில் சுட்டுப் போடுவாங்கள்” என்றான் ஜெகன்.

அப்போது காதை அடைக்கிறமாதிரி ஒரு வெடிச்சத்தம் கேட்க, தொடர்ந்து துவக்குகளின் வெடிச்சத்தங்கள் கேட்டன.

அந்த சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்த கெள்கியும் மஞ்சவும் அக்கா... என்று அலறினார்கள்.

ரேவுதி ஓடிப்போய் அவர்களை அணைத்துக் கொண்டு “பயப்படாதேங்கோ” என்றாள். அவள் குரலும் பதட்டத்தில் நடுங்கியது.

“என்னக்கா சத்தம்?”

“தெரியேலை . எங்கயோ தூரத்தான் கேட்குது”

“பயப்படாதேங்கோ பிள்ளையள்” என்றார் முருகேச.

இப்போது சத்தம் நின்று போயிருந்தது.

இதுவரை வெடிச்சத்தத்தையே கிராமத்தில் கேட்டறியாத சனங்கள் வெலுவெலத்துப் போய் விழித்துக் கொண்டார்கள். அய்யோ என்ன நடந்திருக்கும் என்று மனம் பதை பதைத்தது. நன்றாக விடிந்து விட்டது.

தெருவில் நடமாட்டம் இல்லாமல் வெறிக்கிட்டு கிடந்தது. ஒரு வேலையும் செய்ய முடியாமல் கலக்கத்துடன் நின்று கொண்டிருந்தார்கள்.

“சிலநேரம் ஆழி செக்கிங் எண்டு வருகுதோ தெரியேலை” என்றான் ஜெகன்.

கௌசியும் மஞ்சவும் கங்களில் பயத்துடன் “ஆழி வந்தா என்னக்கா செய்யிறது” என்று எங்கிப்போய் நின்றார்கள்.

“இப்பிழித்தான் உருத்திரபுரத்துக்கு அங்கால என்னுக்காட்டுக்கு செக்கிங் எண்டு போய் எல்லாரையும் பிடிச்சுக் கொண்டு போனவங்கள்” கௌசி பயத்துடன் சொன்னாள்.

“இந்தநேரம் பார்த்து ஜெகன் அண்ணண்ணும் நிற்கிறாரே...”

“ஓ எனக்கென்ன பயம், உத்தியோகம் பார்க்கிறனான்... ஐடென்ரிகாட் வைச்சிருக்கிறஞ்”

“பின்னள்... கொஞ்சம் தேத்தன்னி வை...”

ரேவதி கிணற்றுதிக்கு போய் மூகம் கழுவிக் கொண்டு வந்து கேற்றிலில் நீர் நிரப்பி அடுப்பில் வைத்து ஏரித்தாள்.

மறுபடி தூரத்தில் நாய்கள் விடாமல் குரைத்தன...

“எங்கயோ நிற்கிறாய்கள், இல்லாட்டி நாயள் இந்தமாறியிருவைக்காது” பயம் காரணமாய் உடம்பில் உள்ள ரத்தம் எல்லாம் தண்ணீராய் குளிர்வது போனிருந்தது. வேறு வேறு இடுங்களில் நடந்த அநியாயங்களை நினைக்கும் போது நெஞ்சம் கலங்கியது.

எட்டு மணி வேலயில் பரவிய நேரத்தில் நாய்களின் குரைப்பு சமீபமாக கேட்டது.

“வாறாய்கள் போல கிடக்கு” முருகேக சொல்லி முடிவ தற்குள் தூரத்தில் டோய் என்ற குரல்கள் கேட்டது.

பச்சை உடைகளும், தலைப்பாகைகளுமாக தெரு ஓரங்களிலும் வயல் வெளிகளிலும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.

குசினி தாழ்வாரத்தில் ரேவதியடன் கௌசி மஞ்ச நின்று கொண்டிருந்தார்கள்.

கிழக்குப் பக்க வயல்வெளியில் வந்தவர்கள் முற்றத்துக்கு வந்தார்கள். வேறு மொழியில் தங்களுக்குள் ஏதோ கைத்த தார்கள். அவர்கள் முகத்தில் பதட்டமும் கோபமும் தெரிந்தது.

முற்றத்தில் நின்று விடாமல் குரைத்த நாயை துப்பாக்கிப் பிழியால் ஒருவன் அடித்தான். அது சுழன்று விழுந்து ஒரு நிமிஷம் பதுங்கி விட்டு பிறகு எழுந்து தூரத்தில் நின்று குரைத்தது.

ஓடி வந்தவர்கள் முருகேசவையும் ஜெகனையும் ஆளுக்கொரு ஏராய் பிடித்து உலுப்பினார்கள்.

“இங்க ஓடி வந்தவன் எங்க? சொல்லு...”

முருகேச “நான் பார்க்கேலே” என்று நடுங்கியபடி சொன்னார்...

கையை ஒங்கி அவர் முகத்தில் பள்ளென்று அறைந்தான்.

முருகேச முகத்தைப் பொத்திக் கொண்டு கடவுளே என்று அலறினார். குசினித் தாழ்வாரத்தில் நின்ற ரேவதி ஐயா என்று கத்தியபடி ஓடிவந்தான்.

கௌசியும் மஞ்சவும் பெரிதாய் அழத் தொடங்கினார்கள். ஜெகன் நிலமை விபரீதமாய் போவதை ஒரு நிமிடம் உணர்ந்தான். கட்டையாய் உருண்டையாய் நின்றவன்.. ஜெகனை உலுப்பி “சொல்லு யாராவது வந்தாங்களா?” என்றான்.

எது சொன்னாலும் இவனிடம் அறைவாங்கப் போவது நிச்சயம் என்பதை ஜெகன் உணர்ந்தான்.

இதற்குள் முருகேசவை இருவர் தெருப்பக்கமாய் தள்ளிக் கொண்டு போனார்கள்.

ரேவதி பதறிப்போய் ஐயா என்றபடி அவரின் பின்னால் ஓடினாள்

ஒருவன் ரேவதியை மறித்து தலைமயிலை கொத்தாக ஒரு கையில் பிடித்துக் கொண்டு ‘‘நிங்க என்னடி அவங்களுக்கு சப் போர்ட்டா? நாங்க என்ன சாகவாடி வந்திருக்கோம், சொல்லு எந்தப் பக்கம் ஓடினாங்க’’ என்று கேட்டு மறு கையால் அவள் முகத்தில் மாறி மாறி அடித்தான்.

கௌசியும் மஞ்சவும் அக்கா என்று ஓடிவந்து அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதார்கள்.

“மூடுங்கடி வாயை” என்று அவர்களுக்கும் அடி விழுந்தது. ஜெகன் தன்னைப் பிடித்திருந்தவனிடமிருந்து உதறிக் கொண்டு ரேவதியின் அருகில் வேகமாய் வந்தான்.

எதிர்பாராத அடியினால் முகம் சிவக் நின்றவள், ஜெகன் கிட்ட வந்ததும் அழுகை பொங்கிவர அவனை நிமிர்ந்து பார்த்தாள்.. தலை விண்ணெண்று வலித்தது.

அப்போது தெருவில் நின்ற உயரமானவன் ஏதோ சொல்லிச் சத்தம் போட “எல்லாம் நட ரோட்டுக்கு” என்று இங்கே நின்றவர்கள் அவர்களை தெருவுக்கு தன்னிசோர்கள்.

திகைப்போடு ரேவதி ஜெகனைப் பார்க்க...

“எல்லாரையும் தான் வரச் சொல்லுறான், பார்ப்பம்... பயப்படாமல் வாங்கோ...” என்று அவன் மெல்லிய குரவில் சொன்னான்.

அவர்கள் தெருவுக்கு வந்தபோது கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரையும் அழைத்து வந்திருந்தார்கள்.

“எல்லாம் குளக்கட்டுக்கு நட...”

மங்கையும் கலங்கிய கணக்ஞடன் வந்தவன் ரேவதியைக் கண்டதும் ‘அடிச்சுப் போட்டாங்கள் ரேவதி’ என்றார்.

தனக்கு மட்டும் இல்லை இந்த அவமானம், எல்லோருக்கும் தான் ஏற்பட்டிருக்கிறது என்று புரிந்தது. ரேவதி எதுவும் சொல்லாமல் எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள்.

அவளின் அந்தக் கோலத்தைப் பார்க்க ஜெகனின் மனதுள் எதுவோ பொங்கி வெடித்தது.

அடிப்பதற்காக என்றாலும் அவன் தொட்டதை எவ்வளவு அவமானமாய் உணர்வாள்... இப்போது நாங்கள் என்ன செய் தோம் என்று அடித்தார்கள்...

அவர்கள் அத்தனை பேரையும் குளக்கட்டின் தெரு ஒரத்தில் வரிசையாய் இருந்தினார்கள். ஏற்கனவே குளக்கட்டில் சுவரோரம் ரத்தம் தெற்றியில் வழிய தேவன் சரிந்து இருந்தான்.

“இவனுக்கு ஒடினவனைத் தெரியும்... இவன்ற கடை வாச வாலதான் ஒடினவன்...” என்று சொல்லிச் சொல்லி ஒருவன் சப்பாத்துக் காலால் தேவனை மிதித்துக் கொண்டிருந்தான்.

அந்தக் காட்சியைக் கண்ட இவர்களுக்கு ரத்தம் உறைந்து போனது.

மங்கை அழுகையுடன் “எனக்கு தலையை சுத்துது ரேவதி” என்று ரேவதியின் மதியில் சரிந்தாள்.

“ஏய் எழுந்து உட்காரு...” ஒருவன் எட்டி மங்கையின் தொளில் காலால் உதைந்தான்...

தடுமாறி அம்மா... என்று சரிந்தவளை கொஞ்சம் தள்ளி நின்றுகொண்டிருந்த சோமன் ஒடிவந்து வீழ விடாமல் தாங்கிக் கொண்டான். சோமனின் பிடியை உணர்ந்ததும் விமரிவிமரிமங்கை அழத் தொடங்கினான்.

“அழாதை மங்கை... இவங்களுக்கு முன்னால் அழாதை” கையை ஆதரவுடன் அழுத்தினான்.

ரேவதியின் கண்களிலும் கண்ணிர் தளும்பியது, இரண்டு கண்ணங்களும் இன்னமும் வலித்துக்கொண்டிருந்தது. ஜெகனின் பார்வையைச் சந்தித்தபோது தன்னையறியாமல் வெடித்து அழது விடுவேணோ என்று பயமாக இருந்தது.

தேவனைப் பார்க்க வயிறு கலங்கியது. அடி உதைக்கும் அசையாமல் இருக்கும் கோலம் கவலையைத் தந்தது.

ஒருவன் ராமசாமியை உதைய...

“ஜியா அடிக்காதீங்க ஜியா... நானும் இந்தியா ஆளுதாங்கி” என்று அழது கொண்டே கும்பிட்டான்.

“இந்திய ஆளா.. அப்பிடின்னா இன்னும் உதைக்களும். நீங்க கூட காட்டி தரமாட்டேங்கறிங்க ..”

ரேவதி முருகேக்கவைப் பார்த்தாள், தலைகுனிந்து கவலை யுடன் அமர்ந்திருந்தார்.

பாவம் வயதுபோன ஜியாவுக்கு அடிச்சாங்களே... நொந்திருக்குமோ என்னவோ.

பக்கத்தில் இருந்த கெளி கணியன்கள் என்று முன்னுமிழுத்தாள்.

மத்தியானம் ஒரு மணி வரைக்கும் மாறி மாறி வந்து வாயில் வந்தபடி பேசினார்கள். வாட்ட சாட்டமாய் இருந்தவர்களுக்கு எட்டி உதைத்தார்கள்.

ஒரு மணிக்கு மேல் ஒருவன் வந்து “எல்லாரும் போ...” என்றான்.

“நான் தேவனைப் பார்த்துக் கொண்டு வாறன், நீங்கள் போங்கோ வீட்டு” என்றான் ஜெகன்.

“நீயும் ரேவதியோட போ மங்கை.. பிறகு நான் வாறன்” வெளுதாட்களின் பின் சோமனின் குரலில் நெகிழ்வு இருந்தது.

அவர்கள் போனதும் ஜெகனும் சோமனுடுப் தேவனின் அருளில் வந்தார்கள்.

அங்கே நின்ற அதிகாரி ஜெகனை மேலும் கிழும் பார்த்து விட்டு “உத்தியோகம் பார்க்கிறியா” என்று கேட்டான்.

“ஓம்.”

“என்யா! நீங்க படிச்சு உத்தியோகம் பார்க்கிறிங்க. பசங்க இப்படி சண்டை போடறது உங்களுக்கும் கஷ்டம்தானே. ஏன் நீங்க உங்க பையன்களுக்கு சொல்லக் கூடாது?”

ஜெகன் பேசாமல் நின்றான்,

“பையன்களைப் பற்றி சொன்னால் யாருமே பேச மாட்டேங்கரீங்க. காப்பாற்ற வந்த எங்களோட சண்டை போடறாங்களே. இது நியாயமா?”

ஜெகன் இப்போதும் பேசாமல் நின்றான்.

நியாயத்தைக் கடைத்தால் இவனால் ஏற்றுக் கொள்ள முடியுமா? தர தரவென்று இழுத்துப் போய் அடித்து உதைப்பான். அல்லது புலிக்கு ஆதரவாளன் என்று சொல்லி நடுத்தெருவில் வைத்து சுட்டு விட்டுப் போவான்.

சில கேள்விகளுக்கு மௌனமே சிறந்த பதிலாக இருந்து விடுகிறது. இவர்களும் எதனாலேயோ செலுத்தப் பட்டவர் களாய்த்தான் சண்டை பிடிக்கிறார்கள். உள் மனப்பயமும் பதட்டமும் சலிப்பும் முகத்தில் அப்படியே தெரிகிறது. அதை மறைக்கத்தான். இந்த அதட்டலும் உருட்டலும் அடியும் உதையும்.

அந்த இடத்துக்கு வாகனங்கள் வந்து நிற்க அதில் ஏறி எல்லோரும் திரும்பிப் போனார்கள்.

தேவன் மெதுவாய் எழுந்தான். நெற்றியில் ரத்தம் வழிந்தது. ஷேர்ட் கிழிந்திருந்தது. தோளில் ரத்தமாய் காயம்.

“ஆஸ்பத்திரிக்கு போவம் தேவன். சைக்கிளில் இருப்பியே...” சோமன் கேட்டான்.

“நான் இருந்து வருவன். எனக்கு ஒன்றுமில்லை.”

சைக்கிள் எடுத்து வர தேவனின் தந்தை ஓடினார்.

“ஆரோ ஓருத்தன் ஓடியிருக்கிறான். அவனுக்காக நான் அடிவாங்கின்தில் எனக்கு வருத்தமில்லை. அவன் தயியிட்டான். அதுவே போதும். இருட்டோட வந்து நின்றிட்டாங்கள். நாங்கள் எதிர் பார்க்கேலை.”

தாமரைக்செல்லி

1 OCT 1991

கைக்கிள் வர முன் பாரில் தேவனை இருத்தி சோமன் சைக்கிளை எடுத்தான்.

அவர்கள் போனதும் ஜெகன் வீட்டுக்கு வந்தான்

ஏன் வந்தவங்கள் ஏன் அடிச்சவங்கள் என்ற கலவரம் ஒவ்வொருவரின் கணக்கிலும் தெரிந்தது.

தலைவாசலில் எல்லோரும் இருந்தார்கள். ரேவதியுடன் மங்கையும் இருந்தான்.

“சோமன் தேவனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகுது”

அவர்களின் கவலையான முகங்களைப் பார்த்ததும் தொடர்ந்து சொன்னான்.

“ஏன் கவலைப்படுவான். இந்திய ஆமியிட்ட அடிவாங்கேலை எண்டாத்தான் அது அதிசயம். இதுகளை ஒரு கணக்கில் எடுக்கக் கூடாது.”

ரேவதி மௌனமாய் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அவள் கண்ணங்களில் வரி வரியாய் கைவிரல்களின் அழுத்தம்...

அவன் நெஞ்சம் கலங்கிப் போனது.

இப்போது இவளது மனம் எவ்வளவு நொந்து போயிருக்கும்.

“பிள்ளையன்.. ஏதும் செய்யுங்கோ... சாப்பிடவேணு மல்லே..” பெருமூச்சடன் முருகேசு குரல் கொடுத்தார்.

“எழும்பு அக்கா.. வா...” கெளசி ரேவதியை உலுப்பினாள்.

எழுந்து குசினிக்குப் போனார்கள். பச்சரிசி சோறும் வெந்தயக்குழம்பும் வைத்து சாப்பிட முடியாமல் சாப்பிட்டு முடிக்க நாலு மணியாகி விட்டது.

அன்றைய சம்பவங்களினால் அதிர்ந்து போயிருந்த முருகேசு வின் மனதில் புதிதாய் இன்னொரு கவலை குடிபுகுந்தது. ஆமிழிப்படி ஊருக்குள்ள திரிஞ்சால் அரிவு வெட்டக்கூட சனம் வராதுகள். இவ்வளவு காலமும் பட்ட அலைச்சலுக்கும் கஷ்டத்துக்கும் பலன்கிடைக்கப் போற நேரத்தில் இது என்ன புதுப்பிரச்சனை என்று கலக்கமாய் இருந்தது.

சோமனும் தேவனும் சைக்கிளில் வந்து இறங்கினார்கள். மங்கை எழுந்து போக சோமன் அவளுடன் தங்கள் வீட்டுக்கு போக தேவன் உள்ளே வந்தான். தலையில் மட்டும் சிறிதாய் கட்டு.

“மற்றபடி உள் காயமும் நோவுக்தான். மீசைக்காரத் தெலம் போட்டு தேங்க வேணும்” என்று சிரித்தான்.

இத்தனை அடிகளை வாங்கிய இவனால் எப்படி சிரிக்க முடிகிறது என்று ஆச்சரியமாக இருந்தது.

அதே நேரம் வாசலில் கார் வந்து நின்றது.

இறங்கிய செந்தில்நாதன் விறு விறுவென்று உள்ளே வந்தார்; வழக்கமாய் முகத்தில் இருக்கும் சிநேகிதபாவமும் சிரிப்பும் இப்போது துளியும் இருக்கவில்லை.

அவரது முகத்தைப் பார்த்ததும் ரேவதியின் மனதில் சூரியேன்று ஒரு பய உணர்வு தலைதூக்கியது.

15

தலைவாசல் முற்றத்தில் நின்ற முருகேசு, ஜெகன், தேவ ஞும் சரி சற்றுத்தள்ளி நின்ற ரேவதி கொசி மஞ்சவும் சரி அவர் வருகையில் ஒரு விபரித்தை ஒரு நியிடத்தில் உணர்ந்தார்கள். முருகேசு சமாளித்து “வாங்கோ ஐயா” என்றார்.

“முருகேசு! உனக்கு நான் எவ்வளவு நன்மை செய்தன், தெருவில் திரிஞ்ச உண்ணை இங்க கொண்டு வந்து குடி வைச்சன். காசு பணம் தந்து உதவி செய்தன், இண்டைக்கு அதுக் கெவ்வாம் பலன் ...”

கோபமான வார்த்தைகளைக் கேட்டு “ஐயா!” என்று முருகேசு அதிர்ந்து போய் நின்றார்.

“இவ்வளவு காலமும் உன்னை ஆதரிச்சன். இனி ஏலாது நீ உடனடியாய் காணியை விட்டு எழும்பு. சொல்லிப் போட்டன்.”

முருகேசு மட்டுமில்லை... மற்றவர்களும் ஒன்றும் புரியாமல் திகைத்துப் போய் நின்றார்கள்.

“என்ன ஐயா சொல்லுறீங்கள்.”

“ஏன் தமிழிலதானே சொல்லுறங்கள், விளங்கேலையே, நீ பின்னையளைக் கூட்டிக் கொண்டு எங்கயாவது போய் இரு. அவ்வளவு தான் சொல்லுவன்.”

“ஏன் என்ன நடந்தது ஐயா...”

“இனி என்ன நடக்கவேணும் முருகேசு. நம்பினவன் எல்லாம் கழுத்தறுக்கிற காலம் இது. உன்னைச்சொல்லிக் குற்ற மில்லை. எல்லாம் என்ற பிழைதான், நீ இப்பவே எழும்பியிட வேணும். அடுத்த கதை இருக்கக் கூடாது.”

“திட்டரெண்டு வந்து எழும்பு எண்டால் அதுகள் எங்கபோகுங்கள்.” என்றான் ஜெகன்.

“தமிழ்! நீர் இதில் தலையிடாதேயும். எனக்கும் முருகேச வுக்கும் இடையில்தான் கதை.”

இன்னும் முருகேசு சுயநினைவுக்கு வரவில்லை.

என்ன நடக்கிறது என்பதையே அவரால் உணர முடியவில்லை.

“நீங்கள் இவையளை திட்டரெண்டு எழும்பச் சொல்லுறது உங்கட விஷயமில்லை. பொது விஷயம். திட்டரெண்டு எப்பிடிச் சொல்லலாம். முப்பது வருஷங்களாய் இருக்குதுகள். எப்பிடி எழும்பிறது.” என்று குரலை உயர்த்தி தேவன் சொன்னான்.

“உங்களோடு கதைக்க எனக்கு நேரம் இல்லை. முருகேச நீ என்ன சொல்லுறாய்.”

“நான்..... நான்...” குரல் தடுமாற ரேவதியைப் பார்த்தார். அவள் ஒன்றும் விளங்காதவளாக...

“ஏன் எழும்பச் சொல்லுறீங்கள், நாங்கள் என்ன செய்தனாங்கள்.” என்று கேட்டாள்.

அதே நேரம்! கேற் வாசலில் சைக்கிளை விட்டு இறங்கி குர்யா உள்ளே வத்தான்.

“நல்லகாலம் அப்பா நீங்களும் இங்க நிற்கிறது.”

அவனைக் கண்டதும் கண்கள் சிவக்க ஆத்திரத்துடன் சொன்னார்.

“உன்னாலதான் எல்லாம் வந்தது. சின்ன வயசில உன்னைத் தட்டிக் கேளாமல் வளர்த்த பலன்.

அதே நேரம் கெளசி

“குர்யாண்ணை! எங்களை காணியை விட்டு எழும்பச் சொல் விப் போட்டார்.” என்றாள் அழுகையுடன்.

““ஓ... நீங்கள் எழும்பத் தேவையில்லை. இருங்கோ...”

“நான் சொல்லிப்போட்டன் எழும்பச் சொல்லி “நான் சொல்லுறன் இருக்கச் சொல்லி”

“அதைச் சொல்ல நீ ஆர் ?”

“என்? நான் தாடுவே இந்தக் காணி சொந்தக்காரன்”

“என்னது- ?”

செந்தில் நாதன் அத்திரத்துடன் குர்யாவை முறைத்துப் பார்த்தார். குர்யா நிதானமாக தன் ஷேர்ட் பொக்கற்றினுள் இருந்த நீளமான உறையை கையில் எடுத்தான்.

“ஆப்பா..... என்ற பேரில் இருக்கிற இந்தப் பத்து ஏக்கர் காணியையும் நான் ரேவதியின்ற பேருக்கு எழுதிக் குடுக்கிறேன். இதை நான் எழுதிக் குடுக்கப் போறன். எண்டு அறிஞ்சுதானே வந்து இதுகளை எழும்பச் சொல்லிப் பேசினீங்கள். இந்தாங்கோ ஐயா இதைப் பிழியுங்கோ. இனி நீங்கள் எழும்பத் தேவையில்லை. இது உங்கட காணி.

முருகேச நடுங்கிப்போனார்.

இரு கைகளாலும் கும்பிட்டு மறுத்தார்.

“ஐயோ தமிழி... என்ன வேலை செய்தனீங்கள், வேண்டாம் எங்களுக்கு வேண்டாம். ஐயா எனக்கு ஒண்டும் தெரியாது.”

“நல்லாய் நடிக்கிறாய் முருகேச்.”

“ஐயா இந்தப் பழி சொல்லாதேங்கோ உங்கட சொத்து எனக்கு வேண்டாம் ஐயா நாங்கள் இப்பவே எழும்பிறம்.”

குர்யா ஓரடி முன்னால் வந்தான்.

“ஐயா எழும்பிப் போனால் பிறகு தெரியும். நான் விரும்பித் தாறன். பிறகு என்ன. சட்டப்படி காணிக் கந்தோரில் பதிவு செய்திருக்கு.”

“டேய் எப்பிழியடா எழுதிக் குடுப்பாய். இதுகள் ஆர்? பெத்த தகப்பனை மீறிக் கொண்டு ஆரேண்டு நினைச்சு தாரைவார்க்கிறாய்.”

“இதுகள் என்ற சொத்தரங்கள் எண்டு நினைச்சு எழுதிக் குடுக்கிறன்.”

ஒரு வினாடி ரேவதியை திரும்பிப் பார்த்து விட்டுச் சொல்ளான்.

அவன் பார்வை அவளது கணகளில் நீரை வரவழைத்தது. நம்ப முடியாத அதிசயத்தைப் பார்ப்பது போல குர்யாவைப் பார்த்தான்.

“கை கும்பிட்ட படி நடுங்கிக் கொண்டிருந்த முருகேசுவிடம் வந்து கையைப் பிரித்து விட்டான்.

“மனிசரை மனிசர் கும்பிடக்கூடாது ஐயா, நீங்கள் இப்பிடியிலிருக்கிறதாலதான் எல்லா கஷ்டமும் வருகுது.

“தம்பி...”

முருகேசு அழுதுவிட்டார்.

“அப்பா! தயவு செய்து இதுகளோடு கோபிக்காதேங்கோ இந்த ஒரு மாதமாய் நான் இதுக்குத்தான் அலைஞ்சனான். தேவைக்கும் கூடவாய் உங்களிட்ட இருக்கு. இந்தக் காணியை இதுகளுக்கு குடுக்கிறதால் குறைஞ்சு போக மாட்டங்கள். என்ற சந்தோஷத்துக்கு என்ற ஆறுதலுக்கு நான் குடுத்தனான். எப்ப வாவது ஒரு நாளைக்கு என்ற செய்கை உங்களுக்கு சந்தோஷத்தைத் தரும்.”

“செந்தில்நாதன் எந்த பதிலும் சொல்லாமல் அவனை உறுத்துப் பார்த்து விட்டு விறு விறுவென்று வெளியேறிப் போய்விட்டார்.

ஐயா] அப்பான்ற கோபத்துக்கு பயப்படாதேங்கோ, இப்ப என்ன பிரச்சினை..... போகப் போகத்தான் பிரச்சினையள்கூட இருக்கு. அப்பிடி வாற நேரத்தில வீடென்ன வாசலென்ன... எண்டு வரும். உயிரைவிட வேறெதுவும் பெரிசாய்ப் படாது. நான் போயிட்டு வாறன். ரேவதி... நீதான் ஐயாவுக்கு தெரியம் சொல்ல வேணும். கெளசி, மஞ்சு வாறன் என்ன...”

ஶேற் வரை போனவன் கூடவே வந்த ஜெகனிடம் ஒரு நிமிடம் தயங்கி நின்று சொன்னான்.

“ஶாதாரணமாய் ஆராலயும் இதை செய்ய முடியாது. ஆனா என்னால் முடிஞ்சிருக்கு ஜெகன். உனக்கு இது எப்பிடிப் படுகிறது? ”

“அதுதான் எங்கட கூர்யா..”

வாஞ்சலையுடன் கூர்யாவின் கைகளை அழுத்தினான்.

“மனிசரை நேசிக்கத் தெரிஞ்ச உணக்கு இதெல்லாம் சாதாரணம் கூர்யா...”

கூர்யாவின் இறுக்கமான முகத்தில் கூட மெல்லியதாய் ஒரு கவனல் தெரிந்தது.

“பாவங்கள் இதுகள் நல்லாய் இருக்க வேணும். நீ ஸாண்ட் ஒவ்வொக்கு ஒருக்கா ரேவதியைக் கூட்டிக் கொண்டு போய் முத்திரை ஒட்டி கையெழுத்து வைச்சு பத்திரத்தை எடுக்கசெய்து விடு. மற்றது... இங்க இவைக்கு தெரிய வேண்டாம் ஜெகன். காலமை ஆயியிட்டியிருந்து மயிரிழையில் தப்பினனான்.”

“காலமை நீயே ஒடினனி? ”

“ஓம்...”

காலமை யாரோ ஒருவன் என்று நினைத்தது கூர்யாவாக இருந்ததில் மனம் பதறியது.

“என்ன கூர்யா கவனமாய் இருக்கிறேலையே...”

“பயப்படாதெ. நான் கவனமாய் இருந்ததால்தான் தப்பினனான். ஏதோ என்ற வாழ்க்கைக்கும் அர்த்தம் இருக்கு.”

கூர்யாவின் பார்வை தொலை தூரத்துக்குப் படிந்தது. ஜெகன் தயங்கியபடி “கூர்யா! ” என்றான்.

திரும்பி என்ன என்பது போலப் பார்த்தான்.

“நீ இங்க நிற்பாய் எண்டால் வினோதினி உன்னை ஒருக்கால் காணவேணும் எண்டு கெஞ்சுது. கூட்டி வரட்டா?”

“வேண்டாம்...” முகம் இறுகிப்போக தலையசைத்தான். “ஏன்றா? ”

“அதை இன்னைமும் நான் நேசிக்கிறதால்தான் வேண்டாம் எண்டு சொல்லுறங்..”

ஜெகன் வேதனையுடன்...

“இப்ப எண்ணால் சொல்லாம இருக்க முடியேலை கூர்யா. வினோதினி என்ன செய்யுமோ தெரியாது. சிலவேளை உங்கட பக்கம் வந்தாலும் வந்திடும் போல கிடக்கு.” என்றான்.

தாமரைக்செஸ்வி

“அப்ப ஏதாவது ஒரு முகாமில் சந்திச்சுக் கொள்ளுறங்.”

“ஏய் உண்மையாய் சொல்லுறியா...”

“ம்.” கண் சிமிட்டிச் சிரித்தான்.

அவன் சிரித்துக் கொண்டு சொல்வதை இவன் நம்ப முடியாமல் நின்றான். ஒரு வீணாடிதான்..

“உன்னை மாதிரி உயர்ந்த மனதால் நேசிக்கப்பட்டவன் வேற எப்பிடி இருப்பான்...” மிகுந்த கவலையட்டு ஜெகன் சொன்னான்.

“உங்களுக்கு முன்னால் நான்..”

“சீதி ஜெகன்... என்ன இது?”

ஜெகனின் தோளை பரிவுடன் தன் கையால் தழுவிக் கொண்டே

‘ஏதோ எவ்வாரும் ஓவ்வொரு விதத்தில் ஏலுமான பங்களிப்பை செய்தால் சரி. ஜெகன். நான் இப்போதைக்கு இங்க வரமாட்டன் தூர இடத்துக்குப் போறன். அதனாலும்தான் சொன்னனான். சரி நான் வரட்டே. பிறகு எப்பவாவது சந்திப்பம்.’’ என்று இதமான குரலில் சொல்லி விட்டு சைக்கிளை மிதித்துக்கொண்டு போனான்.

இன்றைக்கு வீணோதினி பற்றிக் கதைத்ததில் குர்யாவின் முகம் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்து மலர்ச்சியாய் இருந்ததாகத் தோன்றியது. ஏனோ சொல்லத் தெரியாத வேதனை தொண்டையை அடைத்தது. குர்யா பார்வையிலிருந்து மறைந்த பிறகு சோர்வுடன் உள்ளே வந்தான்.

குர்யா ஏற்படுத்தி விட்டுப் போன அதிரச்சியிலிருந்து அவர்கள் இன்னமும் மீள முடியாமல் நின்று கொண்டிருந்தார்கள்.

“காலம் மாறுது” என்று சந்தோஷமாய் சொல்லிக் கொண்டு தேவன் போனான்:

ஏங்கிப் போய் சரிந்து அமர்ந்திருந்த முருகேகவையும் அழுத கண்களுடன் நின்ற ரேவதியையும் ஒரு தடவை பார்த்தான்: பிறகு மென்னமாக போய் திண்ணையில் அமர்ந்து கொண்டான்.

ஒவ்வொரு நாட்களாய் நகர்ந்தது. ஓளரங்கும் சூரியா முருகேசு லீட்டுக்கு காணி எழுதிக் கொடுத்ததுதான் கணகு. பிறகு செந்தில்நாதன் வரவில்லை.

அவர்களது வயல் அரீவு வெட்டி குடு வைக்கப்பட்டது. ஒரு கணமான மெளத்துடன் ஒவ்வொருவரும் இயங்கிக் கொண்டிருந்தார்கள். முருகேசு இடி விழுந்தவர் போல நடைப் பின்மாய் உலவினார்.

வாணோவியிலும் பத்திரிகைகளிலும் போர் பற்றிய செய்தி கள்தான் இடம் பெற்றன.

வன்னி, மூல்லைத்தீவு காடுகளில் இந்திய இலங்கை இராணுவம் கூட்டாக தேடுதல் நடவடிக்கை என்று பி. பி. ஸியில் செய்தி சொன்னது.

கேட்க மனதிற்குள் கவலையாய் இருந்தது. இருபதாயிரத் தூக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் இரவு பகல் தேடுதல் வேட்டை என்று இந்திய வாணோவி செய்தி வாசித்தது.

ஊன்டு வெடிப்பு சத்தங்கள் காடுகளை அதிர வைக்கின்றன என்றும் காடுகள் தீயினால் பற்றி ஏரிகிறது என்றும் பத்திரிகைகள் எழுதின.

மூல்லைத்தீவு நாயாறு பகுதிகளில் நடந்து கொண்டிருக்கும் தாக்குதலில் இது இறுதித் தாக்குதலாக அமையும் என்று இரவு பி. பி. ஸி தனது ஆய்வுரைக் கண்ணோட்டத்தில் விமர்சனம். செய்தது. ஒவ்வொன்றையும் கேட்கக் கேட்க மனம் கலங்கிப் போனது

அன்று பத்து மணியிறுக்கும். சூடிடிக்க எல்லா ஒழுங்குகளும் செய்துவிட்டு ரக்ரருக்காக காத்துக் கொண்டு நின்றார்கள்.

அப்போது தேவன் கையில் நோட்டாக்டன் பதறிக்கொண்டு ஒடிவந்தான்.

“என்ன தேவன்...”

“பெடியள் நோட்டாக தந்திட்டுப் போறாங்கள். மூல்லைத்தீவு காட்டில் நடந்த சண்டையிலே சூரியா...செத்துப் போச்சு...”

இரு நிமிடம் ஜெகனின் மனதில் அந்தச் செய்தி பதிய மறுத்தது. அவசரமாய் நோட்டாக்ட வாங்கிப் பார்த்தான்.

குர்யாவின் கப்பீரமான மெஸ்லிய சிரிப்புடன் கூடிய புகைப் படம் போட்டு “பெப்டினண்ட்கேர்னல் குர்யா வீர மரணம்” என்று எழுதியிருந்தது.

அவனைப் பற்றிய விபரங்களும் அவன் இராணுவத்தின் ஒரு பகுதியை ஊடறுத்துப் போய் அவர்களை வீழ்த்தி தானும் மடிந்த விதமும் எழுதப்பட்டிருந்தது.

கடவுளோ..!

அடி வயிறு சுருண்டு கொள்வதை உணர்ந்தான் ஜெகன்.

ஓடிவந்து அவனின் தோளின் பக்கமாய் நின்று எட்டி நோட்டீஸ் பார்த்த ரேவதியும் மற்றவர்களும் ஐயோ என்று கதறத் தொடங்க ஒரு நிமிஷத்தில் அந்தச் சூழ்நிலை சோகமும் வேதனையும் நிறைந்ததாய் மாறத்தொடங்கியது.

இந்த நோட்டீஸ் இந்நேரம் வினோதினியும் பார்த்திருப்பான் என்ற நினைவு தாங்க முடியாத வேதனையைத் தந்தது. அவன் கலங்கும் கண்களை ஒரு தடவை இறுக முடித் திறந்தான்.

குர்யா.....என் இனிய குர்யா.

— நினைவு —

ஈழத்து இலக்கிய களத்தில்
“மீரா” வெளியீடுகளை
வெளிவந்தவை

1988

- | | |
|----------------------|-----------------------------|
| 1. மணற்காலம் | — செங்கை ஆழியான் |
| 2. ராஜதுபின் நெஞ்சம் | — கே. எஸ். ஆனந்தன் |
| 3. பூஷபனிமலர்கள் | — து. வைத்திவிங்கம் |
| 4. முடிவஸ்ல் ஆரங்பம் | — சிதம்பர திருச்செந்திநாதன் |

1989

- | | |
|-------------------------|---------------------|
| 5. மண்ணின் தாகம் | — செங்கை ஆழியான் |
| 6. பாலைவனப் பயணிகள் | — கே. ஆர். டேவிட் |
| 7. கானகத்தின் கானம் | — செம்பியன் செல்வன் |
| 8. முற்றத்து ஒற்றைப்பனை | — செங்கை ஆழியான் |
| 9. சங்கரன் | — வளவை வளவன் |

1990

- | | |
|---------------------------|-----------------------------|
| 10. பூஜைக்காக வாழும் பூவை | — கே. எஸ். ஆனந்தன் |
| 11. இராவணன் கோட்டை | — கே. எஸ். ஆனந்தன் |
| 12. நிலவே நீ மயங்காடே | — இந்திரா பிரியதர் ஷினி |
| 13. இருள் இரங்ஸ் அல்ல | — சிதம்பர திருச்செந்திநாதன் |

1991

- | | |
|------------------------|-----------------------------|
| 14. அக்கினி | — செங்கை ஆழியான் |
| 15. வெள்ளையடிக்கப்பட்ட | |
| கல்லறை | — கே. ஆர். டேவிட் |
| 16. முன்முடி மன்னர்கள் | — சிதம்பர திருச்செந்திநாதன் |
| 17. விடுயலைத் தேடி | — ஒ. கே. குணநாதன் |
| 18. ஊருக்கல்ல | — முருகு |

1992

- | | |
|-------------------------|-----------------------------|
| 19. ஒரு இல்லத்தில் சில | |
| உள்ளங்கள் | — வாமதேவன் |
| 20. மீண்டும் புதிதாய்ப் | |
| பிறப்போம் | — சிதம்பர திருச்செந்திநாதன் |
| 21. விண்ணில் அல்ல | |
| விடிவெள்ளி | — தாமரைச்செல்வி |

வெளிவரவிருப்பனை.....

சுவடுகள்

தூங்காத விழிகள்

மீரா வெளியீடுகள்

சமுத்தின் தலைசிறந்த எழுத்தாளர்களின் தரமான படைப்புக்கள் தொடர்ந்து “மீரா” வெளியீடாக நூலுருவில் வெளிவருகின்றன.

தவறாமல் இவற்றைப் பெற்று உங்கள் இல்லத்தில் ஓர் “குடும்ப நால் நிலையத்தை” ஆரம்பியுங்கள்.

வாசகர் பரிசுத் திட்டம்!

“மீரா” பிரசுரம் வெளியிடும் ஐந்து புத்தகங்களை வரிசைக் கிரமமாக வாங்கினால் ஆறாவதாக வெளியிடப்படும் ரூபா 50/- பெறுமதியான புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்படும்.

இப்பரிசுத் திட்டம் தொடர்ச்சியாக அமுலில் இருக்கும். எந்தவொரு வெளியீட்டிலிருந்தும் நீங்கள் கூப்பங்களை சேகரிக்க ஆரம்பிக்கலாம்.

“மீரா” பிரசுரம் ஒவ்வொன்றிலும் பரிசுக் கூப்பன் இணைக்கப்பட்டிருக்கும்.

எழுத்தாள அன்பர்களே!

சமகால நிகழ்வுக் கதைகளாக சமூகக் கதைகளாக 100 பக்கங்களில் எழுதி எங்கள் பரிசீலனைக்கு அனுப்புக்கள்.

மீரா வெளியீட்டகம்

38, வேம்படி வீதி,
யாழ்ப்பாணம்.

CARBON INDUSTRIES
GALLE ROAD,
BALAPITIYA

வகும்பு எண்.....

L

நாய்ப் பதிலெண்

8960

இந் தாலைக் கீழ்க்காணும் திகதியன்றேர, அதற்கு முன்னாலோ தாலைக்குத்திருப்புச் சிரும்பிக் கொடுத்து விட வேண்டும்.

24 FEB 1994	08 NOV 1994	26/9/98
11 FEB 1994	1868	1512
1757	19 NOV 1994	29/12/98
01 APR 1994	26/5/95	2083
1370	23/3/98 1936 2045	09/11/99
20 APR 1994	1/4/98	2053
1370	1854	6/4/99
23 JUL 1994	9/5/98 1370	2030
1632	21/10/98	13-4-99-2065
08 SEP 1994	60	5/9/03
1575	26/8/98	1496
28 SEP 1994	1576	03/10/03
1850		828
29 OCT 1994		
1559		
	4/5/04	
	2084	

இந்த நாவல்—

சோந்தயாய் நலம் வேண்டும்
சோந்தயாய் யனை கேண்டும்
திரள்ளுமே இல்லாதனர்கள்
இவர்கள்...

இருவலி மன்னில்
இந்தின்நில் பாடுபட்டு
இன்எல் படுகின்ற
இந்யங்கள்...

நாவைபற்றும் நெகுக்குதல்கள்
நடி வழும் காக்குதல்கள்
உயாது உழைந்தல்லும்
உய்ய வழி ஏதும் இல்லை.

விண்ணனில் பட்டுமா
விழவென்று நீந்து?
மன் நீதும் நூத்தும்
மானிட நேபத்தால்.



சமூக நாவல்
மீரா பிரசுரம்: 21